

நீத்தார் வழிபாடு

நீத்தார் வழிபாடு

NEETHTHAAR VAZHIPAADU



நட்டால் தமிழ் வைத்திக சபை

NATAL TAMIL VEDIC SOCIETY

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

ஒம்
சிவமயம்

நீத்தார் வழிபாடு

NEETHTHAAR VAZHIPAADU



Selected Verses

by

Thirumarai Kalanithi
P. V. S. RAJASEKARAN

Tamil Phrase
and Rendering into English

by

K. M. VENKATARAMIAH M.A.



நெட்டால் தமிழ் வைதீக சபை
NATAL TAMIL VEDIC SOCIETY

COPYRIGHT RESERVED

First Edition : February 1981—2000 Copies.



Compiled by

N. C. NAIDOO

(South Africa)



NATAL TAMIL VEDIC SOCIETY

12, Carlisle Street,

Durban, Natal

Republic of South Africa



Novel Art Printers, MADRAS-14.

பதீப்புரை

நெட்டால் தமிழ் கவதீக சபையின் சார்பில் ‘நீத்தார் வழிபாடு’ என்ற புதிய மலர் தற்போது மலர்ந்துள்ளது.

நால்வர் பாடல்களும், திருப்புகழும், திருஅருட்பாவுமே மிகுதியாகப் பழகியுள்ள நிலையில், இந்நாலில் கந்தரலங்காரப் பாடல் தாயுமானவர் பாடல் பட்டினத்தார் பாடல் ஆகியவற்றி லிருந்து மக்களின் தேவைக்கேற்பச் சீரிய சிலபாடல்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள்.

நீத்தார் வழிபாட்டிற்குரிய பாடல்களை திருமுறை கலாநிதி திரு. இராஜசேகரன் அவர்கள் தொகுத்துத் தர அவற்றிற்குச் சிறப்பான முறையில் சிவநெறிச் செல்வர் திரு. கே. எம் வேங்கட ராமமயா M.A. அவர்கள் உரைவிளக்கம் அளிக்க, கலைமகள் ஆசிரியர் வாகீச கலாநிதி திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் வாழ்த்துரையுடன் நல்ல முறையில் இந்நாலை திரு. N. C. நாயுடு அவர்கள் நமது கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார்கள்.

நீத்தார் வழிபாட்டிற்காக முறையாகத் தொகுக்கப் பெற்ற இந்நாலை நமது நாட்டிலுள்ள அணைத்துச் சங்கங்களும், இம் முறையைப் பின்பற்றி வரவேற்க வேண்டுமென உளம் கணிந்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

காஞ்சிபுரம்

மெய்கண்டார் ஆதீன பண்ணிசைப் புலவர்,
தேவார இன்னிசைச் செல்வர், தேவாரமணி,
தமிழ் இசைமணி, கலீச்சடர்,
திருமுறைக் கலாநிதி,

பி. எ. எஸ். ராஜுசேகரன்

7, நாட்டுசூப்பராய் முதலிதெரு,
மயிலாப்பூர், சென்னை-4

1967ம் ஆண்டு யான் இலங்கை அரசாங்க அழைப்பின் மீது தேவார ஆசிரியனுகச் சென்று பணிபுரிந்த காலம். ஒருநாள் எங்கள் கமிட்டியின் தலைவரும் இலங்கையில் மிகப் புகழ் பெற்றவருமான உயர்திரு. சர். அருணசலம் மகாதேவா அவர்கள் காலமானதாக எனக்குத் தந்தி வந்தது. நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு விற்குச்சென்று அவரது பூதூடல் சுட்கீக்கு எடுத்துச் செல்லும் வரை நாள்முழுவதும் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடி வேண். முறைப்படி கற்ற ஒதுவாராக நான் இருந்தமையால் அப் பணி செய்ய முடிந்தது. அத்தகையவர் இல்லாத இடங்களில், பூதூடல் கிடக்குப் போது முக்தியடையப் பாடல்களைப் பாட முறையான புத்தகம் ஒன்று இல்கூடேயே என்ற குறை அப்போது என் மனத்தில் எழுந்தது.

நீத்தார் விண்ணப்பம் என்ற தலைப்பில் முறையான புத்தகம் வெளியிடவேண்டும் என்ற என் எண்ணத்தை, தென்னுப்பிரிக்காவில் உள்ள நெட்டால் கைவதீச் சபையின் உறுப்பினரும், டர்பனில் தமிழுடன் சைவசமய வளர்ச்சிக்கெனத் தன்னை அர்ப்பணித்த வருமான உயர்திரு N. C. நாயுடு அவர்களுடைய தொடர்பு சென்னையில் எனக்கு ஏற்பட்டபோது அவரிடம் தெரிவித்துக் கொண்டேன். என் வேண்டுகோளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு எனக்கு ஊக்கம் தந்து ‘நீத்தார் வழிபாடு’ என்ற இந்தால் வெளி வர வழி வருத்தார்கள்.

இந்நூலைச் சிறப்பான முறையில் வெளியிடும் திரு. N.C. நாயுடு அவர்கட்கு என் நன்றியை எவ்வாறு தெரிவிப்பேன். வளர்க அவர் புகழ். வளர்க அவர் தொண்டு என இறைவனை வேண்டிக் கொள்வேன்.

பி. எ. எஸ். ராஜுசேகரன்

வாசீச கலாநிதி

கி. வா. ஜகந்நாதன்

ஆசிரியர், கலைமகள், சென்னை

பிறப்பு முதல் இறப்பு வரையில் அமைந்த மணிதவாழ்வில் மணிதன் எதை மறந்தாலும் இறைவனை மறக்கக்கூடாது. ஆதலின் இந்த நாட்டில் வாழ்க்கையில் எது நடந்தாலும் இறைவனை நினைப்பதற்குரிய வாய்ப்பை அமைத்திருக்கிறார்கள்.

ஒருவர் உயிர்நீத்து அமர்ராகி விட்டால் துயரத்தினால் புலம்பு வார்கள் உற்றிரும் உறவினரும். அந்தச் சமயத்தில் இறைவனைப் பாடித் துதித்தால் யாவரும் உலக நிலையானமையை உணர்ந்து இறைஞர்ச்சி பெறுவார்கள். சைவர்கள் இல்லங்களில் யாரோனும் இறந்தால் திருவாசகம் பாராயணம் செய்வது வழக்கம்.

தென்னுப்பிரிக்காவில் டர்பனில் உள்ள இந்தியர்களில் தமிழ் மக்கள் பலர்: அவர்களுக்கு நம் சமயத்தில் ஈடுபாடு அதிகம். திரு என். எம். நாயுடு என்ற அண்பர் இத்துறையில் ஆர்வத்தோடு ஈடுபடுபவர். ஒருவர் அமர் ஆகும்போது அவருடைய இல்லத்தில் அருளாளர் அருளிய திருப்பாடல்களை ஒத்துவேண்டும் என்ற நிய தியை உணர்ந்து பலவகை அருட்செல்வர்களின் பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துப் புத்தகமாக அமைத்தால் பலரும் ஒதிப்பயன் பெறலாம் என்று எண்ணினார். சிறந்த தேவார வித்தகராகிய திரு. பி. எ. எஸ். இராஜசேகரன் அவர்களிடம் இந்தப் பணியை ஒப்படைத்தார்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் இரெந்றை எளிதில் படிப்பதற்கு உதவியாகத் தமிழ்ப் பாட்டுகளை ஆங்கில எழுத்திலும் எழுதி, அவற்றிற்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொழிப்புறை எழுதி, ஒவ்வொரு பாடலுக்கும் தோற்றுவாயாக ஒரு முன்னுரை யையும் எழுதி இந்த நூலை நன்கு பயன்படும்படி செய்தவர், என்றன்பரும் திருப்பனந்தாள் தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும், சென்னை, தென்னிந்தியமொழி வடமொழி ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளராகவும் இருந்து இப்போது அண்ணுமலைப்பல்கலைக் கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சித்துறையில் பேராசிரியராக உள்ள திரு. கா. ம. வேங்கடராமையா அவர்கள். அவர் எழுதியுள்ள பொருள் விளக்கம் ஆங்கிலம் அறிந்த யாவருக்குமே பயன்படும்படி உள்ளது. இந்தத் தொண்டு மிகவும் பாராட்டத்தக்கது.

இது தென் ஆப்பிரிக்கத் தமிழ் மக்களுக்கு மட்டும் அல்லாமல், எல்லாத் தமிழ் மக்களுக்குப்பயன்படும் வகையில் அமைந்துள்ளது. இதை யாவரும் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

கி. வா. ஜகந்நாதன்

நீத்தார் வழிபாடு
NEETHTHAAR VAZHIPAAADU

Worship for the emancipation of the departed soul

Death and Birth is likened to night and day or sleeping and awakening.

உறங்குவது போலும் சாக்காடு
urranguvadhu polum saakkaadu

உறங்கி விழிப்பது போலும் பிறப்பு
urranggi vizhippadhu polum pirrappu

—This is the couplet of Thiruvalluvar (Chapter 3.4-9).

The death is just like sleeping and birth is just like waking up after sleep.

We fear death; for we don't want to leave the world; we don't want to leave our wife and children; we don't want to quit our kith and kin; and above all we don't want to leave the riches we have earned.

On the other hand even those who have renounced the world viz-the Saints, Sages, Seers and devotees also do not welcome death; for they fear death on two grounds :

(i) Death once again leads to birth; what kind of birth one takes cannot be perceived!

(ii) Even if one takes birth as a human being, it may not be certain, that he may be in the same religious atmosphere.

Hence the ignorant and the elite have to fear death.

Any how death is inevitable. Every soul does good and evil deeds and according to those deeds that soul is destined to take birth. Worship of the Lord may pacify the effects of the evil deeds to a certain extent. So prayer has become necessary to each soul for its own good.

In this world of competition and confusion people do not seem to spare even a few minutes to think of God and pray to Him for their emancipation. There are none who have not sinned. But the Lord is gracious. Think of Him; Praise Him; Worship Him; He is ready to bestow grace upon every soul and eradicate the sins.

One may pray for himself and also pray for others This booklet is intended for the purpose of praying for others also.

As already stated one might not have prayed at all during the whole of his life. But now he is dead; any how, if prayer is done on his behalf, the Lord is ready to emancipate his sins.

This booklet under the caption *Neeththaar vazhipaadu* is a collection of verses sang by the great saints and sages of Tamil Naadu and the verses are all the outpourings of their religious experiences. By singing these wishes and praying, it is hoped that the departed soul will have a good birth in Tamil Naadu, have good fortune of worshipping Lord Siva and attain beatitude under His Lotus feet.

I am indeed thankful to Sri. N.C. Naidoo for having caused the compilation of the verses by a proper person and for having asked me to write out the paraphrase in simple Tamil and translate them into English. I also appreciate Sri N.C. Naidoo for his everlasting and yeoman services for the cause of spreading Hindu religious thoughts.

My thanks are also due to Vidwan Sri K.M. Krishnamoorthy for pushing this book through in press.

All praise be to the Omnipresent Lord!

OM Namashivaya!

Thirupannandal
(South India)

K.M. VENKATARAMIAH.

ACKNOWLEDGMENT

‘ஒன்றி இருந்து நினைவின்கள் உம் தமக்கு ஊனமில்லை
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவர்க்கா
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான்றன் திருக்குறிப்பே’.

Think of Him with your mind intensive;
No untoward will happen to thee.

He spurned the frowning good of death with His feet for
the sake of His devotee;

Go and Worship His Cosmic dance in the Wisdom Hall at
Thillai;

‘Whence did thou Come? so will great thee, our LORD
This is His Devine intent.

எப்பொழுதும் நல்லன எண்ண வேண்டும்; தீயவற்றை நினைக்கக் கூடாது. எதனை எண்ணுகிற பழக்கமோ அதுவோ இறுதியிலும் தோன்றும். இறப்பு யாவர்க்கும் உண்டு. இறக்கும் தருவாயில் நல்லவற்றை எண்ணுபவர்க்கு நல்லவை நினைவில் வரும். இறை வளை எண்ணுபவர்க்கு இறைவன் நினைவில் வருகிறார். ஆகவே, எப்பொழுதும் இறைவளை நினைப்பது நல்ல ஒழுக்கம் ஆகும். ஆகவே, எப்பொழுதும் நினைவில் கொள்ளுவதற்கும் சந்திப்பதற்கும் உரியனவும், இறந்த பின்னும் யாவரும் கேட்பதற்குரியனவும் ஆன தெய்வப் பாடல்களைத் தொகுத்து நீத்தார் வழிபாடு என்ற பெயரில் இந்நால் பெயரிடப் பெற்றது.

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் சுமார் 28 ஆண்டுகள் பிரின்ஸிபாலாகப் பணிபுரிந்தவரும், தமிழகத்திலுள்ள ஆதீனங்கள், திருமடங்கள் முதலியவற்றால் சிறந்த தமிழ்ப் புலவர் எனப் போற்றப் பெற்றவரும், சிவநெறிச் செல்வர் என்ற பட்டம் பெற்றவரும், கல்வெட்டாராய்ச்சிப் புலவரும், பன்னிரு திருமுறைகளையும் திருக்குறளையும் முழுமையாக திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்தில் பதிப்பித்தவரும், தற்போது அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரிவருமானிய, பேராசிரியர்

உயர்திரு. கே. எம். வெங்கடராமமயா M.A., B.O.L. அவர்கள் இத் தொகுப்பு சிறப்புற அமைய தனக்கென உரியமுறையில் தொடக்க உரையும், தமிழில் பொழிப்புறையும், ஆங்கில மொழிபெயர்ப்பும் எழுதி அணி செய்துள்ளார்கள். இந்நாலுக்குப் பாராட்டுரை வாகீச கலாநிதி உயர்திரு. கி. வா. ஜகந்நாதன், ஆசிரியர் கலைமகள் அவர்கள் வழங்கியுள்ளார்கள். இப்பெருமக்கள் இருவர்க்கும் என் உளம்கணிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நால் அச்சிடுங்கால் தனது அரிய கருத்துக்களை வழங்கியும் பிழை திருத்தங்கள் செய்தும், என்னை ஊக்குவித்த வித்துவான் திரு. கே.எம். கிருஷ்ணமூர்த்தி தமிழாசிரியர் அவர்க்கும், திரு K.M கோபிநாதன் B.Sc அவர்கட்கும், திரு நாகர்கோவில் கிருஷ்ணன் அவர்கட்கும் இந்நாலைச் சிறப்பான முறையில் அச்சிட்டுதவிய திரு. நாரா நாச்சியப்பன் அவர்கட்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீத்தார் வழிபாடு மிக முக்கியமானது என்பதை நான் சொல்லவேண்டுவது இல்லை. தென்புலத்தார் ஆகும் அந்நீத்தார்க்குரிய பாடல்களைப் பாடி அவர்உய்திபெறவும், அவர்பொருட்டு நாம் பாடவும் உள்ள இந்நாலை நெட்டால் வைதீகசபை எங்கும் பரப்புவதோடு அதற்குத் துணையாக தென்னுப்பிரிக்காவில் உள்ள எல்லாச் சங்கங்களும், உலகத்தில் எல்லாப் பாகங்களிலும் வாழும் தமிழர்களும், அவர்களது சங்கங்களும், இந்நாலைப் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்ய அனைவரையும் பணி வண்டுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

N. C. NAIDOO
Chairman
Natal Tamil Vedic Society,
(Provincial Body)

நீத்தார் வழிபாடு

NEETHTHAAR VAZHIPAADU

பொருளடக்கம்

வினாயகர் துதி

1. முன்னவனே

பெரியபுராணம்

2. உலகிலைம்

3. விண்ணப்பம்

திருஞான சம்பந்தர்

தேவாரம்

4. தோடுடைய

5. மந்திரம் ஆவது நீறு

6. தந்தையார் போயினார்

7. காதல் ஆகி

திருநாவுக்கரசர்

தேவாரம்

8. கூற்றுயினவாறு

9. கருவற்ற நாள்

10. மாசில் வீணை

11. புழுவாய்ப் பிறக்கினும்

12. சொற்றுயீண வேதியன்

13. ஒசை ஓலி

14. தந்தையார் தாயார்

15. தலையே நீ வணங்காய்

16. ஜூயினால் மிடறு

17. நிலைபெறுமாறு

18. நற்பத்தார்

19. ஊனில் ஆவி

20. என் ஒனுகேஞ்

CONTENTS

Vinaayagar Thudhi

Mannavane

1

Periya Puraanam

Ulagellaam

2

Vinnnnappam

3

Thirugnaana Sambandar

Dēvaram

Thodudaiya

4

Mandhiram Aavadhu Neeru

5

Thanthaiyaar Pōyinaar

6

Kadhal Aagi

9

Thirunaavukkarasar

Dēavaaram

Kutraainavaarru

11

Karuvutra Naall

14

Maasil Veennai

16

Puzhuvaayp Pirrakkinum

17

Sotrunnai Vedian

19

Osai Oli

23

Thandhaiyaar Thaayaar

23

Thalaiyē Nee Vaannanggaay

24

Aiyinaal Midarru

30

Nilai Perrumaarru

Narpathaththaar

33

Unil Aavi

35

Ennnnugēn

35

ஈந்தார் தேவாரம்
21. பித்தா பிரை
22. தில்லைவாழ்
23. பொன்னூர் மேனியனே
24. மற்றுப்பற்று
25. வாழ்வாவது மாயம்
26. தான்னீண்

**மாணிக்கவாசகர்
திருவாசகம்**

27. நமச்சிவாய
28. நாடகத்தால்
29. தரிக்கிலேன்
50. பாரோடுவின்னைய்
31. சோதியே சுட்டே
32. உற்றுரையான்
33. அம்மையே அப்பா
34. நானேயோ
35. பிணக்கிலாத
36. செழுங்கமலத்திரளன
37. புற்றில்வாளரவும்
38. இனையார் திருவடி

**அருணா கீர்தாதர்
திருப்புதழ்**

39. கருவின் உருவாகி
40. சரணகமலாலயத்தை
41. என்னால்
42. அவசியம்
43. வசனம்மிக

**அருணா கீர்தாதர்
ஈந்தர் அலங்காரம்**

44. விழிக்குத் துணை
45. தெய்வத்திருமலை
46. சேந்தனைக் கந்தனை
47. தோலால்சுவர்
48. காவிக்கமலக் கழுதுடன்

Sundarar Deavaaram

Piththaa Pirai	38
Thillai Vaazh	40
Ponnaar Mēniyanē	43
Matrup Patru	44
Vaazhvaa vadhu Maayam	46
Thaan Enai	48

**Maannikka Vaasagar
Thiruvatasagam**

Namasivaaya	49
Naadagaththaal	55
Tharikkilēn	57
Paaroduvinnnaay	59
Sōthiyē Sudare	61
Utraaraiyaan	64
Ammaiyeāppaa	65
Naanēyō	67
Pinnakkilaatha	68
Sezhungkamalaththirallana	70
Putrilvaallaravum	70
Enaiyaar Thiruvadi	72

**Arunnagiri Naathar
Thiruppugazh**

Karuvin Uruvaaki	74
Sarannakamalaalaya ththal	76
Ennaal	79
Avasiyam	81
Vachanammiga	83

**Arunnagiri Naathar
Kandhar Alankaram**

Vizhikkuththunnai	84
Deyvaththirumalai	85
Sēndanaik kandhanai	86
Thōlaasuvar	87
Kaavikkamalak kozhaludan	88

பட்டினத்தார் பாடல்**தாயுமானவர் பாடல்**

49. அகைக்கோர்
 50. ஓவகையெலும்
 51. எண்ணரிய
 52. அரும்பொனே
 53. தந்தைத்தாய்
 54. பண்ணேன்
 55. கட்டிஅணைத்திடும்
 56. அன்னை எத்தனை
 57. முடிசார்ந்த
 58. அத்தமும் வாழ்வும்
 59. ஓயிரண்டு
 60. முன்னையிட்ட தி
 61. வீற்றிருந்தாள்

இராமவிங்கர்**திருஅருட்பா**

62. அருட்ஜோதித்தெய்வம்
 63. பெற்றதாய்தனை
 64. கல்லார்க்கும்
 65. பார்த்தாலும்
 66. அருள்விளக்கே
 67. அருளார்அமுதே

மாணிக்கவாசகர்**திருவாசகம்**

68. முத்திநெறி அறியாத
 பட்டினத்தார் பாடல்
 69. கல்லாப் பிழையும்

Pattinaththaar Padal**Thaayumaanavar Paadal**

- Aasaikkor 90
 Aivagaiyenum 92
 Ennnnariya 95
 Arumponē 97
 Thandhaithaaiy 99
 Pannnnēn 101
 Kattiannaiththidum 105
 Annai eththanai 106
 Mudisaarndtha 107
 Aththamum vaazhvum 108
 Aiyiranndu 109
 Munnaiyitta thee 111
 Veetrirunthaall 113

Ramalingar**Thiruarutpaā**

- Arutjodhiththeyvam 113
 Petrathaaythanai 114
 Kallaarkkum 116
 Parththaalum 118
 Arullvillakkē 120
 Arullaaramudē 121

Maannikkavaasagar**Thiruvasagam**

- Muthhinnerri arriyaatha 123
Pattinaththavr Paadal
 Kallaap pizaiyum 126

வீநாயகர் துதி

(1)

இறைவன் எங்கும் இருக்கிறஞ்; அவன் எப்பொழுதும் இருக்கிறஞ்; அவன் இல்லாத இடம் இல்லை. நன்மை செய்பவனும் அவனே; தீமை செய்பவனும் அவனே. இன்பம் அளிப்பவனும் அவனே; பிறப்பு இறப்பு இல்லாமல் மோட்சத்தை அருளுபவனும் அவனே. தூங்குபவர் விழிக்கிறார்கள்; அதுபோல் இறந்தவரும் பின்னர் பிறவி எடுப்பர்; ஆகையால் பிறவி எடுத்த பயன் மக்களுக்குத் தொண்டு செய்வது; இறைவனை இடையருது தியானிப்பது ஆகவே நல்லவை செய்ய வேண்டும்; இறைவனைத் துதிக்க வேண்டும். இது எல்லாருடைய கடமை ஆகும்.

முன்னவனே munnavanē	யானை Yaanai	முகத்தவனே mugaththavanē	முத்திநலம் muththinalam
சொன்னவனே sonnavanē	தூய் மெய் thūy mey	சுகத்தவனே sukaththavanē	மன்னவனே mannavanē
சித்பரனே sirparanē	ஜங்கரனே Ainggaranē	செஞ்சடையெய் Segnchadaiyem	சேகரனே seagaranē
தற்பரனே tharparanē	நின்தாள் ninthaaall	சரண் sarann	

எல்லாருக்கும் முன் இருப்பவனே!

யானையின் முகத்தை உடையவனே!

முத்தி பெறுவதால் ஆகிய நன்மையைக் கூறியவனே!

பரிசுத்தம் ஆனவனே! உன்மையே உருவாக உடையவனே!

நிலைத்து இருப்பவனே! அறிவுக்கு எட்டாத பரம் பொருளே!

ஸுந்தர கைகளை உடையவனே!

சிவந்த சடையை உடைய சிறந்த கடவுளே!

மேன்மையான பொருளே! உன் திருவடியே அடைக்கலம்.

Oh Primal One! Possessor of elephant head!

Oh Exounder of the benefaction of salvation! Immaculate One!

Oh the embodiment of truth! Oh everlasting One !

Oh transcending human understanding!

Oh Lord having five arms! Oh eminent one having red matted locks!

Oh supreme One! I take refuge in Thy feet.

(2)

இறைவன் ஒருவனே; ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்; எவ்வளவு கற்றுலும் கேட்டாலும் அவனது உண்மை நிலையை அறிந்து கூறமுடியாது; அவன் மன்பகுதசனஞ்சு வரும்துன்பத் தைக் காத்துஅருள்வான்; அவன் ஒளி வடிவம் ஆனவன்; அவன் அம்பலத்தில் ஆடுகிறுன்; அதனால்தான் எல்லா உயிர்களும் இயங்குகின்றன. அவன் அன்றி ஓரளுவும் அசையாது; அவனை அல்லும் பகலும் அனவரதமும் துதித்தல் வேண்டும்.

உலகெலாம்	உணர்ந்து	ஒதற்கு	அரியவன்
ulakelaam	unnarnthu	ōtharku	ariyavan
நிலவுலாவிய	நீர்மலி	வேணியன்	
nilavulaaviya	neermali	vēnniyan	
அலகில் சோதியன்	அம்பலத்து	ஆடுவான்	
alagil	sōthiyān	ambalaththu	aaduvaan
மலர்சிலம்படி	வாழ்த்தி	வணங்குவாம்	
malarsilambadi	vaazhththi	vannanguvaam	

உலகத்து உயிர்கள் எல்லாமும். பொறிகளாலும் புலன் களாலும் உணர்ந்து, இத்தயையவன் என்று சொல்லுவதற்கு முடியாதவன்;

சந்திரன் பொருந்தியதும், கங்கை தங்கியிருப்பதும் ஆன சடையை உடையவன்;

அளவிட முடியாத சோதி உடையவன்;

சிற்றம்பலத்தில் நடனம் செய்யவன்;

அவனுடைய மலர் போன்றதும் சிலம்பு அணிந்ததும் ஆன திருவடிகளை வாழ்த்துவோம்; வணங்குவோம்.

He is unperceivable through the five senses and his rareness cannot be expounded even by greatmen.

He has matted locks where the crescent moon moves about and the Ganges abounds;

He is abundant effulgent light;

He dances at the Hall of Wisdom!

His flower like Feet adorned with anklets, we shall praise and worship.

அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி

திருவருட்பிரகாச வள்ளலார் அருளிச்செய்த விண்ணப்பம்

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக்
கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த
சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்
கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின்
ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம்
ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்
களும், எங்கள் மனதில் பற்றுவண்ணம் அருள்
செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின்
முக்கிய லட்சியமாகிய ஆன்மீநை ஒருமைபாட்
உரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்
தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச்
செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப்
பெருந்தலையை அருட்பெருஞ்ஜோதி ஆண்ட
வரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு
வந்தனம்! வந்தனம்!!

திருச்சிற்றம்பலம்

திருஞான சம்பந்தர் தேவாரம்

THIRUGNAANA SAMBANDAR THEVAARAM

(4)

இறைவன் எங்கும் இருப்பான். அவனுக்கு மக்கள் உருவம் கொடுத்து வணங்குவர். யார் எந்த வடிவில் நினைக்கிறார்களோ அந்த உருவில் வருவான். அவனுக்கு என்று ஒரு தனி உருவமும் இல்லை. அவனை ஆனாக நினைத்தால் ஆனாக வந்வான். பெண் ணைக நினைத்தால் பெண் ஆக வருவான். அவன் எங்கும் உளன். எவ் உருவிலும் உளன். எல்லாருடைய மனத்திலும் தங்கியிருப்பான். அவனை அன்போடு நினைக்கவேண்டும். அப்போது அவன் கட்டாயம் வருவான்.

திருச்சிற்றம்பலம்

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிகுடிக்
 Thōdudaiya seviyan vidaiéri or thūvenn madhi sūdi
 காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
 Kaadudaiya sudalaip podipūsi en ullllam kavar kallvan
 ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
 Edudaiya malaran munainaall pannindhu étha arull seydhā
 பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
 Peedudaiya bramaapuram meviya pemmaan ivan andrrē

காதணி உள்ள செவி உடையவன்; எருதை வாகனம் ஆக உடையவன்; சுத்தம் ஆனதும் வெள்ளீயர்க இருப்பதும் ஆன சந்திரனைச் சூடியவன்; சுடுகாட்டில் உள்ள சாம்பலை உடம்பில் பூசு பவன்—இவன் என் மனத்தைத் திருடிய திருடன். தாமரை மலரில் இருப்பவன் பிரமன்; அவன் முன் ஒரு காலத்தில் சிவனை வணங்கினான்; துதித்தான். சிவன் பிரமனுக்கு அருள் செய்தான். பிரமன் பூசித்ததால் பிரமாபுரம் என்று பெயர் பெற்ற சீர்காழியில் இருக்கும் இறைவனே எனக்கு அருள் செய்தான்; இதோ பார்!

He wears ear-rings in His ears. He wears pure white moon (over his head). He smears sacred ash of the cremation ground. He is the thief who stole my heart. Brahma, seated on the lotus, once bowed and prayed. Hence the Lord blessed him, and Sirkaazhi came to be known thereafter by the name Brahmavalli. He is the Lord who is in the temple at Sirkaazhi. He blessed me.

அருநெறிய மறைவல்லமுனி அகன் பொய்க்க அலர் மேய
 Arunerriya marraivallamuni agan poigai alar meya
 பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை
 Perunerrriya biramaapura mēviya pemmaan ivan thannai
 ஒருநெறிய மனம் கைத்துடைனர் ஞானசம்பந்தன் உரைசெய்த
 Orunerriya manam vaithūnnar gnaanasambandan uraiseydhā
 திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே
 Thirunerriya thamizh vallavar tholvinai theerdhal ellidhaame

திருநீற்றின் பெருமை

அருமையான நல்ல வழிகளைக் காட்டுவது வேதம்; அப்படிப் பட்ட வேதத்தில் சிறந்தவன் பிரமன்; பிரமன் தோண்டிய அகலமான சூக்கதையில் உள்ளதும், பிரமன் பூசனை செய்ததும், பிரமாபுரம் என்ற தலம். இத்தலத்தில் உள்ள சிவனை, ஒரே வழியில் மனத்தை கைத்த சம்பந்தர் பாடினார். அவர் பாடிய தமிழ் மோட்சம் தருவது. அதனை நன்றாக அறிந்தால், அவருடைய பழைய வினை சுலபமாக நீங்கும்.

The Vedas propagate the rare good paths; and Brahma is well-versed in such Vedas. Brahmavapi is situated on the banks of the tank (at Sirkaazhi); and it is worshipped by Brahma. Siva dwells in this place. He has been sung by Gnaanasambandhar with the concentration of mind. These stanzas in Tamil lead one to the Sacred Path of Siva. Be well-versed in them and get rid of Karmas yore.

(5)

திருநீற்றின் பெருமை

சிவபெருமானை வணங்குபவர் கைவ சமயம் சேர்ந்தவர் ஆவர். அச்சமயத்துக்குச் சின்னங்கள்—அடையாளங்கள் உண்டு; முக்கியமான அடையாளம் நெற்றியில் விழுதி இட்டுக் கொள்வது ஆசும். விழுதி என்றாலும் திருநீறு என்றாலும் ஒன்றே. விழுதி என்றால் ஸ்ரூபங்களியம், செல்வம் என்பது பொருள். திருநீறு என்றால் எல் ஸ்ரூபம் மதிவில் பிடி சாம்பல் ஆவர் என்பதை நினைவு படுத்துவதாக இருக்கிறது. மக்களைச் செருங்கு இல்லாமல் நற்பண்புகளை உடையவராக ஆக்கும், இந்த எண்ணைம். உடம்பு நிலையில்லாதது என்ற எண்ணைம்தானே வீரர்களை உண்டாக்குகிறது. ஆகவே நீறு இடுவது எல்லானிற நற்பண்புகளையும் உண்டாக்குவதாகும்.

திருச்சிற்றம்பலம்

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
 Mandhiram aavadhu neeru Vaanavar mēladhu neerru
 சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
 Sundharam aavadhu neerru thudhikkap paduvadhu neerru
 தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
 Thandhiram aavadhu neerru samayaththil ulllladhu neerru
 செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீரே.
 Sendhuvar vaay umaipangan thiru aalavaayaan thiruneerrē

திரு ஆலவாய் என்ற மதுரையில் உள்ள சிவபெருமான் சிவந்த வாயை உடைய உமைகை ஒரு பங்கில் கொண்டவர்; அவருக்கு உரியது திருநீறு. இத்திருநீறு மந்திரம் ஆகி இருப்பது,— தேவர் கள் தம் உடம்பில் மேல் பூசிக்கொள்வது—அழகாக இருப்பது— எல்லோரும் துதிப்பது— ஆகமப் பொருளாக விளங்குவது— சைவ சமயச் சின்னமாக இருப்பது

The Lord of Thiru-Aalavai has the red-lipped Uma on one side of His Form. His Sacred Ash—becomes a mystic one—is seen smeared on the bodies of the celestials—is praised by one and all—is the sum and substance of the Aagamas—and is the emblem of the Godly path.

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
 Muththi tharuvadhu neerru munivar annivadhu neerru
 சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
 Saththiyam aavadhu neerru thakkōr pugazhvadhu neerru
 பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
 Paththi tharuvadhu neerru parava iniyadhu neerru
 சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீரே
 Siththi tharuvadhu neerru thiru aalavaayaan thiruneerē

திருநீறு மோட்சத்தைத் தருவது; முனிவர்கள் பூசிக்கொள்வது; எப்பொழுதும் உள்ளது; சிவனடியார்கள் புகழ்வது; பக்தியைக் கொடுப்பது; வாழ்வதற்கு இனிமையானது; (அஷ்டமா) சித்திகளைத் தருவது—திரு ஆலவாயில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானின் திருநீறு ஆகும்.

The Sacred Ash gives beatitude; the sages smear it; it is ever existing; the Siva devotees adore it; it gives bhakti or devotion to god; it is fine to adore; it awards the eight Siddhis (supernatural powers), it is the sacred ash of the Lord at Thiru Aalavaay.

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
Aattral adal vidai errum aalavaayaan thiruneetrraip
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
Potrrip pugali nilaavum pūsuran gnaana sambandhan
தேற்றித் தெண்ணன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
Thētrritth thennan udal uttra theppinni aayina theerach
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
Chaatrriya paadalgall paththum vallavar nallavar thaame

திருச்சிற்றம்பலம்

திரு ஆலவாய் என்னும் மதுரைக்கோயிலில் இருக்கும் சிவபெருமான் வளிமை பொருந்திய ஏருதை வாகனமாக உடையவர்; அப்பெருமானுடைய திருநீற்றைப் புகலியில் உள்ள ஞானசம்பந்தர் போற்றினார்; பாண்டியனது உடம்பில் இருந்த சுரநோய் போகுமாறு பாடினார்; இந்தப் பாடல்கள் பத்தையும் நன்றாக அறிந்தவர் எல்லா நன்மைகளையும் பெறுவார்கள்.

The brahmin Gnaanasambandhar dwells in Pugali (Sirkaazhi). He has sung in praise of the Sacred Ash of the Lord of Thiru Aalavai who rides on a robust bull. By this he has cured the dangerous disease which afflicted the body of the Pandya king. Those well-versed in these ten verses will be considered goodly.

(6)

உடம்பு நிலையில்லாதது என்றதும் பயப்படக்கூடாது; உடம்பு அமிவதுதான்; இது நமக்கு நன்றாகத் தெரியும். நான் இருக்கிறேன். என் தந்தை தாய் இருக்கிறார்கள்; அவர்களைப் பெற்றெடுத்து வளர்த்தவர்களும் இருக்கலாம்; இன்னும் அவர்களுக்கு முன்னே வாழ்ந்தவர் எங்கே? நம் நாட்டில் வாழ்ந்து தம் பெயரை நிலை நிறுத்தியவர்கள் எங்கே? அவர்கள் எல்லோரும் வாழ்நாள் முடிந்ததும் சென்று விட்டார்கள். இதை நினைவு கொள்ள வேண்டும்.

கொண்டால் சினம் பகைமை முதலியன நீங்கும். எல்லோரும் ஓர் இனம் என்ற ஒற்றுமைப் பண்பு வளரும்; சகோதரத்துவம் ஒங்கும்; சுகமாக இருக்கலாம். ஆகவே நற்பண்புகள் வளர இறைவனை ஏத்துவோம்.

திருச்சிற்றம்பலம்

தந்தையார்	போயினார்	தாயரும்
Thanthaiyaar	pōyinaaar	thaayarum
போனார்	தாமும்	போவார்
pōnaar	thaamum	pōvaar
கொந்தவேல்	கொண்டு	ஒரு கூற்றத்தார்
kondhavēl	konndu	oru kuurrr Raththaar
பார்க்கின்றார்	கொண்டு	போவார்
paarkkinrraar	konndu	pōvaar
எந்த நாள்	வாழ்வதற்கே	மனம்
endha naall	vaazhvadhadharkē	manam
வைத்தியால்	ஏழை	நெஞ்சே
vaiththiyaal	ēzhai	negnchē
அந்தன்	ஆரூர் தொழுது	உய்யலாம்
anthaan	aaruur thozhudu	uyyalaam
கொண்டு	அஞ்சல்	நெஞ்சே
konndu	agnkal	negnchē

திருச்சிற்றம்பலம்

தந்தை இறந்து போனார்; தாயும் செத்துப்போனான். அவர் தாமும் போவார்.

மூவிலை வேலைக் கையில் ஏந்தி நம்மைக்கொண்டு போவதற் காக யமன் காலம் பார்த்துக் கொண்டு இருக்கிறோன்.

(காலம் வந்ததும்) யமன் நம் உயிரைக் கொண்டு போவான். அது எந்த நாள் (என்று நமக்குத் தெரியாது).

நாம் சுகமாக வாழலாம் என்று மனம் கொண்டு இருக்கிறோம்; அறிவு இல்லாத நெஞ்சமே!

அழகிய குளிர்ச்சி பொருந்திய திருவாரூரில் உள்ள இறைவனை வணங்கிச் சுகம் பெறலாம்;

மயக்கம் கொண்டு பயப்படாதே;

ஓ நெஞ்சமே!

Father has gone; and the mother too;
 They (their progeny) may also leave (this world);
 With the trident, the god of death is looking for the time;
 He would take (us) away;
 When! (we do not know);
 You made up your mind to lead a (luxurious) life;
 O poor mind!
 Worship the Lord at the pleasant beauteous Tiru Arur
 and be redeemed;
 Bewildered, fear thee not, O mind!

(7)

ஈடுகொடுத்தின் பொறுதை

ஷாவா சமயிகள் திருநீறு பூசுவது அவசியம். அதுபோலவே சிவபெருமானுடைய பெயரை ஜூபித்தலும் அவசியம். சிவபெருமானுடைய பெயர் ஒரு மந்திரமாக அமைந்து இருக்கிறது. அதைப் பஞ்சாட்சரம் என்பர்; திருவைந்தெழுத்து என்பதும் அதுவே. சிவாய நம என்பதே பஞ்சாட்சரமந்திரம் ஆகும்; சிவபெருமானே உனக்கு வணக்கம் என்பது பொருள். அம்மந்திரத்தை மிகுந்த அன்போடு ஜூபித்தால் எல்லா நன்மைகளும் ஏற்படும்.

திருச்சிற்றம்பலம்

காதல்	ஆகிக்	கசிந்து	கண்ணீர்	மல்கி
Kaadhal	aagik	kasindhu	kannneer	malgi
ஒதுவார்	தமை	நன்னெறிக்கு	உய்ப்பது	
Odhuvaar	thamai	nannerikku	uyppadhu	
வேதம்	நான்கினும்	மெய்ப்பொருள்	ஆவது	
Vedham	naanginum	meypporull	aavadhu	
நாதன்	நாமம்	நமச்சிவாயவே.		
Naadhan	naamam	namachivaayavē.		

சிவபெருமானுடைய திருப்பெயர் “நமசிவய” என்பது. இது நான்கு வேதங்களிலும் உண்மையான பொருள் ஆக விளங்குவது; இதனை அதிக அன்போடு, மனம் உருகிக், கண்களில் நீர்வடியச் சொன்னால். சொல்கிறவர்களை நல்ல வழியில் செலுத்தும்.

The sacred name of the Lord is “Na Ma Si Va Ya”—the mystic Five Letters. It is the sum and substance of the Vedas four. Chant the Five Letters, with great liking, melting, and with tear gushing and it will lead you to the right path.

நந்தி	நாமம்	நமச்சிவாய	வெனும்
Nandhi	naamam	namachivaaya	venum
நந்தையால்	தமிழ்	ஞானசம்பந்தன்	சொல்
Sandhaiyaal	thamizh	gnaanasambandhan	sol
நந்தையான்	மகிழ்ந்து	ஏத்த	வல்லார்எலாம்
Sindhaiyaan	magizhndhu	ēththa	vallaarelaam
பந்த பாசம்	அறுக்க	வல்லார்களே.	
Bandha paasam	arrukka	vallaargalle.	

திருச்சிற்றம்பலம்

நந்தி என்ற சிவபெருமானின் பெயர் “நமசிவய”; இதையே தமிழ் வல்ல ஞானசம்பந்தர் இசையுடன் பாடியுள்ளார்; இப் பாடல்களை மனத்தில் சந்தோஷத்துடன் பாடுபவர்கள், பந்தமும் பாசமும் அறுப்பார்கள்.

The sacred name of Nandhi—Lord Siva—is “Na Ma Si Va Ya”. This as subject, Gnaanasambandhar, proficient in Tamil, sang these verses to rhythm. All those that sing them with joy do sever their bondage and attachment.

திருநாவுக்கரசர் தேவாரம்

THIRUNAVUKKARASAR THEVARAM

(8)

திருவைந்தமுத்தை ஜூபிப்பது மிசவும் நல்லது. இடையருது ஜூபித்துக்கொண்டு இருந்தால் நம் சிந்தையும் செயலும் வேறொன்றில் நிலைத்து இருந்தாலும் நாக்கு அத்திருவைந்தமுத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கும். ஆகவே நன்மையிலும் தீமையிலும் திருவைந்தமுத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தால் நாக்கானது வேறு தவறான சொற்களைச் சொல்லாது. ஆகவே நாக்கினால் ஏற்படும் குற்றம் நிகழாது.

திருச்சிற்றம்பலம்

கூற்றுயின	வாறு	விலக்ககிளீர்		
Kuttaayina	vaarru	vilakkagileer		
கொடுமை	பல	செய்தன	நான்	அறியேன்
kodumai	pala	seydhana	naan	arriyen
எற்றுய	அடிக்கே	இரவும்	பகலும்	
Etraay	adikke	iravum	pagalum	
பிரியாது	வணங்குவன்	எப்பொழுதும்		
piriyaaadhu	vannaguvan	eppozhudhum		
தோற்றுதென்	வயிற்றின்	அகம்படியே		
Thottraadhen	vayitrrin	agambadiye		
குடரோடு	துடக்கி	முடக்கியிட		
kudarodu	thudakki	mudukkiyida		
ஆற்றேன்	அடியேன்	அதிகைக்	கெடில	
Aattrēn	adiyēn	adhigaik	kedila	
வீரட்டானத்து	உறை	அம்மானே.		
veerattaanaththu	urrai	ammaanē.		

இந்த நோய் என்ன் ஆகி இருக்கிறது; இத்துன்பத்தை நீக்க வில்லையே! நான் என்ன கொடுமைகள் செய்தேன்? எனக்குத் தெரியவில்லை; எருதை வாகனமாக உடையவனே! உன் திருவடிகளை இரவும் பகலும் விடாமல் வணங்குவேன்; எப்பொழுதும் வணங்குவேன்; இந்த நோய் கண்ணுக்குத் தெரியாது; என் வயிற்றில் பொறுக்க முடியாத வளி; குடிலைப்பிடித்துக் கசக்குகிறது. இந்த வளியைத் தாங்க முடியவில்லை; கெடிலம் என்ற ஆற்றின் கறையில் உள்ளது திருவதிகை—அத்திருவதிகை என்ற தலத்தில் வீரட்டானம் என்ற கோயிலில் இருக்கும் தலைவனே!

The disease has become the god of death. You have not relieved me of the pain. What evil deeds did I do? I do not know. O Lord, riding on a bull! Your Feet, night and day, without pause, I worship. The disease is invisible; it spins and twists the intestine. I am unable to bear the pain. Oh Lord residing in the shrine called Veerattaanam in Thiruvathigai (திருவதிகை) on the banks of the river Gadilam!

சலம்	பூவொடு	தூபம்	மறந்து	அறியேன்
Chalam	pūvədu	dūbam	marrandhu	arriyēn
தமிழோடு	இசைபாடல்		மறந்து	அறியேன்
thamizhōdu	isaipaadal		marrandhu	arriyēn
நலம்	தீங்கிலும்	உன்னை	மறந்து	அறியேன்
Nalam	theenggilum	unnai	marrandhu	arriyēn
உன்னுமம்	என்நாவில்		மறந்து	அறியேன்
unnaamam	ennaavil		marrandhu	arriyēn
உலந்தார்	தலையில்	பலிகொண்டு	உழல்வரய்	
Ulandhaar	thalaiyil	balikonddu	uzhalvaai	
உடலுள்	உறுகுலை	தவிர்த்து	அருள்வாய்	
udalull	urruṣṭilai	taavirththu	arullvaai	
அலந்தேன்	அடியேன்	அதிகைக்	கெட்ல	
Alanthēn	adiyēn	adhikaik	kedila	
வீரட்டானத்து		உறை	அம்மானே.	
veerattaanaththu		urrāi	ammaanē.	

தண்ணீர், பூ, தூபம் இவற்றுல் (வழிபாடு செய்வதை)மறந்தது இல்லை. இசை பொருந்திய தமிழ்ப் பாடல்களைப் பாடுவதையும் மறக்கவில்லை. நன்மை வந்த பொழுதும், தீமை வந்த பொழுதும் உன்னை மறக்கவில்லை. உன்னுடைய திருப்பெயர் (திருவைந் தெழுத்து); அதை என் நாக்கு மறக்கவில்லை. இறந்தவருடைய மண்டை ஒட்டில் பிச்சை எடுத்துத் திரிபவனே! என் உடம்புக்குள் வந்து இருக்கிற சூலை நோயை நீக்குவாயாக. வருந்துகிறேன், அடியவன் ஆகிய நான். திரு அதிகையில் கெட்ல நதிக்கரையில் உள்ள ‘வீரட்டானம்’ என்ற கோயிலில் உள்ள கடவுளே!

I never forgot or failed (to worship) with waters, flowers and incense. I never failed to sing Tamil songs set in music. I did not forget you while well placed in life or while suffering. My tongue never failed to chant Your Sacred Name. Oh Lord, who took alms in the skull of the dead and roam about! Please relieve me of the pain that has afflicted my body and bestow grace. I, a devotee, am suffering. Oh Lord that resides in the temple ‘Veerattaanam’ on the banks of the river Gadilam at Thiru Athigai!

போர்த்தாய்	அங்கோர்	ஆனையின்	சருரிதோல்
Porththaay	angōr	aanaiyin	eerurithol
புறங்கா(④)	அரங்கா	நடமாட	வல்லாய்
purrangaadu	arangaa	nadamaada	vallaay
ஆர்த்தான்	அரக்கன்	தணைமால்	வரைக்கீழ்
Aarthaan	arakkan	thanaimaal	varaikkeezh
அடர்த்திட(ு)	அருள்செய்த	அதுகருதாய்	
Adarththittu	arullseydha	adhukarudhaay	
வேர்த்தும்	புரண்டும்	விழுந்தும்	எழுந்தால்
Vērththum	puranndum	vizhundhum	ezhundhaal
என்வேதணை	யான	விலக்கி	இடாய்
envēdhanai	yaana	vilakki	idaay
ஆர்த்தார்	புனல்குழ்	அதிகைக்	கெடில
Aarththaar	punalsūzh	adhigaik	kedila
வீரட்டானத்து	உறை	அம்மானே.	
veerattaanaththu	urrai	ammaane.	

திருச்சிற்றம்பலம்

ஓரு யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டாய்; சுடு காட்டையே நாடக அரங்காகக் கொண்டாய்; அங்கே நடனம் ஆடு கிறூய்; இராவணன் ஆகிய ராகுஷன் ஆரவாரம் செய்து மலையைத் தூக்கிறான்; அவனை நெருக்கி அவனுக்கு அருள் செய்தாய்; அதனை நினைவில் கொள்! நான் வேர்க்கிறேன்; புரன்கிறேன்; விழுவிறேன்; எழுகிறேன். என்கஷ்டங்களை நீக்குவாய்! ஆரவாரம் செய்து கொண்டு கெடிலநதியின் வெள்ளம் சூழ்ந்துஇருக்கிற திரு வந்தையில், வீரட்டானம் என்ற கோயிலில் இருக்கும் தலைவனே!

You covered yourself with the skin of the elephant. The burning ground is your stage and you are capable of dancing thereon. Ravana, the gaunt, made a great uproar. But you crushed him under a huge mountain and bestowed grace on him. Please consider that. I perspire, I roll, I fall, I rise. Kindly remove my suffering. O Lord, residing in the shrine called Veerattaanam in Thiruvathigai surrounded by the waters of the Gadilam!

(9) .

பிறந்தது முதற்கொண்டு பசியும் தாகமும் உடன்வருகின்றன; உணவு மிகினும் நோய். அதைப் போக்க மருந்து. இங்ஙனம் அல்லவில் வளர்ந்து அல்லவில் வாழ்கிறோம்; பின் கல்வி. அதுவும் துன்பம்: கற்ற பிறகு பொருள் ஈட்டும் முயற்சி; பொருட் ஈட்டச் செய்யும் செயல்களுக்கு அளவில்லை. நல்ல வழியில் ஈட்டுவது நல்லது. கெட்ட வழியில் ஈட்டினால் பிறருக்குத் துன்பம் உண்டாக்கி நம்மிடம் வருவதால் அதுவும் நமக்கு நன்மை தராது. தீய வழியில் பொருள் ஈட்டினால் அரச தண்டனைக்கும் உள் ஆக்கும். ஆகவே தீய வழியில் பொருள் ஈட்டுதல் கூடாது. சட்காதரர்களாக எல்லோரையும் பாவித்தால் தீய வழியில் பொருள் ஈட்டுகிற எண்ணமே வராது. எல்லாரும் இன்பம் அடையலாம்.

திருச்சிற்றம்பலம்

கருவற்ற நாள் முதலாக உன்பாதமே	காண்பதற்கு
Karuvutra naall mudhalaaga unpaadhamē	kaannbadharrku
உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து	
urugittru en ulllamum naanum kidanthu	
அலந்து எய்த்து ஒழிந்தேன்	
alandhu eyththu ozhinthen	
திருஒற்றியூரா திரு ஆலவாயா திரு ஆரூரா	
Thiruotrriyuuraa thiru aalavaayaa thiru aaruuraa	
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய்	
oru patrru ilaamaiyum kanndu eranggaay	
கச்சி யேகம்பனே	
Kachchi yēkambanē	

திருச்சிற்றம்பலம்

தாயின் கருவிலே வீழுந்த நாள்முதற் கொண்டு உன்னுடைய திருவடிகளைக் காணவேண்டும் என்று என் உள்ளம் உருகிற்று. நானும் கிடந்து மிகவும் வருந்தினேன்.

திருவொற்றியூரில் உள்ள இறைவனே!

மதுரையில் திருவாலவாய் என்னும் கோயிலில் உள்ளவனே!

திருவாரூரில் இருப்பவனே!

ஒரு பற்றுக்கோடும் இல்லாது நான் இருக்கும் நிலைமையைக் கண்டு மனம் இரங்குவாய்!

காஞ்சிபுரத்தில் திரு ஏகம்பம் என்ற கோயிலில் இருக்கும் பெருமானே!

From the day I was conceived in the womb,
my mind melted to see your feet.

I underwent a lot of suffering.

Oh Lord residing at Thiru otrriyuur!

Oh Lord of the temple Thiru aalavaay of Madurai!

Oh Lord of Thiru aaruur!

By seeing that I have no support, please feel pity on me.

Oh Lord abiding in Eakambam at Kaanchipuram!

(10)

நாக்கு இறைவன் பெயரைச் சொல்லிப் பழகினால், மனமும் அறில்தானே வயிக்கும். மனமும் வாக்கும் அந்த மந்திரத்தில் பழகினால் இறைவன் குடிகொள்ளும் இடமாக மனம் மாறும். அப்பொழுது அந்த மனம் தூய்மை உடையதாக இருக்கும். நன்மை உள்ள இடத்தில் நல்லனவே சேரும். நன்மையே ஒரு எடுத்தாற் போன்ற நிலை ஏற்படும்; அத்தகையவர் கூட்டுறவு எல்லாருக்கும் நன்மை விளைவிக்கும். நல்லவர்களோடு இணங்கியிருப்பது நல்லது. அவர்களோடு சேர்ந்து இருந்தால் அவர்கள் நடவில் இறைவன் வீற்றிருப்பான்.

திருச்சிற்றம்பலம்

மாசில்	வீணையும்	மாலை	மதியமும்
Maasil	veennaiyum	maalai	madhiyamum
வீசு	தென்றலும்	வீங்கிள	வேணிலும்
Veesu	thendraalum	veengilla	vēnilum
முசு	வண்டறை	பொய்க்கையும்	போன்றதே
Mūsu	vanndarrai	poygaiyum	pōndradhē
ஈசன்	எந்தை	இலையடி	நீழலே.
Eesan	endhai	innaiyadi	neezhalē.

குற்றம் அற்ற வீணையின் இசைபோலவும், மாலைக் காலத்தில் காணப்படும் நிலாகைவைப் போலவும், அக் காலத்தில் வீசும் தென்றல் போலவும், இளவேணில் காலத்துக் குளிர்ச்சி போலவும், வண்டுகள் ஒவிக்கும் (மலர்கள் உள்ள) குளம் போலவும் (இன்பம் உண்டாக்கும்; எது எனில்) எந்தை ஆகிய சிவபெருமானின் திருவடி நிழல்.

The shade of the pair Feet of my Heaventy Father is like—the music of the flawless Veena—the moon light in the evening—the pleasant breeze blowing from the south—the pleasantness of the spring season and—the tank wherein the bees hum (on the flowers therein).

நமச்சி	வாயவே	ஞானமும்	கல்வியும்
Namachchi	vaayavē	gnaanamum	kalviyum
நமச்சி	வாயவே	நான்	அறி விச்சையும்
Namachchi	vaayavē	naan	arri vichchaiyum
நமச்சி	வாயவே	நாநவின்று	ஏத்துமே
Namachchi	vaayavē	naanavindru	ēththumē
நமச்சி	வாயவே	நன்னெறி	காட்டுமே..
Namachchi	vaayavē	nannerri	kaattumē

நமச்சிவாய என்பது பேரறிகைவத் தருவது

நமச்சிவாய என்பது கல்வியையும் தருவது.

நமச்சிவாய என்பது நான் அறிந்த வித்தையும் ஆகும் என்பதை என்னுடைய நாக்கு விரும்பிப் புகழும்.

நமச்சிவாய என்பது நல்ல வழியைக் காட்டும்.

Na Ma SiVa Ya	awards wisdom and worldly education
Na Ma Si Va Ya	is the stratagem I have learnt
Na Ma Si Va Ya	my tongue always adores with great liking.
Na Ma Si Va Ya	leads to the virtuous path.

திருச்சிற்றம்பலம்

விறகில்	தீயீனன்	பாலில்	படு	நெய்போல்
Virragil	theeyinan	paalil	padu	neypol
மறைய	நின்றுளன்	மாமணிச்		சோதியான்
Marraiya	nindrullan	maamanni		chödhiyaan
உறவு	கோல்	நட்டு	உணர்வு	கயிற்றினால்
Urravu	kol	nattu	unnarvu	kayitrrinaal
முறுக	வாங்கிக்	கடைய	முன்	நிற்குமே.
Murruga	vaangik	kadaiya		mun nirrkumē.

திருச்சிற்றம்பலம்

விறகில் தீயைப் போலவும், பாலில் உள்ள நெய்போலவும், சிறந்த மணியில் காணப்பெறும் ஒளி போலவும் இறைவன் மறைந்து நின்று இருக்கிறான். உறவு என்னும் கோலை நட்டு, உணர்வு என்ற கயிற்றைக் கட்டி, முன் னும் பின்னும் இழுத்துக் கடைந்தால், இறைவன் எதிரில் வந்து நிற்பான்.

He stands unseen—like fire in wood,—like ghee in milk—and like the brightness in a bright gem. Fix a post called knowledge, take a rope called wisdom, and then churn it. The Lord would stand in front of you.

(11)

அரிது அரிது மானுடர் ஆதல் ஆரிது. இப் பிறவி தப்பின் எப் பிறவி வாய்க்குமோ நாம் அறியோம். மானுடப் பிறவி நமக்குக் கொடுத்தது இறைவனே ! ஆகையால் இத்தகைய சிறந்த பிறவியை அளித்த இறைவனை மனத்தால் சிந்திக்க வேண்டும். வாக்கால் வாழ்த்த வேண்டும், காயத்தால் தொழ வேண்டும். பல பிறவிகளை எடுத்து வருந்தி உழலும் உயிர் மானிடப் பிறவி கொடுத்த இறைவனை மறக்கக்கூடாது.

புழுவாய்ப்	பிறக்கினும்	புண்ணியா	உன்	அடி	என்	மனத்தே
Puzhuvaayp	pirrakinum	punnniyaa	un	adi	en	manathē
வழுவாதிருக்க		வரந்தரல்		வேண்டும்		இவ்வையகத்தே
vazhuvaathirukka		varantharal		venndum		ivvaiyagaththē

தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப் புலியூர்
 thozhuvaarkku irangi irundu arullsey Paadhirip puliūr
 செமுநீர்ப் புனல் கங்கை செஞ்சடை மேல் வைத்த
 Sezhuneerp punal Gangai segnchadai mēl vaiththa
 தீ வண்ணனே
 thee vannnnanāē

புழுவாகப் பிறந்தாலும், புண்ணியனே! உன் திருவடி என்
 மனத்தில் தவ:ருது இருக்க வேண்டும்—இவ்வரம் எனக்குத் தர
 வேண்டும்;

இந்த உலகத்தில் உன்னைத் தொழுப் புதியவர்களுக்கு மௌம்
 இரங்கி அருள் செய்பவனே!

திருப்பாதிரிப் புலியூரில் இருக்கும் கடை;னே!

பெரும் வெள் ஈத்தை உடைய கங்கையைச் சிவந்த சடையில்
 கொண்ட பெருமானே!

நெருப்பு நிறம் உடையவனே!

O Holy one!

Even if I should be born as a worm, Your feet should be fixed
 in my mind.

—This boon or blessing please confer.

(O Lord) who condescends to show grace to those that worship
 Thee!

(O Lord) residing at Tirup paathirippuliyur!

(O Lord) who has placed the flooded Ganges in the matted locks!
 O fire coloured Lord!

(12)

இறைவனை மனத்தில் நினைத்து இருந்தால் மட்டும் போதாது. அவனைப் பூசை செய்வதும் நம் கடமை. சைவர்களுக்கு விச்விரக
 ஆராதனை அவசியம். இறைவனை ஒருவம் உடையவன் என்றும்
 உருவம் இல்லாதவன் என்றும் கூறுவர். இறைவன் உருவந்தில்
 வந்தும் அருள் செய்வான்; உருவம் காட்டாமலும் அருள் செய்
 வான்; அருவருவத்தில் இருந்தும் அருள் செய்வான். அருவருவம்
 ஆவது இவிங்கத் திருமேனி; இவிங்கத் திருமேனிதான் கோயில்
 களில் வைத்துப் பூசிக்கப்படுவது. ஆகவே கோயில்களுக்குச்
 சென்று சிவலிங்கப் பெருமானை வணங்குவது மிகவும் சிறப்பாகும்.

திருச்சிற்றம்பலம்

சொற்றுணை	வேதியன்	சோதி	வானவன்
Sotrrunnai	vēdhiyan	sōthi	vaanavan
பொற்றுணை	திருந்தடி	பொருந்தக்	கைதொழுக்
Potrrunnai	thirundhadi	porundhak	kaithozha
கற்றுணைப்	பூட்டியோர்	கடலில்	பாய்ச்சினும்
Katrrunnaip	pūttiyor	kadalil	paaychchinum
நற்றுணை	ஆவது	நமச்சி	வாயவே
Natrrunnai	aavadhu	namchchi	vaayavē.

புகழ் பொருந்திய வேதத்தை ஒதுபவன்; ஒளி பொருந்திய விண் உலகில் இருப்பவன்-இச்சிவபெருமானுடைய திருவடிகள் பொன்போன்றவை; அழகானக்கை; அவற்றைக் கையால் தொழுதால், கல் தூணில் கட்டிக் கடலில் தள்ளினுவும், “நமசிவாய்” என்னும் மந்திரம் நல்ல துணையாய் இருக்கும்.

He chants the famous Vedas. He resides in the glowing Heaven. His Feet are golden and beautiful. If one worships His Feet with intense devotion and clasped hands, and although one is bound to a boulder and thrown into the sea, it is “NaMaSiVaYa” that becomes his helpmate.

இல்லக விளக்கது	இருள் கெடுப்பது
Illaga	villakkadhu
சொல்லக விளக்கது	சோதியுள்ளது
Sollaga	villakkadhu
பல்லக விளக்கது	பலரும் காண்பது
Pallaga	villakkadhu
நல்லக விளக்கது	நமச்சி வாயவே
Nallaga	villakkadhu
Namachchi	vaayavē.

வீட்டில் வைக்கும் விளக்கு இருளை நீக்கும். புகழ் பொருந்திய மனத்தில் உள்ள விளக்கு ஒளி பொருந்தியது. பல வீடுகளிலும் வைக்கும் விளக்கு பலரும் காணக்கூடியது. நல்ல மனத்தில் இருப்பது ஆகிய விளக்கு “நமசிவாய்” என்ற மந்திரம் ஆகும்.

The light lit in the house extinguishes darkness. The famous light lit in the mind is lustrous. The lights lit in the

houses are visible to all. The good light in the mind is “NaMa SiVaYa” (the mystic five lettered mantra).

மாப்பினை	தழுவிய	மாதொர்	பாகத்தன்
Maappinnai	thazhuviya	Maadhor	baagaththan
பூப்பினை	திருந்தடி	பொருந்தக்	கைதொழு
Pūppinnai	thirundhadi	porundhak	kaithozha
நாப்பினை	தழுவிய	நமச்சிவாயப்	பத்து
Naappinni	thazhuviya	namachchivaayap	paththu
ஏத்த	வல்லார்	தமக்கு	இடுக்கண் இல்லையே
Eththa	vallaar	thamakku	iduckkann illaiyē

திருச்சிற்றம்பலம்

பெண்மான் போன்றவர் உமை; அவரை ஒரு பாகத்தில் உடையவர் சிவபெருமான். சிவபெருமானுடைய திருவடிகள் மலர் போன்றவை; அழகு உடையவை; அவற்றைக் கையால் தொழு; சொல்மாலையாகிய நமச்சிவாயப் பதிகத்தைப்பாடு; பாடி ஞால் துன்பங்கள் இல்லை.

Uma is like a hind and the Lord is having Her in His Form. Worship His flower-like Feet with clasped hands; and sing this decad which praises the (mystic five Letters) “NaMa SiVaYa”. There will be no misery for ever.

(13)

இறைவன் பொருள் விளங்கும் ஒசையாகவும் இருக்கிறுன் பொருள் விளங்காத ஓலிகள் ஆகவும் இருக்கிறுன்; இறைவன் மலர் ஆக இருக்கிறுன்; மலரில் உள்ள வாசலை ஆக இருக்கிறுன்; வானத் தில் இருக்கிறுன்; வானத்துக்கு அப்பாலும் இருக்கிறுன்; நிலமாக இருக்கிறுன்; நீராக இருக்கிறுன்; காற்றுக இருக்கிறுன்; தீயாக இருக்கிறுன்; நமக்குப் பயன்படும் எல்லாப் பொருள் ஆகவும் இருக்கிறுன். இங்ஙனம் இருக்கும் இறைவனை மறக்கலாமா? அவனுடைய இனிமையான திருப்பெயரைச் சொல்லிக்கொண்டு அவனை வாழ்த்துவது நம் கடமை.

திருச்சிற்றப்பலம்

ஓசை	ஒலியெலாம்	ஆனுய்	நீயே
Osai	oliyelaam	aanaay	neeyē
	உலகுக்கு	ஒருவனுய்	நின்றூய்
	ulagukku	oruvanaay	nindraay
	வாச	மலரெலாம்	ஆனுய்
Vaasa	malarelaam	aanaay	neeyē
	மலையான்	மருகனுய்	நின்றூய்
	malaiyaan	maruganaay	nindraay
	பேசப்	பெரிதும்	இனியாய்
Pēsap	peridhum	iniyaay	neeyē
	பிரானுய்	அடியென்மேல்	வைத்தாய்
	piraanaay	adiyenmēl	vaiththaay
	தேச	விளக்கெலாம்	ஆனுய்
Dhesa	villakkelaam	aanaay	neeyē
	திருவையாறு	அகலாத	செம்பொற்
	thiruvaiyaarru	agalaadha	sembor
			சோதி.

ஓசை ஆகவும், ஒலி ஆகவும் இருப்பவன் நீயே; உலகம் முழுவ துக்கும் ஒப்பு இல்லாதவனுக நிற்பவன் நீயே; வாசனை பொருந்திய மலர் முழுவதும் நிற்பவன் நீயே; இமவானுக்கு மருமகனுய் நிற்ப வனும் நீயே; பேசுவதற்கு மிகவும் இனிமை உடையவன் நீயே; தலைவன் ஆகித் திருவடியை என் தலைமேல் வைத்தவனும் நீயே; உலகம் முழுவதுக்கும் விளக்காக இருப்பவனும் நீயே; திருவையாற்றை நீங்காது இருக்கும் சிவந்த பெரன் போன்ற ஒளி உடைய கடவுளே!

You are the meaningless and significant sounds. You stand as the Pearless One throughout the world. You are the flowers fragrant all. You stand as the son-in-law of Malaiyaan (Himavaan). You are sweet (much indeed) to speak of. As Master You have placed Your Feet on my head. You have become the Light of the world. Oh Golden light that does not leave Thiruvaiyaarru!

ஆரும்	அறியா	இடத்தாய்	நீயே
Aarum	arriyaa	idaththaay	neeyē
	ஆகாயம்	தேர்	ஊற
	aagaayam	ther	ūrra
	வல்லாய்		நீயே
	vallaay		neeyē

பேரும்	பெரிய	இலங்கை	வேந்தன்
Pērum	periya	ilanggai	vēndhan
பெரிய	முடிபத்து	இறுத்தாய்	நீயே
periya	mudipaththu	irruththaay	neeyē
ஊரும்	புரமுன்றும்	அட்டாய்	நீயே
Urūm	puramūndrum	attaay	neeyē
ஒண்	தாமரையானும்	மாலும்	கூடித்
onn	thamaraiyaanum	maalum	kūdith
தேரும்	அடி	என்மேல்	வைத்தாய்
Thērum	adi	enmēl	vaiththaay
திருவையாறு		அகலாத	செம்பொற்
thiruvvaiyaarru		agalaadha	semborr
			சோதி.
			sōdhi.

ஒருவரும் அறிந்து கொள்ள முடியாத இடத்தில் இருப்பவன் நீயே; ஆகாயத்தில் தேவில் செல்லக் கூடியவன் நீயே; புகழ் பொருந்தியபெரிய இலங்கைக்கு அரசன் இராவணன், அவன் தலைகள் பத்தையும் நெரித்தவனும் நீயே; நகரும்படியான மூன்று ஊர்களையும் அழித்தவன் நீயே; ஒளி பொருந்திய தாமரையில் இருக்கும் பிரமனும் திருமாலும் கூடித் தேடிய திருவடியை என் தலைமேல் வைத்தவனும் நீயே; திருவையாற்றில் நீங்காமல் இருக்கும் செம்பொன் போன்ற ஒளிபொருந்திய கடவுளே!

You are in the place not perceived by even one. You are capable of driving the chariot in the Heavens. You crushed the ten big heads of (Raavanna) the famous King of Lanka. You destroyed the three moving fortresses. Brahma seated on the bright lotus and Vishnu cannot perceive Your Feet; and You were pleased to place them on my head. Oh Golden Light that does not leave Thiruvaiyaarru!

(14)

உலகில் காணும் எல்லாப் பொருள்களும் அழிந்து போகக்கூடியவை. சில நீண்ட நாள் இருக்கலாம்: சில பல நாற்றுண்டுகள் இருக்கக்கூடும். ஆனால் மக்கட் பிறவியோ சிறந்த பிறவினானினும், சில ஆண்டுகள்தான் நாம் வாழ்ந்து இருக்க முடியும். வாழும் சில ஆண்டுகளில் நல்லதைச் செய்வோம்; நல்லது அல்லாதவற்றைச் செய்யாது இருப்போம். நல்லவர்களோடு உறவு கொள்வோம். நல்லவர் அல்லாதவர்களை நல்லவர்களாக ஆக்க முயல்வோம். இதுவே நல்ல நெறி; நன்மையை அடைவிக்கும் நெறியும் ஆகும்.

திருச்சிற்றம்பலம்

தந்தையார் தாயார் உடன்பிறந்தார்
 Thandhai yaar thaayaar udanpirranthaar
 தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம் தாம் யாரே
 thaaram aar puththirar aar tham thaam yaare
 வந்தவாறு எங்கனே போமாறு ஏதோ
 Vandhavaarru engngane pomaarru edhar
 மாயமாம் இதற்கு ஒன்றும் மகிழு வேண்டாம்
 maayamaam idarrku onrrum magizha vendaam
 சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்
 Chinthaiyeer umakku onrru sollak kēnnmin
 திசம் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி
 tigazh madhiyum vaall aravum thillaikkum senni
 எந்தையார் திருநாமம் நமச்சிவாய
 Endhiyaar thirunaamam Namachchivaaya
 என்று எழுவார்க்கு இருவிசும்பில் இருக்கலாமே,
 enrru ezhuyaarkku iruvisumbil irrukkalaame

திருச்சிற்றம்பலம்

தந்தை தந்தை என்கிறோமே அத்தந்தை என்பவர் யார்? தாய் தாய் என்று சொல்கிறோமே அத்தாய்தான் யார்? உடன்பிறந்தவர்கள் என்கிறோமே அவர்கள் தாம் யார்? (இப்படிச் சொல்கிற) நாம்தாம் யார்! நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் எங்கே போகப் போகிறோம்? இது மாயை! (இந்தப் பிறவியில் உள்ள சுக போகங்களைப் பார்த்து) இதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டாம்: ஏ மனமே! உனக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். சந்திரன் திசம் கிறதும், ஒளி பொருந்திய பாம்பு இருப்பதும் ஆகிய திருமுடி உடையவர் சிவபெருமான். அவர் (நம் எல்லோருக்கும்) தந்தை ஆவர். அவருடைய திருப்பெயர் நமச்சிவாய என்ற மந்திரம் ஆகும். அம்மந்திரத்தைச் சொல்லி கொண்டு இருப்பவர்கள் வானுலகில் (மோட்ச உலகில்) இருக்கலாம்.

Who the (earthly) father is and who the mother too?

Who are those that call themselves as children of the same parents?

Who the wife is and who the children are?

Who are we?

Whence did we come? and whereto should we go?

This is after all an illusion.

Hence don't become exhilarated!

O Mind!

I intend to advise you, please listen!

There is the Lord having the crescent and the snake over His head who is our (heavenly) Father.

His sacred names is “Na Ma Si Va Ya”

Chant it and rise up;

You will be permanently seated in the wide Heavens.

(15)

இறைவன் நமக்கு இந்த நல்ல உடம்பைக் கொடுத்தான். இது புன்புலால் யாக்ஷை; இதை நல்ல உடம்பாக ஆக்க வேண்டாமா? உடற்பயிற்சி செய்தால் இது வலிமையுடையதாகிறது. பிராண யாமம் செய்தால் வலிமை அடைகிறது. இத்தகைய வலிமை பொருந்திய உடம்பு உறுப்புக்கள் ஏன் இருக்கின்றன? அவற்றை உலகியல் நிலையிலிருந்து கடவுள் பக்கம் சிறிது திருப்ப வேண்டும். தலை இறைவனை வணங்க இருக்கிறது; வாய் இறைவனை வாழ்த்து வதற்காக இருக்கிறது; மனம் இறைவனை நினைப்பதற்காக இருக்கிறது. கால்கள் வீணை ஊர் சுற்றுவதற்கு மட்டும் அல்ல; இறைவனை அல்லது அவன் இருக்கும் கோயிலை வலம் வருவதற்காகவும் பயன்படுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு உடல் உறுப்பையும் இறைவன் பக்கம் செலுத்துவது அறிவு உடைமை ஆகும்.

திருச்சிற்றம்பலம்

தலையே நீ வணங்காய்—தலை

Thalaiyē nee vannanggaay—thalai

மாலை தலைக்கு அணிந்து

Maalai thalaikku annindhu

தலையாலே பலி தேரும் தலைவனைத்

Thalaiyaalē bali therrum thalaivanaith

தலையே நீ வணங்காய்

Thalaiyē nee vannanggaay

தலையே! நீ வணக்கம் செலுத்து; தலைமாலையைத் தலையில் அணிந்து கொண்டிருக்கிறோன், சிவன்; அவன் (பிரமனது) தலை ஓட்டில் பிச்சை எடுக்கிறோன்; அத்தலைவனைத் தலையே! நீ வணங்கு வாய் ஆக!

O head! bow down. He has adorned His head with the garland of skulls. He takes alms in the skull (of Brahma). He is the Master of all. To Him, oh head! bow down.

கண்காள்	காண்மின்களோ—கடல்
Kanngaall	kaannmingallō—kadal
நஞ்சன்ட	கண்டன் தன்னை
Nanjunnda	kanndan thannai
எண்தோள்	வீசி நின்றாடும் பிரான் தன்னைக்
Enntholl	veesi nindrraadum piraan thannaik
கண்காள்	காண்மின்களோ
Kanngaall	kaannmingallō.

கண்களே! பாருங்கள்! சிவன் கடலில் இருந்து வந்த விஷத்தை உண்டு கழுத்தில் நிறுத்தினான்; அவன் தன் தோள்கள் எட்கடயும் வீசி ஆடுகிறான். அத்தகைய கடவுளைக் கண்களே! பாருங்கள்.

Oh eyes! please see. He devoured the poison that came from the sea, and stopped it in His throat. He dances spreading all His eight shoulders. Such a Lord, oh eyes! please see!

செவிகாள்	கேண்மின்களோ - சிவன்
Sevigaall	kennmingallō—Sivan
எம் இறை	செம்பவள்
Em irrai	sempavalla
எரிபோன்	மேனிப் பிரான் திறம் எப்போதும்
Eripōn	menip piraan thirram eppodhum
செவிகாள்	கேண்மின்களோ.
Sevigaall	kennmingallō.

காதுகளே! கேளுங்கள்! சிவன் எங்கள் தலைவன்; சிவந்த பவழ நிறம் உடையவன்; நெருப்புப் போன்ற உடம்பு உடையவன். அவனுடைய பெருமையை எப்பொழுதும் காதுகளே கேளுங்கள்;

Oh ears! please hear. He is Siva. He is our Lord. The colour of His form is like that of red coral. His body is red like fire. Him, always, oh ears! please hear.

முக்கே நீ முரலாய்—முது
 Mukkē nee muralaay—mudhu
 காடுறை முக்கண்ணை
 Kaadurrai mukkannanai
 வாக்கே நோக்கிய மங்கை மனைளை
 Vaakkē nōkkiya manggai mannaallanai
 முக்கே நீ முரலாய்.
 Mukkē nee muralaay.

முக்கே! நீ முகர்ந்து பார்! சிவன் முதுகாட்டை இடம் ஆக உள்ளவன்; மூன்று கண்களை உட்டயவன்; உழையின் பேச சையே எதிர்நோக்கி இருக்கும் தலைவன். அவனை, முக்கே! நீ முகர்வாயாக.

Oh nose! please smell by nose. He resides in the cremation ground. He is the three eyed one. He longs to hear the speech of the Lady (Uma). Oh nose! please smell (of Him) by nose!

வாயே வாழ்த்து கண்டாய்—மத
 Vaayē vaazhththu kannadaay—madha
 யானை யுரி போர்த்துப்
 Yaanai yuri porththup
 பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை
 Pēyvaazh kaattakaththu aadum piran thannai
 வாயே வாழ்த்து கண்டாய்.
 Vaayē vaazhththu kannadaay.

வாயே! நீ வாழ்த்துவாயாக! இவன் மதம் பொருந்திய யானையின் தோலை உரித்தவன். பேய்கள் இருக்கும்படியான சுடு காட்டில் ஆடுபவன். அத்தலைவனை, வாயே! நீ வாழ்த்துவாயாக!

Oh mouth! praise Him. He covered Himself with the skin of the elephant. He dances in the cremation ground where the demons live. Him, oh mouth! please praise!

நெஞ்சே	நீ	நினையாய்—நிமிர்
Nenjē	nee	ninaiyaay—nimir
புஞ்சடை	நின்மலை	ninmalanai
Punsadai		

மஞ்சாடும்	மலை	மங்கை	மணைளை
Manjaadum	malai	mangai	mannaallanai
நெஞ்சே	நீ	நினையாய்	
Nenje	nee	ninaiyaay.	

நெஞ்சே! நீ நினைப்பாய் ஆக! சிவன் நீண்ட சடை உடையவன்: தூய்மை உடையவன்; பனி மூடியுள்ள மலை அரசன் மகனுக்குக் கணவன். அச்சிவனை, நெஞ்சே! நீ நினை!

Oh mind! think of Him! He has large matted locks. He is the Pure One. He married the lady, daughter of the (King of) mountains covered with white clouds. Oh mind! think of Him.

கைகாள்	கூப்பித்	தொழீர்—	கடி
Kaikaall	kūppith	thozheer—	kadi
மாமலர்	தூவி	நின்று	
Maamalar	thūvi	nindru	
பைவாய்ப்	பாம்பரை	ஆர்த்த	பரமனைக்
Paivaayp	paambarai	aarththa	paramanaik
கைகாள்	கூப்பித்	தொழீர்	
Kaikaall	kūppith	thozheer.	

கைகளே! இரண்டு கைகளையும் சேர்த்துத் தொழுங்கள். வாசனை உள்ள சிறந்த மலர்களை இட்டு நின்று தொழுங்கள். இறைவன் படம் உடைய பரம்பை இடுப்பில் கட்டியவன். அவனைக் கைகளே! கூப்பித் தொழுங்கள்.

Oh hands! Salute him by folding both hands together. Place fragrant best flowers and stand. He is the Lord who has belted his waist with serpent having hood. Oh hands! salute Him!

ஆக்கையால்	பயன்	என்—அரன்		
Aakkaiyaal	payan	en—Aran		
கோயில்	வலம்	வந்து		
Koyil	valam	vandhu		
பூக்கையால்	அட்டிப்	போற்றி	யென்னாத	இவ்
Pūkkaiyaal	attip	potrri	yennaadha	iv
ஆக்கையால்	பயன்	என்		
Aakkaiyaal	payan	en,		

உடம்பால் பயன் என்ன? சிவபெருமான் கோயிலை வலம் வர வேண்டும்; பூவைக் கையில் எடுத்துக் கொண்டு ‘போற்றி’ என்று சொல்லிப் போடவேண்டும்; இப்படிச் செய்யாத இந்த உடம்பால் பயன் என்ன?

Of what avail is the body? Go round the temple of Hara. Take flowers in your hands, place them on Him and praise Him. If you don't do and praise, what is the use of this body?

கால்களால்	பயன்	என்—கறைக்	
Kaal gallaal	payan	en—karrak	
கண்டன்	உறை	கோயில்	
Kanndan	urrai	koyil	
கோலக்	கோபுரக்	கோகரணங்	சூழாக்
Kolak	koburak	kokarannagn	suzhaak
கால்களால்	பயன்	என்	
Kaal gallaal	payan	en	

கால்கள் இருப்பதால் பயன் என்ன? கழுத்தில் கறை உடையவன் சிவபெருமான். அப் பெருமான் இருக்கும் கோயில் திருக் கோகரணம். அங்கு அழகிய கோபுரம் இருக்கிறது. அக் கோயிலிச் சுற்றிவராத கால்களால் பயன் என்ன?

Of what use are the legs? Go round the temple of Gokarnam which has a beautiful pagoda. If not, of what avail are the legs?

உற்றார்	ஆர்	உள்ளோ—உயிர்		
Utrraar	aar	ullar—uyir		
கொண்டு	போம்	பொழுது		
Konndu	pōm	pozhudhu		
குற்றாலத்து	உறை	கூத்தன்	அல்லால்	நமக்கு
Kutrraalaththu	urrai	kooththan	allaal	namakku
உற்றார்	ஆர்	உள்ளோ.		
Utrraar	aar	ullar.		

யன் உயிரைக் கொண்டு போகிற சமயத்தில், உறவினராக நமக்கு யார் இருக்கிறார்கள்? குற்றாலம் எனும் தலத்தில் கூத்து ஆடும் கடவுளைத் தவிர்த்து நமக்கு உதவினர் ஆக யார் இருக்கின்றார்கள்?

Who are our relatives when the life is taken away? Except the Lord who resides and dances at Kutraalam, who are our relatives?

இறுமாந்து	இருப்பன்	கொலோ—ஈஸன்
Irrumaandhu	iruppan	kolō—eesan
பல்கண்த்து	எண்ணப்பட்டுச்	
Palkannaththu	ennnappattuch	
சிறுமான்	ஏந்திதன்	சேவடிக்கீழ்ச் சென்று அங்கு
Chirrumaan	endhithan	sevadikkeezhch chendru angu
இறுமாந்து	இருப்பன்	கொலோ.
Irrumaandhu	iruppan	kolō,

சிவபெருமானின் அடியார்களில் நான் ஒருவன் என்று நான் மிகவும் இறுமாந்து இருப்பேனே? சிறிய மானைக் கையில் கொண்டு இருக்கிறேன், இறைவன்; அவனுடைய திருவடி செம்மையானது; அதன் கீழே சென்று, நான் மிகவும் சிறப்பாக இருப்பேனே?

May I remain dignified? I am considered as one among His fold. He is holding a small deer in His hands. To his sacred Feet, I go, and may I be seated with dignity?

தேடிக் கண்டு கொண்டேன்—திரு	
Thēdikk kanndu konndēn—thiru	
மாலோடு நான்முசுனும்	
Maalodu naanmuganum	
தேடித் தேட ஒன்றுத் தேவனை என் உள்ளே	
Thēdith thēda onnaath thevanai en ullīlē	
தேடிக் கண்டு கொண்டேன்.	
Thēdik kanndu konndēn.	

திருச்சிற்றம்பலம்

தேடிக் கண்டு பிடித்துவிட்டேன். திருமாலும் பிரமனும் தேடினார்கள்; தேடினாலும் காண முடியாதவன் சிவன். அச் சிவனை என்மனத்தில் தேடிக் கண்டு பிடித்துவிட்டேன்.

I searched and found Him. He is the Lord whom Vishnu and Brahma searched. But they could not find Him. Him, within me, I searched and found.

(16)

உடற்பயிற்சி முதலீயவற்றைச் செய்கிறோம்; உடல் நல்ல வளிமையோடு இருக்க; இதற்குச் சந்தேகம் இல்லை. இருப்பினும் வளிமையான உடம்பு ஆயிற்றே என்று உயிர் இதில் இருக்கிறதா? இல்லையே! இந்த உடம்பில் உயிர் இருக்கும்பொழுது ஆடுகிறோம்; ஓடுகிறோம்; பாடுகிறோம்; பேசுகிறோம்; ஆனால் நேற்று இருந்தான், நான் அவனேடு பேசினேன், இன்று சற்று மார்பு வளிக்கிறது என்றான்! சிறிது நேரத்துக்கு எல்லாம் மூச்சு அடங்கிற்று. பேச்சும் அடங்கியது; இந்த நிலைமையை ஒலகில் காண்கிறோம். இக்கீண ஒவ்வொருவரும் அறிய வேண்டும்! அறிந்து செயல்பட வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

ஐயினால்	மிடறு	அடைப்புண்டு	ஆக்கைவிட்டு
Aiyinaal	midarru	adaippunndu	aakkai vittu
ஆவியார்	போவதுமே	அகத்தார்	கூடி
aaviyaar	povadhumē	agaththaar	kūdi
மையினால்	கண் எழுதி	மாலை	குட்டி
maiyyinal	kann ezhudhi	maalai	chūtti
மயானத்தில்	இடுவதன்முன்	மதியம்	குடும்
Mayaanaththil	iduvadhanmun	madhiyam	chūdum
ஐயனார்க்கு	ஆளாகி	அங்பு	மிக்கு
Aiyanaarkku	aallaagi	anbu	mikku
அகம்குழைந்து	மெய்அருட்டி	அடிகள்	பாதம்
agamkuzhaiindhu	meyarumbi	adigall	paadham
கையினால்	தொழும்	அடியார்	நெஞ்சின்
kayinaal	thozhum	adiyaar	negnchin
கன்றுப்புர்	நடுதறியைக்	காணலாமே.	
Kanrrappur	Nadutharriyaik	kaaunalaamē	

திருச்சிற்றம்பலம்

கபத்தால் தொண்டை அடைப்பட்டதும் இந்தடைம்பூவிட்டு உயிர் நீங்குகிறது; வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கண்ணில்லை தீட்டி மாலைபோட்டு மாயானத்துக்கு எடுத்துச் செல்வர்.

இதற்கு முன்னதாகவே பிறை குடிய தலைவருகிய சிவபெரு மானுக்கு அடிமை ஆக வேண்டும்; அவனிடத்தில் அங்பு மிக வேண்டும். மனம் கறைய வேண்டும். உடம்பு (மயிர்) சிலிர்க்க வேண்டும். சிவபெருமானுடைய திருவடிகளைக் கையினால் தொழு வேண்டும்.

இவ்வாறு செய்யும் அடியார்களுடைய நெஞ்சில் கன்றுப்பூர் என்ற தலத்தில் உள்ள நடுதறி என்ற பெருமான் வீற்றிருப்பார்; அவரை நாம் காணலாம்.

The throat becoming filled with phlegm, the breath stops and the soul abandons the body and leaves it. At once all in the house gather together, apply black pigment to the eye, garland (the corpse) and take it to the burial or cremation ground.

Before such an occurrence, do thou become his servant (enter his servitude); evince love towards Him; make thine heart melt, the body horripilating, and worship the feet of the Lord by thine hands.

In the hearts of such devotees one can perceive the Lord Nadu thari of Kanrrappuur.

(17)

கோயிலுக்குப் போகிறவர்கள் சில நியமங்களைக் கொள்ளுவது நல்லது. முதலாவது உடல் தூய்மை; புறம் தூய்மை நீரான் அமையும் அல்லவா? அதனுடன் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும். அம்மட்டோ? அகமும் தூய்மை உடையதாக ஆச வேண்டும். அதற்கு வழி திருக்கூந்தெழுத்தை மனத்தில் சொல் ளுவது. இதுவும் சில சமயம் தவறுபடும். ஆகவே வாயால் இறை வளை வாழ்த்தும் பாடல்களைப் பாடலாம்; தேவாரம் திருவாசகம் முறையை தெய்வத்தன்மையுடையைவ; அவற்றைப் பாடினால் நமக்குப்புண்ணியம் வரும்; பாவம் போகும்; அப்பாடல்களைக் கேட்டால் இறைவன் அவற்றுள் மிகவும் லயித்து இருப்பான்; நமக்கு வேண்டியவற்றை வேண்டியவாறு அருள் செய்வான்.

திருச்சிந்தம்பலம்

படைக்கலமாக	உன்னுமத்து	எழுத்து	அஞ்சம்
Padaikkalamaaga	unnaamaththu	ezhuththu	agnchum
என்	நாவில்	கொண்டேன்	
en	naavil	konndēn	
இடைக்கலம்	அல்லேன்	எழுபிறப்பும்	
Idaikkalam	allēn	ezhupirrappum	

உனக்கு	ஆட்செய்கின்றேன்		
unakku	aatcheykinrrēn		
துடைக்கினும்	போகேன்	தொழுது	வணங்கித்
Thudaikkinum	pōgen	thozhudhu	vannanggith
தூநீறு	அணிந்து	உன்	
thūneerru	annindhu	un	
அடைக்கலம்	கண்டாய்	அணி	தில்லீச்
adaikkalam	kanndaay	anni	thillaich
சிற்றம்பலத்து	அரனே.		
Chitrrambalaththu	Aranē	.	

திருச்சிற்றம்பலம்

உன்னுடைய திருப்பெயர் திருவைந்தெழுத்து ஆகிய சிவாய நம என்பது. அத்திருப்பெயரைப் படைக்கலமாக என் தாக்கில் கொண்டிருக்கிறேன்.

நான் (ஶாதாரணமான) ஒரு மட்பாண்டம் அல்ல;
 ஏழு பிறவிகளிலும் உன் ஜீத் தொழுகிறேன்;
 தள் ஸினாலும் நான் போகமாட்டேன்;
 உன் ஜீத் தொழுவேன்; வணங்குவேன்;
 தூய்மையான திருநீறு அணிவேன்;
 உன் ஜீச் சரண் அடைத்து இருப்பேன்;
 அழகிய தில்லீச் சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே!

Your name is the sacred mystic five Letters;
 I entertain them in my tongue as weapon:
 I am not an ordinary earthen vessel;
 In all seven births, I worship and adore Thee,
 I smear (my body with) the holy ashes;
 And lo! I take refuge in Thee!
 Oh Lord residing at the sacred dancing hall
 (at Chidambaram)!

(18)

இறைவன் ஒருவன்; பல ஒருவங்களையும் உடையவன் என் போம். பெயர் இல்லாதவன்: பல பெயர்களை இட்டு அழைப்போம். அவன் எங்கும் வியாபித்து இருப்பவன்; ஆனால் அவனை ஒவ்வொரு ஊரிலும் இருப்பவன் என்று வருணிப்போம். அவன் ஆண் அல்லன்; பெண்ணாலும் அல்லன்; ஆண் ஆவும் பெண் ஆகவும் விவரிப்

போம். அவன் வீரத்தைப் புகழ்வோம். அவனுடைய கருணையை விளக்குவோம். இவையில்லாம் மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்பப் படைத்துக் கொண்டவை. ஆகவே இறைவனை இப்படிப்பட்ட வன் என்று யாராலும் கூறமுடியாது, அவன் எங்கும் உள்ளவன் என்றும் எப்பொழுதும் உள்ளவன் என்றும் அறிவுதே அறி வுடைமை; இடையீடு இன்றி நினைப்பதுவே கடமை.

திருச்சிற்றம்பலம்

நற்பதத்தார்	நற்பதமே	ஞானமூர்த்தி
Narpathaththaar	narrpathame	gnanamuurththi
நலம்	சுடரே	நால்வேதத்து
nalam	sudare	naal vēdhaththu
அப்பால்	அப்பால்	நின்ற
சொற்பதத்தார்	சொற்பதமும்	கடந்து
sorppadaththaar	sorppathamum	கடந்து நின்ற
சொல்கு	அரிய சூழலாய்	இது உன் தன்மை
solaruku	ariya sūzhalaay	idu un thanmai
நிற்பது	ஒத்து	நிலையிலா
nirppadhu	oththu	nilaiyilaa
நெஞ்சம்	நெஞ்சம்	தன்னுள்
நெஞ்சம்	நெஞ்சம்	தன்னுள்
நிலாவாத	புலால்	உடம்பே
nilaavaatha	pulaal	udambē
புகுந்து	புகுந்து	நின்ற
புகுந்து	புகுந்து	ninrra
கற்பகமே	யான்	உன்னை
karrpagame	yaan	unnai
விடுவேன்	விடுவேன்	அல்லேன்
அல்லேன்	அல்லேன்	
கனகமா	மணி	நிறத்து
Kanagamaa	manni	nirraththu
எம்	எம்	கடவுளானே
கடவுளானே	கடவுளானே	

திருச்சிற்றம்பலம்

சிறந்த வீடு பேற்றினை அடைவதற்கு உரியவர்களுக்கு வீடு பேருக இருப்பவனே!

அறிவு மயம் ஆனவனே! நல்ல ஓளி வடிவம் ஆனவனே! நான்கு வேதங்களுக்கும் அப்பால் உள்ளது நாதம் (சொற்பதம்); அந்த நாதத்தை அடைந்தவர் (சொற்பதத்தார்); அவரது சொற்பதம் என்றது சூக்குமைவாக்கு; அச்சொற்பதமும் கடந்து நின்றவன் இறைவன்; அவன் சொல்லுவதற்கு அரிய சூழலை உடையவன்; இது தான் (இறைவனுகிய) உன் தன்மை ஆகும்.

அலையாது நிற்பது போல் காணப்பட்டு, (நிலை இல்லாமல்) அலையும்படியான நெஞ்சத்தில் வந்தாய்;

நிலையாத அழியும்படியான புலால் நாறும் உடம்பில் புகுந்து நின்ற கற்பக மரம்போன்றவனே! யான் உன்னை விடமாட்டேன்.

பொன் நிறமும், மாணிக்க நிறமும் உடைய எம்முடைய கடவுளே!

You are the Beatitude for those who are in the state of attaining consummate Bliss.

You are Omniscient (infinitely wise).

You are Omnilucent (giving light every where):

Sound (natha) is beyond the four Vedas and You are beyond those who have realised natha (sound). You are in such an environment that cannot be expressed. This is Your natural theology.

Though it seems to be firm, the mind is always wavering;
Such a mind You entered.

This ugly body is transient and such a body You entered;
Oh Lord who is like the celestial tree called Kalpakam!

I will not leave Thee;
Oh gold hued gem-like God!

(19)

இந்த உடம்பு நிலையாக இருக்காது; குழந்தையாக இருந்தோம்; தாய்தந்தையர் நம்மை வளர்த்தனர்; பிறகு தனித்து இயங்கத் தெரிந்துகொண்டோம்; கல்வி கற்றோம்; திருமணம் செய்துகொண்டோம்; எத்தனையோ நன்மைகள் வாழ்க்கையில் கண்டோம்; எத்தனையோ கஷ்டங்களையும் அனுபவித்தோம். எல்லாம் நாம் நம் அறிவால் ஆற்றலால் செய்தனவாகவே நினைக்கிறோம்; சிறிது சிந்தித்தால் சில நம் அறிவுக்கு எட்ட முடியாத நிலையில் இருப்பதாக அறிவோம். ஆகவே நம்மினும் மேலானது ஒன்று நம்மை இயக்கிவருகிறது என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கும். அது எது; அதுதான் இறைவன்; கடவுள்.

திருச்சிற்றம்பலம்

ஊனில்	ஆவி	உயிர்க்கும்	பொழுதலாம்
Unil	aavi	uyirkkum	pozhuthelaam
நான்	நிலாவி	இருப்பன்னன்	நாதனை
Naan	nilaavi	iruppan en	naadhanai
ஒதன்	நிலாவிய	சிற்றம்பலவனூர்	
Then	nilaaviya	Sitrrambalavanaar	
வான்	நிலாவி	இருக்கவும்	வைப்பரே.
Vaan	nilaavi	irukkavum	vaippare

திருச்சிற்றம்பலம்

உடம்பில் உயிரானது முச்சு விடும்பொழு தெல்லாம் நான் என் தலைவனுகிய கடவுளைப் பொருந்தி இருப்பேன். தேன் போன்று இனிக்கும்படியான திருச்சிற்றம்பலத்தில் இருக்கும் பெருமான் என்னை வானத்தில் நிலையாக இருக்குமாறு செய்வர்.

While the soul or life breaths in the body, I cling to my Lord. The Lord of the Hall of Wisdom (Dancing Hall at Chidambaram) may make me be seated firmly in the Heavens.

(20)

மனம் ஒரு ஊசல் போன்றது; ஒன்றை நினைக்கும்; யின் அயைத் தூரித்து மற்றென்றை நினைக்கும்; இங்கு இருக்கும்; பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குத் தாவிச் செல்லும். ஊசல் கயிறு அற்றுல் தகரையில் விழுகிறோம்; உயிர் நீங்கினால் நினைப்பு ஒழிகிறது; ஆகவே நினைவு (consciousness) இருக்கும்பொழுது நல்லதை நினைக்க வேண்டும்; நல்லதைப் பேசவேண்டும். இறைவனது நல்ல நாமத்தைச் சொல்ல வேண்டும். இந்த உடம்பில் இருந்து உயிர் போகும்பொழுது அச்செயல் நன்மை பயக்கும்.

திருச்சிற்றம்பலம்

என்னுடைன்	என்சொல்லி	என்னுடைக்கேனை	
Ennnnugēn	ensolli	ennnnugēnār	
எம்பெருமான்	திருவடியே	எண்ணின்	அல்லால்
emperumaan	thiruvadiyē	ennnnnin	allaal
கண்ணிலேன்	மற்றோர்	களைகண்	இல்லேன்
Kannanilēn	matrror	kallaigann	illēn
கழல் அடியே	கைதொழுது	காணின்	அல்லால்
kazhal adiyē	kaithozhudhu	kaannin	allaal

ஒண்ணுளே	ஒன்பது	வாசல்	வைத்தாய்
Onnnnnulle	onbadhu	vaasal	vaiththaay
ஒக்க	அடைக்கும்போது	உணரமாட்டேன்	
okka	adaikkumpōdhu	unnaramaattēn	
புண்ணியா	உன்	அடிக்கே	போது கிண்றேன்
Punnnniyaa	un	adikkē	pōdhu gindrēn
பூம்புகலூர்	மேவிய	புண்ணியனே.	
pūmpugalūr	mēviya	punnnniyanē	

நான் நினைக்கும் தன்மை உடையேன்; நான் என்ன சொல்லி நினைப்பேன்? சிவபெருமான் ஆகிய உன் திருவடி அல்லாமல் வேறு எதையும் நான் நினைப்பது இல்லை; நான் வேறு எதையும் காண்பது இல்லை; எனக்கு வேறு ஒருவரும் உதவி இல்லை; கழல் அணிந்த உன் திருவடியைத் தவிர்த்து வேறு எதையும் காண்பது இல்லை. இந்த ஒரு உடம்புக்குள் ஒன்பது வழிகளை வைத்து இருக்கிறேய். அவை ஒரே சமயத்தில் முடிக்கொள்ளும். அப்பொழுது எதையும் அறிய முடியாது. புண்ணியமே உருவாக உள்ளவனே! உன் திருவடியை நோக்கிச் செல்கிறேன். அழகிய திருப்புகலூர் என்னும் தலத்தில் உள்ள இறைவனே!

I have the faculty of thinking. But what shall I say and think? I meditate nothing but the Feet of my Lord; I see nothing; I have no other aspiration. I worship with my hands Your Feet having anklets. I see nothing but you. Within one frame you assigned nine openings. These nine openings are being closed simultaneously. At that time I know not anything. Oh Virtuous One! I proceed to Your Feet! Oh the Virtuous One residing in the beautiful (temple at) Tiruppugalūr!

ஒருவனையும்	அல்லாது	உணராது	உள்ளம்
Oruvanaiyum	allaadhu	unnaraadhu	ullllam
உணர்ச்சித்	தடுமாற்றத்து	உள்ளே	நின்ற
unnarchchith	thadumaatrraththu	ullllē	nindra
இருவரையும்	மூவரையும்	என்மேல்	ஏவி
Iruvaraiyum	mūvaraiyum	enmēl	ēvi
இல்லாத	தரவு	அறுத்தாய்க்கு	இல்லேன் ஏலக்
illaadha	tharavu	arruththaayku	illēn ēlak

கருவரை	குழ்	கானல்	இலங்கை	வேந்தன்
Karuvarai	suzh	kaanal	Ilanggai	vendhan
கடுந்தெர்	மீது	ஓடாமைக்	காலாற்	செற்ற
kadunthēr	meedhu	ōdaamaik	kaalaarr	setrra
பொருவரையா	உன்	அடிக்கே	போது	கின்றேன்
Poruvuraiya	un	adikkē	pōdhu	gindrēn
பும்புகலூர்	மேவிய	புண்ணியனே.		
pumpugalūr	mēviya	puunnniyane		

உன் ஜீனத் தவார் வேறு ஒருவகையும் என்மனம் நினைக்காது. என் உணர்ச்சி தடுமாறி இருக்கிற நேரம்; அப்பொழுது நீ என் மேல் இருவரை ஏவினுய்; மூவரையும் ஏவினுய்; என்னிடம் உள்ள செருக்கை இல்லாதபடி அறுத்தாய். நறுமணம் பொருந்திய பெரிய மலைகளையும் சோலைகளையும் உடையது இலங்கை. அந்த இலங்கைக்கு அரசன் இராவணன்; வேகமாகச் செல்லும் அவனு கூடயுதேர் ஓடவில்லை—(தடுத்த மலையைத் தூக்கினுன். அங்ஙனம் தூக்கிய) இராவணனைக் கால் விரலால் இறைவன் அழுத்தித் துப்பப்படுத்தினுன்; அப்படிப்பட்ட வலிகம பொருந்திய மலையில் இருப்பவனே! திருவடியை நோக்கிச் செல்கிறேன்; அழகிய திருப்புகலூரில் உள்ள இறைவனே!

Except yourself my mind does not think of any other one. Its power of perception became shakened. The two you directed on me: and the three gunas too. You severed me the arrogance which now I possess not. Lanka consists of mountains and fragrant groves-Raavana is the king of Lanka-Once he went fast in his chariot. It could not proceed, (Hence he wanted to remove the mountain). You, the Lord of mountains, trampled Raavana with your toe. I proceed to Your Feet. O Virtuous One residing in the beautiful (temple at) Tiruppugalūr!

சுந்தரர் தேவாரம்
SUNDARAR DEVARAM

(21)

இறைவன் தன் திருமுடியில் பிறை சூடி இருக்கிறான். தன் தலையில் கங்கையைத் தரித்து இருக்கிறான். இப்படி அவருக்கு ஒருருவம் கொடுத்தார்கள் நம் பெரியவர்கள். இதன் கருத்து என்ன? இது இறைவனுடைய பேராற்றலையும், அன்பு காட்டும் திறத்தையும் காட்டுகிறது. பிறையைச் சூடிப் பிறையைக் காத்தார். கங்கையைச் சூடி உலகத்தையே காத்தார். இத்தகைய கருணைக் கடவுளை நாம் நாடோறும் வழிபடுவோமாக.

திருச்சிற்றம்பலம்

பித்தா	பிறைசூடு	பெருமானே	அருளாளா
Piththaā	pirraisūdee	perumaanē	arullaallaa
எத்தான்	மறவாதே	நினைக்கிள்ளேந்	மனத்து உன்னை
Eththaan	marravādhē	ninaikkindrēn	manaththu unnai
வைத்தாய்	பெண்ணைத்	தென்பால்	வெண்ணைய்
Vaiththaay	pennnaith	thenpaal	vennney
		நல்லூர்	அருள்துறையுள்
		nallūr	arull thurraiyyull
அத்தா	உனக்கு	ஆளாய்	இனி அல்லேன் எனலாமே.
Aththaa	unakku	aallaay	ini allēn enalaamē

பித்தனே! பிறையை(த் தலைமாலையாகச்) சூடி இருக்கிறவனே! பெருமை உடையவனே! அருள் செய்பவனே! சிறிதுகூட மறக்காமல் உன்னை நினைக்கிறேன்; என் மனத்தில் உன்னை வைத்து இருக்கிறேய்; பெண்ணை என்ற பெயருடைய ஆற்றின் தெற்குப் பக்கம் உள்ளது திருவெண்ணைய் நல்லூர்; அவ்வுரில் உள்ள கோயிலின் பெயர் திருவருட்டுறை; அத்திருவருள் துறையுள் இருக்கும் தலைவனே! உனக்கு நான் (முன்பே) அடியவன்; (இங்ஙனம் இருக்கும் பொழுது) ‘நான் உனக்கு அடியவன் அல்ல’ என்று இப்பொழுது சொல்லலாமா?

Oh, the Insane! Oh, the wearer of crescent moon! Oh bestower of Grace! I think of you without forgetting you even for a moment. You placed yourself in my heart. Thiru Vennai Nallur is situated on the southern bank of the river, Pennai; the name of the temple in that place is known as Tiru Arutturai; Oh Lord enshrined in that temple! I was Your slave (even before); then how can I say, “I am not Your slave.”

காலூர் புனல் எப்திக் சரைகல்லித் திரைக்கையால்
 Kaaloor punal eydhik karai kallith thiraikkaiyaal
 பாறூர் புகழ் எப்தித் திகழ் பன்மாமணி உந்திச்
 Paaroor pugazh eydhith thigazh panmaamaani undhich
 சீதூர்பெண்ணைத் தென்பால் வெண்ணெணய் நல்லூர் அருள்துறையுள்
 Seeteturpennnnaith thenpaal vennnney nallur arullthurruraiyull
 ஆரூர் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனலாமே.
 Aaruran emperumaarrku aall allēn enalaamē.

மேகத்தில் இருந்து விழும்நீர் (வெள்ளம் ஆக) வருகிறது—அலைகள் ஆகிய கைகளால் கரைகளைக் குத்துகிறது—நிலம் முழு வதும் புகழ்பொருந்தி (ப் பாய்கிறது,—ஒளி பொருந்திய பல சிறந்த மணிகளைத் தள்ளிக்கொண்டு வருகிறது—அழகு பொருந்தி உள்ளது, பெண்ணையாறு; இதன் தெற்குப் பக்கம் இருப்பது திருவெண்ணெணய் நல்லூர்; அவ்வுரில் உள்ளது திருவருட்டுறை என்ற கோயில்; இக்கோயிலில் உள்ள இறைவனுக்கு ‘ஆரூரன்’ ஆகிய நான் அடிமை; (இங்ஙனம் இருக்க) ‘நான் அடிமை அல்ல’ என்று கூறுவது பொருந்துமா?

The rain from the clouds go in floods—The river with the waves as hands, dash the banks—It becomes famous in the world—It carries several big gems—Thus the River Pennai is beauteous. Tiru Vennai Nallur is situated on the southern bank of that river. Arulturai is the name of the temple there; I, Aaruran, am the slave of the Lord of that temple. Then how can I say, “I am not Your slave?”

(22)

திருத்தொண்டத்தெரகை

தொண்டர்களில் பலவிதம் உண்டு. இறைவனை இடையருது சிந்தித்து வழிபடுபவர்களைத் தொண்டர்கள் அடியார்கள் என்போம். அவர்கள் எப்பொழுதுமே சிவசிந்தனையில் இருப்பார்கள். இறைவன், அடியார்களாகிய தொண்டர்களின் மனதில் எப்பொழுதும் ஞடிகொண்டிருப்பான். இறைவன் அவர்கள் மனதில் இருப்பதால் அவர்கள் கடவுள் இருக்கும் கோயில் ஆவர். அவர்களை வணங்கினால் கடவுளை வணங்கியது போல ஆகும். ஆகவே கடவுளை இடையருது தியானிக்கும் அடியார்களையும் வழிபடுவது நல்லது.

திருச்சிற்றம்பலம்

தில்லைவாழ்	அந்தணர்தம்	அடியார்க்கும்	அடியேன்
Thillaivaazh	andhannartham	adiyaarkkum	adiyēn
திருநீல	கண்டத்துக்	குயவனுர்க்கு	அடியேன்
Thiruneela	kanndaththuk	kuyavanaarkku	adiyēn
இல்லையே	என்னுத	இயற்பகைக்கும்	அடியேன்
Illaiyē	ennaadha	Iyarrpagaikkum	adiyēn
இளையான்தன்	குடிமாறன்	அடியார்க்கும்	அடியேன்
Illayaanthan	kudimaarran	adiyaarkkum	adiyēn
வெல்லுமா	மிகவல்ல	மெய்ப்பொருளுக்கு	அடியேன்
Vellumaa	migavalla	Meyporullukku	adiyēn
விரிபொழில்குழ்	குன்றையார்	விறன்மிண்டற்கு	அடியேன்
viripozhilsūzh	kundraiyaar	Virranminndarrku	adiyēn
அல்விமென்	மூல்லையந்தார்	அமர்நீதிக்கு	அடியேன்
Allimen	mullaiyanthaar	Amarneedhikku	adiyēn
ஆரூரன்	ஆரூரில்	அம்மானுக்கு	ஆளே.
Aarūran	aarūril	ammaanukku	aallē.

தில்லை என்னும் சிதம்பரத்தில் வாழும் அந்தணர்களுடைய அடியார்களுக்கு அடியேன்; ‘திருநீலகண்டன்’ என்ற பெயர் உடைய குயவனுக்கு அடியேன்; கேட்ட பொருளை ‘இல்லையே’ என்று கூறுமல் கொடுத்த ‘இயற்பகை’ என்பவருக்கும் அடியேன்; ‘இளையான்குடி மாறன்’ என்பவருடைய அடியார்களுக்கும் அடியேன்; வெற்றி கொள்வதில் மிகவும் திறமை உடைய ‘மெய்ப்பொருள்’ என்பவருக்கு அடியேன்; விரிந்த தோட்டங்கள் சூழ்ந்த ‘செங்குன்றார்’ என்ற ஊரில் வாழுபவர் ஆகிய ‘விறன் மிண்டன்’ என்பவருக்கு அடியேன்; மென்மையான மூல்லை மாலை குடிய ‘அமர் நீதி’ என்பவருக்கு அடியேன்; ஆரூரன் ஆகிய தான் திருவாரூரில் இருக்கும் இறைவனுக்கு அடிமை.

I am a devotee of the “Brahmins of Tillai”. I am a devotee of “Tiruneelakanta” a potter. I am a devotee of “Iyarpagai” who says not “I possess not”. I am a devotee of devotees of “Illaiyaan Kudi Maaran”. I am a devotee of “Meyporul” capable of winning. I am a devotee of “Viranmindar” resident of Senkundrur surrounded by spaicous groves. I am a devotee of “Amarneethi” who wears garland of jasmine flowers. I, Aaruran, am the slave of the Lord residing at Tiru Arur.

பத்தராய்ப்	பணிவார்கள்	எல்லார்க்கும்	அடியேன்
Paththaraayp	pannivaargall	ellaarkkum	adiyēn
பரமனையே	பாடுவார்	அடியார்க்கும்	அடியேன்
paramanaiyē	paaduvaar	adiyaarkkum	adiyēn
சித்தத்தைச்	சிவன்பாலே	வைத்தார்க்கும்	அடியேன்
Siththaththaich	Sivanpaalē	vaiththaarkkum	adiyēn
திருஆரூர்ப்	பிறந்தார்கள்	எல்லார்க்கும்	அடியேன்
thiruaarūrp	pirrandaargall	ellaarkkum	adiyēn
முப்போதும்	திருமேனி	தீண்டுவார்க்கு	அடியேன்
Muppōdhum	thirumēni	theennduvaarkku	adiyēn
முழுநீறு	பூசிய	முனிவர்க்கும்	அடியேன்
muzhuneerru	pūsiya	munivarkkum	adiyēn
அப்பாலும்	அடிச்சார்ந்தார்	அடியார்க்கும்	அடியேன்
Appaalum	adichchaarndaar	adiyaarkkum	adiyēn
ஆருரன்	ஆருரில்	அம்மானுக்கு	ஆளே.
aarūran	aarūril	ammaanukku	aalle.

சிவபெருமான் இடத்தில் பக்தி உடையவராய் வணங்குகிற எல்லோருக்கும் அடியேன்; சிவபெருமானையே பாடுகிற அடியார்க்கும் அடியேன்; மனத்தைச் சிவபெருமான் இடத்தில் வைத்தவர்களுக்கு அடியேன். திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் அடியேன்; மூன்று காலங்களிலும் சிவலிங்கத்தைத் தொட்டுப் பூசை செய்யவருக்கு அடியேன்; உடம்பு முழுவதும் திருச்சீறு பூசை இருக்கும் முனிவர்க்கும் அடியேன்; தமிழ் நாட்டுக்கு அப்பால் கடல்கடந்து உள்ள நாடுகளில் இருந்து சிவபெருமானுடைய திருவடிகளை வணங்குபவர்க்கும் அடியேன்; ஆருரன் ஆசிய சுந்தரன் திருவாரூரில் உள்ள பெருமானுக்கு அடிமை.

I am the devotee of all those who worship the Lord with devotion. I am the devotee of devotees who sing songs in praise of Siva. I am the devotee of those who have placed their minds on Siva. I am the devotee of all those who were born at Thiru Aarur. I am the devotee of those who touch Siva Linga and perform worship in the three parts of the day. I am the devotee of those ascetics who have smeared throughout their bodies the Sacred Ash; I am the devotee of those who live in various countries far and wide outside Tamil Nadu and worship Him. Aaruran the devotee of the Lord at Tiru Aarur.

மன்னியசீர்	மறைநாவன்	நின்றஹர்ப்	பூசல்
Manniyaseer	marrainaavan	nindravūrp	Pūsal
வரிவளையாள்	மானிக்கும்	நேசனுக்கும்	அடியேன்
varivallaiyaall	Maanikkum	Nesanukkum	adiyēn
தென்னவனுய்	உலகுஆண்ட	செங்கனூர்க்கு	அடியேன்
Thennavanaay	ulaguaannda	Sengannarkku	adiyēn
திருநீல	கண்டத்துப்	பாணார்க்கு	அடியேன்
Thiruneela	kanndaththup	paannanaarkku	adiyēn
என்னவனும்	அரண் அடியே	அடைந்திட்ட	சடையன்
Ennavanaam	Aranadiye	adaindhitta	Sadaiyan
இசைஞானி	காதலன்	திருநாவலூர்க்கோன்	
Isaignaani	kaadhalan	thirunaavalūrkkōn	
அன்னவனும்	ஆருரன்	அடிமைகேட்டு	உவப்பார்
Annavanaam	aarūran	adimaikēttu	uvappāar
ஆருரில்	அம்மானுக்கு	அன்பர்	ஆவாரே.
aarūril	Ammaanukku	anbar	aavaare.

திருச்சிற்றம்பலம்

புகழ் பொருந்திய வேதத்தை ஒதுபவரும் ‘திருநின்றஹர்’ என்ற ஊரில் உள்ளவரும் ஆன ‘பூசலார்’ (என்பவர்க்கு அடியேன்); வரிகள் உள்ள வளையல் அணிந்த ‘மானி’ என்பவருக்கும், ‘நேசன்’ என்பவருக்கும் அடியேன்; சோழ அரசன் ஆகி உலகத்தை ஆட்சி செய்த ‘செங்கனூன்’ என்பவர்க்கு அடியேன்; ‘திருநீலகண்ட (யாழ்ப்)பாணர்’ என்பவருக்கும் அடியேன்; என் தந்தை—சிவ பெருமானுடைய திருவடிக்கை அடைந்தவர் சடையனர்’; (என்தாய்) ‘இசைஞானியார்’; இவர்களுக்கு மகன், ‘திரு நாவலூர்’ என்ற ஊர்த்தலைவன்—அப்படிப்பட்டவன் ‘ஆருரன்’; அவன் ‘அடிமை’ என்று கூறிய (இப்பதிகத்தைக்) கேட்டு மகிழ்பவர்கள் திருஆருரில் உள்ள இறைவனுக்கு அன்பர் ஆவார்கள்.

I am a devotee of Poosalar of Thiruninravur who chants the Vedas, Maani who wears bangles and Nesa. I am a devotee of the Chola King Senganan who reigned the Pandya country also. I am a devotee of Thiru Neela kanta Yaazhppanar. I am a devotee of my father Sadayan who attained the feet of the Lord. I am the son of Isai Gnaniyar. I am the King of Thiru Navalur. Those who rejoice on hearing the songs of this devotee, will become the devotees of the Lord at Thiru Arur.

(23)

இறைவன் திருநாமத்தைச் சொல்வதும் கேட்பதும் நல்லது. அதற்கு ஒரு எளிய முறையை நம் முன்னோர் கையாண்டனர். அதாவது தம் குழந்தைகளுக்குத் தெய்வப் பெயர்களை இடுவது பழக்கம். தம் குழந்தையை அழைக்கும் பொழுதும் நினைக்கும் பொழுதும் தெய்வத்தின் பெயரைக் கூறும் வாய்ப்பு ஏற்படுகிறது. முருகன் என்று பெயர்க்கைத்தால், எப்பொழுதும் முருகா என்று அழைப்போம் அல்லவா. தெய்வப் பெயர் அல்லாது வேறு பெயர்கள் கைத்தால் இந்த இரட்டிப்புப் பயன் கிடைக்காது. இறுதிக் காலத்திலும் நாம் அறியாமலே தெய்வப்பெயர் அழைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகவே குழந்தைகட்குக் கடவுட் பெயரை கைவப்பது நன்னெறியாகும்.

திருச்சிற்றம்பலம்

பொன்னூர்	மேனியனே	புலித்தோலை	அரைக்கு	அசைத்து
Ponnaar	mēniyanē	puliththōlai	araikku	asaiththu
மின்னூர்	செஞ்சடைமேல்	மினிர்	கொன்றை	அணிந்தவனே
Minnaar	senjadaimel	millir	kondrai	annindhavane
மன்னே	மாமணியே	மழபாடியுள்	மாணிக்கமே	
Manne	maamanniyē	mazhapaadiyull	maannikkamē	
அன்னே	உன்னையல்லால்	இனி	யாரை	நினைக்கேனே.
Anne	unnaiyallaal	ini	yaarai	ninaikkēōē

பொன்போன்ற திருமேனியை உடையவனே! புலித்தோலை இடுப்பில் உடுத்திக் கொண்டவனே! மின்னல் போன்ற சிவந்த சடையில் விளங்கும்படியான கொன்றை மாலையை அணிந்தவனே! தலைவனே! சிறந்த மணி போன்றவனே! மழபாடியில் இருக்கும் மாணிக்கம் போன்றவனே! உன்னை அல்லாமல் இப்பொழுது வேறு யாரை நினைப்பேன்?

Oh! The one who has golden Form! The wearer of the skin of the tiger at His waist! The wearer of shining Konrai flower on the lightning red matted locks! Oh my Lord! The priceless gem! The gem residing at Tirumazhapaadi! My Mother! Whom else shall I now think of?

ஏரார்	முப்புரமும்	எரியச் சிலை	தொட்டவனை
Eraar	muppuramum	eriyach chilai	thottavanai
வாரார்	கொங்கையுடன்	மழபாடியுள்	மேயவனைச்
Vaaraar	kongaiyudan	mazhapaadiyull	mayavanaich

சீரார்	நாவலர்கோன்	ஆருரன்	உரைத்த	தமிழ்
Seeraar	naavalarkōn	Aarūran	uraiththa	thamizh
பாரோர்	ஏத்தவல்லார்	பரலோகத்(து)	இருப்பாரே.	
Paarōr	ēththavallaar	paralogaththu	iruppaare	

அழகு பொருந்திய மூன்று கோட்டைகளும் எரிந்து போகு மாறு வில் வளைத்தவன்; கச்சு அணிந்த மார்பிளை உடைய உமையோடு மழுபாடியுள் இருப்பவன்; (அச்சிவபெருமானைப்) புகழ் பொருந்திய திருநாவலூரில் வாழ்பவன் ஆகிய ஆருரன் தமிழ்ப் பாடல்களால் பாடினான். அப்பாடல்களை உலகத்தவர் பாடவல்ல வர் ஆனால் சிவலோகத்தில் இருப்பார்கள்.

He bent the bow to burn the three beautiful fortresses. He resides at Mazhapaadi with Uma wearing bodice on the breast. Him sang in Tamil, the famous chief of Navalur, Aruran. Those well-versed in them will dwell in Sivaloka.

(24)

மக்கள் வேறு; மாக்கள் வேறு; மாக்கள் ஜூந்து அறிவே படைத்தவை. ஆனால் மக்களோ ஜூந்து அறிவோடு இது நல்லது, இது தீயது, இது செய்யத்தக்கது, இது செய்யத்தகாதது எனப் பிரித்து அறியக்கூடிய பகுத்தறிவு படைத்தவர்கள். இத்தகைய அறிவு கல்வியால்தான் வரும். கல்வி தானும் இருவகைப்படும். ஒன்று உலகியல் கல்வி, மற்றிருந்து தெய்வக் கல்வி. உலகியல் கல்வி, பொருள்கட்டுதலும், ஈட்டிய பொருளைக்காத்தலும், அதனால் இன்பம் நுகர்தலும் அறிவிக்கும். தெய்வக் கல்வி அற நெறியைப் புகட்டும்; தெய்வ அறிவை உண்டாக்கும்; முத்திநெறி அறிவிக்கும்; பிறவிப் பிணியைப் போக்கும். ஆகவே கற்றவர் என்னப்படுபவர், இவ்விருவகைக் கல்வியும் கற்றவராவார். கற்பதனுலாகிய பயன் இறைவனது நற்றுள் தொழுதல் ஆகும்.

திருச்சிற்றம்பலம்

மற்றுப் பற்று	எனக்கு	இன்றி	நின்திருப்
Matrrup patrru	enakku	intrri	ninthirup
பாதமே	மனம்	பாவித்தேன்	
paadhamē	maṇam	paaviththēṇ	

பெற்றலும்	பிரந்தேன்	இனிப்	பிறவாத
Petralam	pirrandhen	. inip	pirravaadha
தன்மை	வந்து	எப்தினேன்	
thanmai	vandhu	eydhinēn	
கற்றவர்	தொழுது	ஏத்தும்	சீர்க்கறை
Kattravar	thozhudhu	eththum	seerkarrai
யூரில்	பாண்டிக்	கொடுமுடி	
yūril	paanndik	kodumadi	
நற்றவா	உனை நான்	மறக்கினும்	
Nattravaa	unai naan	marrakkinum	
சொல்லும் நா	நமச்சிவாயவே.		
sollum	naa namhchchivaayavē.		

வேறு எதுவும் எனக்குப் பற்றுக் கோடு இல்லை; உன் திருவடியையே என் மனத்தில் கொண்டேன்; அவ்வாறு கொண்டதும் நான் பிறந்தவனுக்க் கருதிக் கொண்டேன்; இனி இன்னும் ஒரு பிறவி எடுக்காத தன்மையை அடைந்தேன்; கற்றவர்கள் தொழுது ஏத்தும் படியான கறையூர் என்ற ஊரில், பாண்டிக்கொடுமுடி என்னும் கோயிலில் இருக்கும் நல்ல தவ வடிவை உடையவனே! உன்னை நான் மறந்தாலும், உன்திருப் பெயர் ஆகிய “நமசிவய” என்பதை என் நாக்குச் சொல்லும்.

I have no other support. My mind regarded your Feet as support. As soon as I regarded so, I felt that I was born; I also attained the state of not being born. The learned worship and praise the Lord of Paandikkodumudi in Karaiyur. Oh Lord performing good penance! Even if I forget you, my tongue will chant “NaMaSiVaYa.”

கோணிய்	பிரை	சூடியைக்	கறை
Konniya	pirrai	sūdiyalk	karrai
யூரில்	பாண்டிக்	கொடுமுடி	
yūril	paanndik	kodumudi	
பேணிய	பெருமானைப்	பிஞ்ஞகப்	
Penniya	perumaanaip	pinjagap	
பித்தனைப்	பிறப்பு	இல்லியைப்	
piththanai p	pirrappu	illiyaip	

பானுலா வரி வண்டறை கொன்றைத்
 Paannulaa vari vanndarrai kondrraith
 தாரணைப் படப் பாம்பரை
 thaaranaip padap pamburai
 நாணனைத் தொண்டன் ஊரன் சொல் இவை
 Naannanaith thonndan ūran sol ivai
 சொல்லுவார்க்கு இல்லை துன்பமே.
 solluvaarkku illai thunbamē

திருச்சிற்றம்பலம்

வளைந்த யிறையைச் சூடியவன்; கறையூரில் பாண்டிக்கொடு முடி என்ற கோயிலை விரும்பி இருக்கிறவன்; தலைக்கோலம் உடையவன்; பித்தன்; பிறப்பு இல்லாதவன்; வரிகளை உடைய வண்டுகள் இசைபாடும் கொன்றை மாலையை அணிந்தவன்; படத்தை உடைய பாம்பை அசை நாண் ஆட உடையவன்; இப்படிப்பட்ட பெருமானைத் தொண்டனுகிய ஊரன் இப்பாடல்களைப் (பாடி இருக்கிறுன்); இவற்றைப் பாடுபவருக்குத் துப்பம் இல்லை.

He wears the curved crescent. He likes to reside in Paandikkodumudi at Karaiyur. He has the head dress. He is insane. He is unborn. He wears the garland of Konrai which the lined bees hum and sing. He has the hooded snake as the belt around his waist—Him the devotee, Vooran has sung (these verses). Those well—versed in them have misery none.

(25)

நாம் ஒரு காரியத்தை எடுத்துச் செய்வோம்; ஆனால் நாம் நினைத்த வண்ணம் அந்தக் காரியம் முடியாமற் போகும்; நாம் எதிர்பார்க்காத விதத்தில் சில காரியங்கள் நிறைவேறும். இதற் கெல்லாம் காரணம் என்ன? நம் அறிவு என்றே; நம் அறிவின்மை என்றே, செயல்திறன் சரியில்லை என்றே, செய்யும்கால் கவனக் குறைவு என்றே கூறிவிட முடியாது. வேறு ஒரு சக்தி நம்மை இயக்கிக்கொண்டு இருக்கிறது என்பதை அறிவோமாயின் உண்மை விளங்கும்.

வாழ்வாவது	மாயம்	இது	மண்ணுவது	திண்ணம்
Vaazhvaavadhu	maayam	idu	mannnaavadhu	thinnnnam
பாழ்போவது	பிறவிக்கடல்	பசிநோய்	செய்த	பறிதான்
Paazh povadhu	pirravik kadal	pasi noy	seydha	parridhaan

தாமா(து) அறம் செய்மின் தடம் கண்ணுன் மலரோனும்
Thaaazhaadhu arram seymin thadam kannnaan malarōnum
கீழ்மேல் உறநின்றுன் திருக்கேதாரம் என்றே.
Keezhm̄al urranindrraan thirukkedhaaram eneerē.

வாழ்க்கை என்று சொல்வது பொய்; இந்த உடம்பு மன்ன்
ஆவறு உறுதி: அழிய வேண்டியது பிறவி ஆகிய கடலே ஆகும்.
(இந்த உடம்பு) பசி நோயை உண்டாக்குகிற பையை உடையது

ஆகவே (பிறவி நீங்க வேண்டுமாயின்) காலம் தாழ்க்காது
தருமம் செய்யுங்கள். பெரிய கண்களையுடைய திருமாலும், பிர
மனும் நிலத்தின் கீழும், வானின் மேலும் சென்று தேடினார்கள்.
அங்ஙனம் தேடுமாறு நின்ற இறைவனுடைய திருக்கேதாரத்தைக்
உறுப்பன்.

Life is illusive; this body will become earth indeed. You
should get rid of the ocean of birth. After all the body has a
bag which gives forth appetite—a disease indeed. Do virtuous
deeds at once.

The big eyed Thirumaal and Brahma born in the flower
flew up in the sky and dug deep to find out the Feet of the
Lord. The Lord's abode is Tirukkeadaaram; chant it.

நாவின்மிசை அரையன்	ஞெடு	தமிழ்	ஞானசம்பந்தன்
Naavin misai araiyan	nodu	thamizh	gnaana sambandhan
யாவர் சிவன் அடியார்களுக்கு	அடியான்	அடித்தொண்டன்	
Yaarvar Sivan adiyaargallukku	adiyaan	adiththonndan	
தேவன் திருக்கேதாரத்தை	ஊரன்	உரை	செய்த
Dhevan Thirukkedhaaraththai	ūran	urai	seydha
பாவின் தமிழ் வல்லார்	பரலோகத்து	இருப்பாரே	
Paavin thamizh vallaar para logaththu	iruppaat		

திருச்சிற்றம்பலம்

தமிழில் வல்ல திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும்
சிறந்த சிவனடியார்கள். அவர்களோடு யார்யார் சிவனடியார்
களோ அவர்களுடைய அடியார்களுக்குத் தொண்டன் ஊரன்.
அதாவது ஆரூரன் என்ற பெயர் உடையவன் ஆகிய சுந்தரன்
சிவபெருமானுடைய திருக்கேதாரம் என்ற தலத்தைப் பாடியிருக்

கிருன்; அந்த இனிய தமிழ்ப்பாடல்களை வல்லவர்கள் மேலுலகத் தில் இருப்பார்கள்.

Thirunaavukkarasar and Thirugnaana Sambandhar are the devotees of Siva; with them, whosoever be the devotees, he is the bondsman of all of them.

He is Uuran (ThiurAaruran)-Suntharan. He has sung sweet Tamil verses on Thirukkeadaaram. Those who are well versed in them will be seated in heaven.

(26)

இறைவன் நம்மைப் படைத்தான்; காக்கிருன்; தனுகரண புவன போகங்களைக் கொடுக்கிறுன். நாம் வ.லகத்தில் சுகங்களை அனுபவிக்கிறோம். இந்த சுகங்களைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். நன்றி செலுத்துவது எங்வனம்? அவனைப் புகழ்ந்து பாடுவது அவனுக்கு நன்றி செலுத்தும் முறை களில் ஒன்று. அவனுடைய புகழ்களை அப்பர் சம்பந்தர் சுந்தரர் போன்ற சமய ஆசிரியர்கள் பாடியுள்ளார்கள். அவை தேனினும் இனிய பாடல்கள் ஆகும்; அவை தெய்வத்தன்மை பொருந்தி யவை. அத்தகைய திருப்பாடல்களைப் பாடினால் அப் பாடல் கருக்கே மகிழ்ச்சி அடைவான் இறைவன். ஆகவே அப்பாடல்கள் சிலவற்றையேனும் நாமும் மனப்பாடமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

திருச்சிற்றம்பலம்

தானெனை முன்படைத்தான்	அதறிந்துதன் பொன்னடிக்கே
Thaanenai munpadaiththaan	adharrindhuthan ponnadikkē
நானென பாடல் அந்தோ நாயினேனைப் பொருட்படுத்து	
Naanena paadal andhō naayinēnaip porut paduththu	
வானெனை வந்துளதிர் கொள்ள மத்த யானை அருள்புரிந்து	
Vaanenai vandhuēdir kollla maththa yaanai arullpurindhu	
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான் மலைத்தமனே.	
Unuyir verruseydhāan nodiththaan malaiuththamanē.	

இறைவன் என்னை முன்பு பிறக்கச்செய்தான்; அதன் கருத்தை அறிந்தேன்; அவனுடைய பொன் போன்ற திருவடிகளை நான் என்ன பாடல் பாடினேன்! அந்தோ! நாய் போன்ற என்னைப் பெருமைப் படுத்தினேன்; தேவர்கள் வந்து எதிர் கொள்ளுமாறு

செய்தான்; பெரிய யானையை (ஊர்தியாக)க் கொடுத்தான்; இந்த உடம்பில் உள்ள உயிரைச் சிறப்பு அடையுமாறு செய்தான்; திரு நொடித்தான்மலை (என்று கூறப்படும் திருக்கணிலையில்) இருக்கும் சிறந்தவன்.

He caused me to be born long ago. I am aware of His intention. I composed verses, on His golden Feet. What sort of verses are they? Alas! He regarded me a dog-like one! He made the celestials to welcome me. He graced me with a huge elephant. He heightened my soul with the body. He, the Distinguished one, seated in the Nodithaan Hill (Mt. Kailaas).

ஊழிதொறு ஊழிமுற்றும் உயர்பொன் நெடாடித்தான் மலையைச்
 Uzhidhorru ûzhimutrrum uyarpon nodiththaan malaiyaich
 குழிசை இன்கரும்பின் சுகவை நாவல ஊரன் சொன்ன
 Suzhisai inkarumbin suvai naavala ûran sonna
 ஏழிசை இன்தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்
 Ezhisai inthamizhaal isaindhu eththiya paththinaiyum
 ஆழி கடல்அரையா அஞ்சை அப்பர்க்கு அறிவிப்பதே.
 Aazhi kadalaraiyā anjai apparkku arrivippadhe

ஊழி வெள்ளங்களில் முழுகிவிடாமல் உயர்வது—பொன்றிறம் உடையது—திரு நெராடித்தான்மை; அம்மலையைத் திருநாவலூர் என்ற ஊரவர் ஆகியசுந்தரர், புகழ்பொருந்தியதும்—இனியகரும்பின் சுவை போன்ற இனிமை உடையதும்—ஏழ் இசை பொருந்தியதும் ஆண் இனிய தமிழால் பாடினார். இங்வனம் விரும்பிப் புகழ்ந்த பாடல்கள் பத்து. ஆழமான கடலுக்கு அரசனே! அவற்றைத்திரு அஞ்சைக்களத்தில் இருக்கும் சீவிபருமானுக்கு அறிவிப்பாய்.

During every deluge, the golden Nodiththaanmalai rise high (without being submerged). The Lord is seated there. Him Sundarar of Tiru Navalur has sung Tamil verses which are praise worthy, which taste like sugarcane and which consist of seven fold music. Oh the king of deep ocean! Please communicate these to the Lord at Tiru Anjaikkalam.

திருவாசகம், மாணிக்கவாசகர்
THIRUVASAKAM, MANICKAVASAKAR

(27)

இறைவன் எல்லாப் பொருள்களாக இருக்கிறுன் என்பர் சிலர்; அப்பொருள்கள் அல்ல அவன் என்றும் சொல்லுவார்கள். எல்லாப் பொருள்களாக இருக்கிறுன் என்பது அவனது சொரூப வகைணம். அதாவது அவனது உருவநிலை. எப்பொருளாகவும் இல்லை என்பது அவனது உண்மைநிலை. அதை அருவநிலை என்னலாம். இத் தகைய இறைவனை நாம் ஏன் புகழ்வேண்டும்? இதுவும் ஒரு கேள்விதான். உலகத்தில் உள்ள தலைவர்களைப் புகழ்ந்து பாடுகி ரேம் அல்லவா? எதற்காக? நாம் அவர்களுடைய அன்பைப் பெற்று வாழ்வதற்காக. அதுபோலவே இறைவனது அன்பைப் பெற இறைவனை வாழ்த்துவது மக்களுக்கு ஒரு நல்ல பழக்கம்.

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய	வா அழ்க !	நாதன் தாள் வாழ்க!
Namachchivaaya	vaaazhga !	naadhan thaall vaazhga !
இமைப்பொழுதும்	என்னெந்தஞ்சில் நீங்கள்தான்	தாள்வாழ்க!
Imaippozhudhum	ennegnjil	neenggaadhaan thaallvaazhga !
கோகழி	ஆண்ட குருமணிதன்	தாள் வாழ்க!
Kogazhi	aannda gurumannithan	thaall vaazhga !
ஆகயம்	ஆகிநின்று அண்ணிப்பான்	தாள் வாழ்க !
Aagamam	aagi nindrru annnnippaan	thaall vaazhga !
ஏகன்	அனேகன் இறைவன்	அடிவாழ்க!
Egan	anegan irraivan	adi vaazhga !

“நமசிவய” என்னும் திரு ஐந்தெழுத்து வாழ்க! தலைவன் ஆகிய சிவபெருமானுடைய திருவடிகள் வாழ்க! கண் இமைக்கும் அளவு நேரமும் என் மனத்தில் இருந்து நீங்காதவன் இறைவன்; அவருடைய திருவடிகள் வாழ்க! ‘கோகழி’ என்பது திருப்பெருந்துறை; அங்கு ஆட்சி செய்பவர் என் குருமணி; அவருடைய திருவடிகள் வாழ்க! ஆகமங்களின் பொருளாக இருப்பவர்—இனிமை தருகிறவர்—அவருடைய திருவடிகள் வாழ்க! ஒருவன் ஆகவும் பல ஆகவும் இருப்பவர் இறைவன்; அவருடைய திருவடிகள் வாழ்க!

Long live “Na Ma Si Va Ya” the mystic five letters! Long live the Feet of the Lord! Long live the Feet of Him who does not leave my mind even for a little time! Long live the Feet of

the gem-like Preceptor of Gōkazhi! Long live the Feet of Him who tastes sweet, standing as the One expounded by the Agamas! Long live the Feet of Him who is the One, the Many and the Lord!

ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி!
Eesan adi pōtri ! endhai adi pōtri
 தேசன் அடிபோற்றி! சிவன் சேவடி போற்றி!
Dhēsan adi pōtri ! Sivan sēvadi pōtri!
 நெயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி!
Nēyaththē nindra nimalan adi pōtri!
 மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி!
Maayappirrappu arrukkum mannan adi pōtri
 சீரார் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி!
Seeraar perundhurrai nam dhēvan adi pōtri!
 ஆராத இன்பம் அருளுமலை போற்றி!
Aaraadha inbam arullumalai pōtri!

ஈசன் அடியைப் போற்றுகிறேன்! என் தந்தையின் அடியைப் போற்றுகிறேன்! புகழ் பொருந்திய இறைவன் அடியைப் போற்றுகிறேன்! சிவபெருமானுடைய அடியைப் போற்றுகிறேன்! அன்புடன் இருக்கும் தூய்மையான இறைவனது அடியைப் போற்றுகிறேன்! மாயம் ஆகிய பிறப்பு இனி வராதபடி செய்பவர்—அவர் பெருமை உடையர்—அவருடைய அடியைப் போற்றுகிறேன்! சிறப்புப் பொருந்திய தலம் திருப்பெருந்துறை—அங்கு இருக்கும் கடவுளுடைய அடியைப் போற்றுகிறேன்! குறையாத இன்பந்தை அநுள் செய்பவர்; மலை போன்றவர்; அவரது அடியைப் போற்றுகிறேன்!

Hail Foot of Lord! Hail Foot of my Heavenly Father! Hail Foot of the Famous one! Hail foot of the Lustrous One! Hail roseate Feet of Siva! Hail Foot of Flawless One who stood in love! Hail Foot of the king who severs illusive birth! Hail Foot of our Lord of glorious Perunthurai! Hail Foot of the Mountain (Lord) that affords bliss that wane not!

சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
 Sivanavan en sindhaiyull nindra adhanaal
 அவனருளாலே அவன் தாள் வணங்கிச்
 Avanarullaale avan thaall vannanggich
 சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
 Sindhai magizhach sivapuraannam thannai
 முந்தை வினை முழுதும் ஒய உரைப்பன் யான்
 Mundhai vinai muzhudhum oya uraippa yaan;
 கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
 Kannnnudhalaan than karunnaik kannkaatta vandhu eydhi
 எண்ணுதற்கு எட்டா ஏழிலார் கழல் இறைஞ்சி;
 Ennnnudharrku ettaa ezhilaar kazhal irraignji;

அவர் சிவபெருமான்; அவர் என் மனத்தில் இருக்கிறார்; அதனால் அச்சிவபெருமானின் திருவருளால் அச்சிவபெருமானின் திருவடிகளை வணங்குகிறேன். என் மனம் மகிழ்ச்சி அடையும்படி “சிவபுராணம்” பாடுகிறேன். முன்பிறவிகளில் செய்த வினைகள் எல்லாம் நீங்கும்.

நெற்றியில் கண் உடைய சிவபெருமான் எனக்கு அருள் புரிந்தார். மனத்தால் நினைப்பதற்கும் எட்டாதது அவர் திருவடி—அழகு பொருந்திய கழல்களையுடையது அவர் திருவடி—அவற்றை வணங்கினேன்.

He is Siva; He is stationed in my mind. Hence by His grace I worship His Feet. To make my mind rejoice, I relate Sivapurana; and by this I get rid of the deeds done in previous births.

The Lord with an eye in His Forehead bestowed grace; I came and adored His beauteous Anklet (feet) which cannot be perceived.

விண்ணிலை நந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
 Vinnnnirraindu mannnirraindu mikkaay villangu olliyaay
 எண்ணிறந்து எல்லை இலாதானே! நின் பெரும்சீர்
 Ennnnirrandhu ellai ilaadhaanē! nin perumseer
 பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்;
 Pollaa vinaiyen pugazhumaarru ondru arriyen;

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
 Pullaagip pūdaayp puzhuvaay maramaagip
 பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
 Palvirugam aagip parravaiyaayp paambaagik
 கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
 Kallaay manidharaaayp pēyaayk gannanggallaay
 வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
 Val asurar aagi munivaraayth thevaraaych
 செல்லாஅ நின்றஹுத் தாவர சங்கமத்துள்
 Sellaaa nindra ith thaavara sanggamaththull
 எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
 Ellaap pirappum pirrandhu illaiththēn; emperumaan!
 மெய்யே; உன்பொன் அடிகள் கண்டு இன்று வீடுற்றேன்;
 Meyye; un pon adigall kanndu indru veedu utren;

இறைவனே! நீ விண்முழுவதும் நிறைந்து இருக்கிறோய். நீ எல்லோரைக் காட்டிலும் மேல் ஆக இருக்கிறோய்; நன்கு விளங்கும் உன் பெருமைக்கு எல்லை இல்லை. ஒளியாக இருக்கிறோய். நான் பொல்லாத வினைகளை உடையவன். உன் பெருமையையும் சிறப்பையும் எப்படிப் புகழ்வது என்று அறியாது இருக்கிறேன். புல், பூண்டு, புழு, மரம், பலவகை மிருகம், பறவை, பாம்பு, கல், மனிதர், பேய், கணங்கள், வலிமை பொருந்திய அரக்கர், முனிவர் தேவர் என்று பலவிதமான பிறவிகள் உண்டு. இப்பிறவிகள் எல்லாம் எடுத்தேன்; இளைத்தேன். இது உண்மை. உன் பொன் போன்ற திருவடிகளைக் கண்டு விடுதலை அடைந்தேன்.

O Lord! You pervade the Heaven and the earth. You are above all. You are the brightest light. Your glory, I man of evil deeds, do not know how to praise. The grass, the shrub, the worm and the trees, varied beasts, the birds and snakes, the stones, the men, the devil and the ganas, strong giants, ascetics and the celestials—so described are the movables and immovables. All these births I took and became exhausted. Oh my Lord! This is true of me! I saw Your golden Feet and attained salvation.

நாயில் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயில்சிறந்த
 Naayil kadayaaiyk kidandha adiyērkuth thaayilsirrandha
 தயாஆன தத்துவனே! மாச அற்ற சோதி மலர்ந்த
 dhayaa aana thatthuvane maasu attra Jothi malarnndha

மலர்ச்சுட்டே
 Malarch sudare

தேசனே	தேர்	ஆர்	அமுதே	சிவபுரனே
dēsanē	ther	aar	amudhē	Sivapurane
பாசம்	ஆம்	பற்று	அறுத்துப்	பாரிக்கும்
Paasam	aam	pattru	arruththup	paarikkum
				ஆரியனே!
				aariyanē

நான் நாயைப்போல் தாழ்ந்து இருந்தவன். அத்தகைய அடியவன் ஆகிய எனக்குத் தாயைக் காட்டிலும் சிறந்த அன்றைக் காட்டினால். தத்துவமாக விளங்குபவனே! குற்ற மில்லாத சோதியே, மலர்ந்த பூவிலுள்ள ஒளி ஆனவனே! ஒளி மயம் ஆனவனே! இனிய அமிர்தமே! சிவபுரத்தில் இருப்பவனே! பாசம் ஆகிய பற்றுக்களை அறுத்து அருள் செய்யும் தலைவனே!

I was as low as a dog. To such a bondsman as myself, you showed affection more than the mother. Oh Lord in the form of Thathva or Matter! Oh flawless light! Oh the hue of the flower! Oh the lustrous one! Oh sweet Ambrosia!, Oh Lord of Sivapuram! Oh Lord who severs the bonds named “**Paasa**” and bestow grace!

தில்லையுள்	கூத்தனே	தென்பாண்டி	நாட்டானே
Thillaiyull	kūththanē	thenpaanndi	naattaanē
அல்லல்	பிறவி	அறுப்பானே	ஓ என்று
Allal	pirravi	arruppaanē	ஓ enru

தில்லையில் திருக்கூத்து ஆடுபவனே! தென் பாண்டி நாட்டுக் குத் தலைவனே! துன்பம் ஆகிய பிறப்பை அறுப்பவனே ‘ஓ’ என்று

Oh Dancer at Thillai! Oh Lord of the South Pandya Country! Oh Lord who severs the bond of sorrowful birth! Oh Lord so saying.

சொல்லற்கு	அரியானைச்	சொல்லித்	திருவடிக்கீழ்
Sollariku	ariyaanaich	chollith	thiruvadikkeezch
சொல்லிய	பாட்டின்	பொருள்	உணர்ந்து சொல்லுவார்
Solliya	paattin	porull	unnarnhu solluvaar
செல்வீர்	சிவபுரத்தின்	உள்ளார்	சிவன் அடிக் கீழ்ப்
Selvar	sivapuraththin	ullllaar	Sivan adikkeezhp
பல்லோரும்	ஏத்தப்	பணிந்து.	
Pallorūm	eththap	pannindhу.	

சிவனுடைய பெருமை சொல்வதற்கு முடியாது. அப்பெருமை தீர்மானம் சொன்னேன். அவன் திருவடியின் மேல் இப்பாடலைப் பாடி. பாடிய இப்பாட்டின் பொருளை அறிந்து பாடவேண் அம். அங்கும் பொருள் அறிந்து சொல்பவர் அருட்செல்வம் உடையவர் ஆவர். சிவபுரத்தில் சிவபெருமானின் திருவடிக்கீழ் திருப்பார்! அவர்களை எல்லோரும் ஏத்திப் பணிவார்கள்!

He is One who cannot be described but somehow I sang on Him. This is the poem sung on His Feet. Those who recite this knowing its meaning, are verily the blessed. They reside at Sivapuram under the Feet of Siva! All bow to them and adore them.

(28)

உலகத்தில் ஏற்றத்தாழ்வுசள் காணப்படுகின்றன. உயர்பதவி—இழிபதவி என்ற வேறுபாடு; செல்வம் உடையவன்—உழை என்ற பாகுபாடு; உயர்குலத்தவன்—தாழ்ந்தவன் என்ற வேறுபாடு; மொழி பேசுவதால் வேறுபாடு; நாட்டினால் வேறுபாடு. சில வேறுபாடுகள் செயற்கையே ஒழிய இயற்கை அல்ல. இவற்றைப் பொருட்படுத்துவதால்தான் இவ் வேறுபாடுகள் நிலைத்து இருக்கின்றன. விரிந்த மனப்பான்மை இருந்தால் வேறுபாடுகள் காணப்படமாட்டா. எல்லாரும் இறைவன் முன் சமமே. பணக்காரன் இவன் என்று யமன் வராமல் இருப்பதில்லை. இவன் உழை ஆகையால் இவன் உயிரை எளிதில் கவரலாம் என்று யமன் வருவதில்லை. எந்த மொழி பேசினாலும், எந்த நாட்டில் இருந்தாலும், எந்தக் குலத்தில் பிறந்தாலும் உணர்ச்சிகள் ஒரே மாதிரி யாக இருக்கின்றன. ஆகவே உயர்வு தாழ்வு வேறுபாடுகள் நீங்கிய சமுதாயம் அமைந்தால் அந்த நிலையே மகிழ்ச்சி தரும். இந்த உலகமே மோக்ஷ உலகமாகத் திகழும்.

திருச்சிற்றம்பலம்

நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து Naadagaththaal un adiyaarpōl nadiththu நிடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் Veedagaththē pugundhiduvaan migapperidhum viraikindrēn ஆடகச்சீர் மணிக்குஞ்சே இடையரு அன்பு உனக்கு என் Andagachcheer mannikkundrē idaiyarraa anbu unakku en நாடகத்தே நின்று உருகத் தந்தருள் எம் உடையானே. Jagaththē nindru urugath thandharull em udaiyaanē.

நாடகத்தில் நடிப்பது போல உன் அடியார் போல் நான் நடித்தேன்; அவர்கள் வீடு அடையும் பொழுது அவர்களுக்கு நடுவில் இருந்து சொண்டு புகுவதற்கு நான் மிகவும் வேகமாக இருக்கிறேன். பொன் பொதிந்த-சிறப்பு உடைய-மணிகள் பதித்த-குன்று போன்றவனே! உன்னிடத்தில் நீங்காத அன்பு என் மனத்தில் இருக்க வேண்டும்; நிலைத்து உருகுமாறு செய்ய வேண்டும்; இங்ஙனம் நீ அருள் செய்; என்னை அடிமையாக உடையவனே!

I acted as if in a drama like a true devotee. When they enter Bliss, in their midst, I desire to enter in haste. Oh golden glorious Hill of gems! I yearn for ceaseless love to You. The love should be in my heart and melt (the soul). Grant me this! Oh Possessor of myself!

வாழ்கின்றூய்	வாழாத	நெஞ்சமே	வல்வினைப்பட்டு
Vaazhgindraay	vaazhaadha	negnjame	valvinaippattu
ஆழ்கின்றூய்	ஆழாமல்	காப்பானை	ஏத்தாதே
Aazhgindraay	aazhaamal	kaappaanai	eththaathē
சூழ்கின்றூய்	கேடு உனக்குச்	சொல்கின்றேன்	பல்காலும்
Sūzhgindraay	kēdu unakkuch	cholkindren	palkaalum
வீழ்கின்றூய்	நீ அவலக்	கடலாய்	வெள்ளத்தே.
Veezhkindraay	nee avalak	kadalaaya	velliaththē.

திருச்சிற்றம்பலம்

வாழத் தெரியாத நெஞ்சமே! நீயும் வாழ்கிறூய். கொடிய வினையில் அகப்பட்டு அதில் மூழ்கி இருக்கிறூய். அதில் மூழ்கி விடாமல் காக்கும் கடவுளை நீ ஏத்தாமல் கேடுவரும் செயல்களைச் செய்யச் சூழ்ச்சி செய்கிறூய். உனக்குப் பலதடவை சொல்கிறேன். நீ துன்பம் ஆகிய கடல் வெள்ளத்தில் வீழ்கிறூய்!

You survive O! Mind who is incapable of living! You are caught within the strong deeds and immersed in them. The Lord saves you from being immersed in them. Him you do not adore. But you scheme to do evil deeds. I advise you many a time. You fall into the waters of the ocean of grief.

(29)

இந்த உடம்பு ஜம்புதங்களால் ஆகியது; ஜந்து பொறிகளை கடையது; ஒவ்வொரு பொறிக்கு ஒவ்வொரு உணர்ச்சி உண்டு. மேல் என்பது உடம்பு. இதற்கு ஊற்றுணர்ச்சி உண்டு. வாய்திதற்குச் சுவை உணர்ச்சி உண்டு; கண்-இதற்கு ஒளி உணர்ச்சி; ஸுக்கு இதற்கு முகர்தல் உணர்ச்சி; செவி- இதற்குக் கேட்கும் உணர்ச்சி; இவ்வணர்ச்சிகள் ஒத்து இருக்கவேண்டும். பிறந்து வளர்கிறபோது இவை மிகினும் குறையினும் வாழ்க்கை சுகமாக இருக்காது. அவ்வணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திச் சமமாகக் கொண்டு இருக்கவேண்டும். எது மிகுந்தாலும் உடம்புக்கு ஊறு பாடு நேரிடும். ஆகவே வாழ்க்கை நன்றாக அமைக்க விரும்புவோர் இந்த உணர்ச்சிகளைச் சமமாகக் கொண்டிருக்கப் பழகவேண்டும்.

திருச்சிற்றம்பலம்

தரிக்கிளேன்	காய வாழ்க்கை	சங்கரா	போற்றி!	வான
Tharikkilēn	kaaya vaazhkai	Sankaraa	pōtrri!	vaana
விருத்தனே	போற்றி!	எங்கள்	விடலையே	ஒப்பில்
Viruththanē	pōtrri!	enggall	vidalaiyē	oppil
ஏறுத்தனே	போற்றி!	உம்பர்	தம்பிரான்	தில்லை
Oruththanē	pōtrri!	umbar	thampiraan	pōtrri!
நிருத்தனே	போற்றி!	எங்கள்	நின்மலா	போற்றி!
Niruththanē	pōtrri!	enggall	ninmalaa	pōtrri!

இந்த உடம்பில் வாழும் வாழ்க்கையை நான் பொறுக்க மாட்டேன். சங்கரனே! போற்றுகிறேன்! சிவலோகத்தில் முறியவருக இருப்பவனே போற்றி! இளைஞருக இருப்பவனே போற்றி! ஒப்பு இல்லாதவனே! ஒருவனே போற்றி! தேவர்களுக்கு ஈடு தலைவனே போற்றி! தில்லையில் நடனம் ஆடுவனே போற்றி! அற்றம் அற்றவனே போற்றி! போற்றி!

I am unable to put up with the life in this body. Hail Sankara! Hail the oldest in Siva loka! Hail the youngest One! Hail Matchless one! Hail the Lord of the celestials! Hail the Dancer at Chidambaram! Hail Flawless one!

போற்றிஓம்	நமச்சிவாய!	புயங்கனே	மயங்குகின்றேன்!
Pōtrriōm	Namachchivaaya!	puyangganē	mayanggugindrēn
போற்றிஓம்	நமச்சிவாய!	புகலிடம்	பிறிதொன்றில்லை
Pōtrriōm	Namachchivaaya!	pugalidam	pirridhondrillai;
போற்றிஓம்	நமச்சிவாய!	புறமெனைப்	போக்கல் கண்டாய்:
Pōtrriōm	Namachchivaaya!	purradenaip	pōkkal kannadaay
போற்றிஓம்	நமச்சிவாய!	சயசய	போற்றி!
Pōtrriōm	Namachchivaaya;	sayasaya	pōtrri! pōtrri!

போற்றி ஓம் நமச்சிவாய! புயங்கம் என்னும் நடனத்தை ஆடுவனே! நான் மயங்குகிறேன். போற்றி ஓம் நமச்சிவாய! சேர்; வதற்குரிய இடம் வேறு எதுவும் இல்லை. என்னைக் கைவிடாதே. போற்றி ஓம் நமச்சிவாய! வெல்வாயாக! வணக்கம்!

Hail Om Na Ma Si Va Ya! Dancer of Buyanga! I am in delusion; Hail Om Namasivaya! No other place of refuge I have; Hail Om Namasivaya! don't forsake me Oh victorious Hail! Hail!

போற்றிஇப் புவனம் தீர்தீக் காலோடு வானம் ஆனுய!

Pōtrri ip puvanam neertheek kaalodu vaanam aanaay!

போற்றிஎவ்யிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய!

Pōtrri evvuyirkkum thōtrram aaginee thōtrram illaay!

போற்றி எல்லா உயிர்க்கும் ஈருய்! சுறின்கை ஆனுய!

Pōtrri ella uyirkkum eerraay eerrinmai aanaay!

போற்றி ஐம் புலங்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே.

Pōtrri aim pulangall ninnaiip punnargilla ppunnarkkaiyaanē.

திருச்சிற்றம்பலம்

மண், நீர், நெருப்பு, காற்று, வானம் எனும் இவையாக இருப்பவனே போற்றி! எல்லா உயிர்களும் தோன்றுவதற்குக் காரணம் ஆக இருப்பவனே! எப்பொருளிலும் தோன்றுதவனே! போற்றி! எல்லா உயிர்களும் முடியும் இடம் ஆக இருப்பவனே! முடிவு என்பது இல்லாதவனே! போற்றி! ஐந்து புலங்களின் சூழ்ச்சி ஒன்றும் பொருந்தாதவனே போற்றி!

You pervade earth, water, fire, wind and ether, Hail! You, are the beginning of every living being; but You do not have a beginning, Hail! You are the end of every being; but You are without end, Hail! The five senses do not abide you, Hail!

(30)

இறைவன் நிலமாக இருக்கிறோன்; நீராக இருக்கிறோன்; தீயாக இருக்கிறோன்; காற்றாக இருக்கிறோன்; சந்திரன் ஆக இருக்கிறோன். குரியனு கூட இருக்கிறோன்; ஆகாயமாகவும் இருக்கிறோன்; நிலத்தில் நின்றைமை; நீரில் குளிர்ச்சி, தீயில் வெம்மை; காற்றில் இனிமை; ஏற்றிரணில் தண்ணென்றி; குரியனில் வெம்மை ஒன்றி உள்ளன. வெற்றுள் எவை இல்லை என்றாலும் உயிர்வாழ முடியுமா? இவற்றை இயற்கையின் கூறுகள் என்று எல்லோரும் கூறுவோம். இவ் வியற்கைக் கூறுகள் நம் நலனுக்காகவே இருக்கின்றன. அவற்றை நம்மால் செயற்கையாக உண்டு பண்ண முடியாது. ஆகவே அவற்றை நன் முறையில் வைத்துப் பயன்படுத்திக் கொன்வதுவே முறை; நல்ல பண்பும் ஆகும்.

திருச்சிற்றம்பலம்

பாரோடு	விண்ணையப்	பரந்த	எம்பதனே
Paurodu	vinnnnaayp	parandha	emparane
பற்று	நான்	மற்று	இலென் கண்டாய்
patru	naan	matrru ilēn	kanndaay
சீரோடு	பொலிவாய்	சிவபுரத்து	அரசே
Seerodu	polivaay	Sivapuraththu	arase
திருப்பெரும்	துறை	உறை	சிவனே
Thirupperum	thurrai	urrai	Sivanē
யாரோடு	நோகேன்	ஆர்க்கு	எடுத்து உரைக்கேன்
Yaarodu	nōgēn	aarkku	eduththu uraikkēn
ஆண்டநீ	அருளிலை	ஆனால்	
aanndancee	arullilai	aanaal	
வார்கடல்	உலகில்	வாழ்கிலேன்	கண்டாய்
Vaarkadal	ulagil	vazhgilen	kanndaay
வருக	என்று	அருள்	புரியாயே.
varuga	endru	arull	puriyaaye.

மன்ற உலகமும் வீண் உலகமும் பாவி இருக்கிற எம் தலைவனே! எனக்கு வேறுதுணை இல்லை. சிறப்போடு விளங்குபவனே! சிவலோகத்திலிருக்கும் தலைவனே! திருப்பெருந்துறையில் வசிக்கின்ற சிவபெருமானே! யாரோடு சொல்லி வருந்துவேன்? யாருக்கு எடுத்துச் சொல்லவேன்? நீ என்னை ஆட்கொண்டாய்; ஆனால் நீ அருள் செய்யவில்லை; பரந்த கடல் சூழ்ந்த உலகில் நான் வாழ முடியாது; ‘வருவாயாக’ என்று என்னை அழைத்து அருள் செய்.

Oh my lord pervading this world and heaven! I have no other to support me. O ever glorious! the king of Sivaloka! O Siva residing at Thirupperuinthurai! To whom shall I appeal? To whom shall I report? It was you who took me to your fold! But now you do not show me grace. Hence I cannot live in this sea-girt world. Please bid me to go to you and bestow grace.

NOTE : The word ‘கண்டாய்’ used twice in this stanza and twice in the next does not convey any meaning probably be an equivalent of “Look you”.

பழுதில்	தொல்புகழான்	பங்க நீ அல்லால்
Pazhudhil	tholpugazhaan	pangga nee allaal
பற்றநான்	மற்று	இலேன் கண்டாய்
patrrunaan	matrru	ilēn kanndaay
செழுமதி	அணிந்தாய்	சிவபுரத்து அரசே
Sezhumadhi	annindhaaay	Sivapuraththu arasē
திருப்பெருந் துறை	உறை	சிவனே
thirupperundhurrai	urredai	Sivanē
தொழுவேஞே	பிறரைத்	துதிப்பேஞே எனக்கோர்
Thozhuvar	pirraraith	thudhippanō enakkōr
துணை என	நினைவேஞே	சொல்லாய்
thunnaienā	ninaivanā	sollaay
மழ	விடையானே	வரழ்கிலேன் கண்டாய்
Mazha	vidaiyaanā	vaazhgilen kanndaay
வருக	என்று அருள்	புரியாயே.
varuga	endru arull	puriyaayē.

திருச்சிற்றம்பலம்

அற்றம் இல்லாத பழையான புகழ் உடையவள் உமை! அந்த உழையை ஒரு பாகத்தில் கொண்டவனே! நீ தவிர எனக்கு வெறு துணை இல்லை; செழிப்பான பிறையை அணிந்தவனே! சிவலோகத்தில் இருக்கும் தலைவனே! திருப்பெருந்துறையில் வசிக்கின்ற சிவபெருமானே! நான் பிறரை வணங்குவேனே? துறிப்பேனே? எனக்கு அவர்கள் துணைன்று நினைப்பேனே? நீயே சொல். இளமையான ஏருதை வாகனமாக உடையவனே! என்னும் வாழ முடியாது; ‘வருவாயாக’ என்று என்னை அழைத்து அருள் செய்.

Oh Lord having Uma — the spotless and renowned—in Your form ! I have no other except you to support me. Oh ye wearer of crescent moon! the king of Sivaloka. Oh Siva residing at Thirupperunthurai ! Shall I bow down? Shall I praise others ? Shall I consider them as my aid ? Please tell me. O Lord riding an young bull ! I cannot live! look you! Please bid me to go to you and bestow grace.

(31)

இந்த உலகம் எதனால் ஆகியது? மண், கல், உள்ளே நீர் இன் றும் எத்தனையோ பொருள்கள். ஓரிடத்தில் மேடு, ஓரிடத்தில் பள்ளம், ஒரு பகுதியில் மலை, காடு; ஒரு பகுதியில் வெறும் மணல்; ஓரிடத்தில் செழிப்பான மண்; ஒருபகுதியில் சுண்ணாம்புக்கல் பொருந்திய விளைவுக்குப்பயன்படாதபகுதி; ஒருபகுதியில்பலமாதங்களில் பணிப் படலமே இருக்கும்; மரம் செடிவளர்ச்சி இல்லை. ஒரு பகுதியில் வெறும் நீர்ப்பகுதியே; அவற்றின் நடுவில் சிறுசிறுதீவுப் பகுதி. எத்தகைய இடத்திலும் உயிர் இனங்கள் உண்டு; மக்களும் வாழ்விருக்கன. ஒருபகுதியில் இரவு பகல் ஒரே அளவு; தட்ப வெப்பம் சமமாக ஓருப்பது; மழை பெய்தல், நல்ல விளைவு, எல்லா வசதிகளும் இருக்கும். இங்கும் மக்கட்கூட்டம் உண்டு. இத்தகைய வசதிகள் படைத்த இடத்தில் பிறக்கும் ஊழ் எப்படிக் கிடைத்தது? அதைப்பற்றிச் சிந்திக்கவேண்டும்; அது நமக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை என்று அறிவதே அறிவுடையை ஆகும்.

திருச்சிற்றம்பலம்

சோதிய	சுடரே	குழோளி	விளக்கே
Sodhiy	sudare	suzholli	villakke
சுரிகுழல்	பண்மூலை	மடந்தை	
surikuzhal	pannaimulai	madandhai	

பாதியே	பரனே	பால்கொள்	வெண்ணீற்றுய்
Paadhiyē	paranē	paalkoll	vennnneettraay
பங்கயத்து		அயனும்	மால் அறியா
panggayaththu		ayanum	maal arriyaa
நீதியே	செல்வத்	திருப்பெரும்	துறையில்
Needhiyē	selvath	Thirupperum	thurraiyyil
நிறைமலர்க்		குருந்த	மேவிய சீர்
nirraimalark		Kurundha	mēviya seer
ஆதியே	அடியேன்	ஆதரித்து	அழைத்தால்
Aadhiyē	adiyēn	aadhariththu	azhaiththaal
அதெந்துவே		என்று	அருளாயே.
adhendhuvē		endru	arullaaye.

அளவுக்கு அடங்காத பெரிய ஒளியே! சந்திரன் சூரியன் முதலிய ஒளிகளாக இருப்பவனே! மற்ற ஒளிகள் சூழ்ந்து இருக்கும் விளக்காக இருப்பவனே! சுரிந்த கூந்தலை உடைய உடையை ஒரு பாதியில் உடையவனே! பால் போன்ற நிறம் உடைய வெண்மையான விழுதியை அணிந்தவனே! தாமரையில் உள்ள பிரமனும், திருமாலும் அறிய முடியாதவனே! நீதியோடிவு எடுத்தவனே! செல்வம் பொருந்திய திருப்பெருந் துறையில் மலர்கள் நிறைந்த குருந்த மரத்தின் அடியில் வீற்று இருந்தவனே! முழுமுதற் கடவுளே! அடியேன் அன்போடு அழைக்கிறேன் ‘அதற்கு என்ன காரணம்’ என்று கேட்டு அருள் செய்வாய்!

Oh Light Resplendent ! Oh light splendour! Oh the Effulgent Light surrounded by Luminaries! Oh lord who has given half of your form to the Lady—Uma who has curling locks. Oh the supreme! Oh Lord who smeared His form with white sacred Ash! Oh the Virtue Incarnate unperceivable by Brahma on the lotus and Vishnu! At Tirupperundurai under the shade of Kuruntha tree full of flowers, Oh the glorious First you are seated! I, the bond-slave entreat You with love and call you; can't you ask “why do you call me” and bestow grace?

திருந்துவார்	பொழில்குழி	திருப்பெருந்	துறையில்
Thirundhuvaar	pozhilsūzh	Thirupperun	dhurraiyyil
செழுமலர்க்	குருந்த	மேவிய	சீர்
sezhumalark	Kurundha	mēviya	seer

திருந்தவாறு	எண்ணி	ஏசரூ	நினைந்திட்டு
Irundhavaarru	ennnni	esarrraa	ninaindhittu
என்னுடை	எம்பிரான்	என்றென்று	
ennudai	embiraan	endrendru	
அருந்தவா	நினைந்தே	ஆதார்த்து	அழைத்தால்
Arundhavaaa	ninaindhē	aadhariththu	azhaiththaal
அலைகடல்	அதனுளே	நின்று	
alaikadal	adhanullē	nindru	
பொருந்த வா	கயிலை	புகுநெறி	இதுகாண்
Porundha vaa	Kayilai	pugunerri	idhūkaann
போதராய்	என்று	அருளாயே.	
podharaay	endru	arullaayē.	

திருச்சிற்றம்பலம்

அழகிய பரந்த பொழில்கள் குழந்தனு திருப்பெருந்துறை. அங்கே செழிப்பான மலர்கள் பொருந்திய குருந்த மரம்—அதன் கீழ் நீலிருந்த நிலைமையை எண்ணினேன் (உன்னுடன் தொடராத) அற்றத்தை முழுதும் நினைத்தேன். ‘என்னுடைய தலைவனே’ என்று பலமுறை (அழைத்தேன்); ‘அரிய தவக்கோலம் உடையானோ’ என்று நினைத்தேன் உன்னை அன்போடு அழைக்கிறேன் “அலைகளை உடைய கடல் குழந்த பூமியிலிருந்து கயிலையை அடைவதற்கு வா, கயிலையின் உள்ளே செல்வதற்கு வழி இது—பார் வருக” என்று அருள் செய்வாயாக.

Tirupperunthurai is surrounded by beautiful extensive groves. There under the shade of Kuruntha tree with full blown blossoms, You were seated. This state I pondered over. My fault of not following You, I brooded over. “Oh my Lord! Oh my Lord”, I called several times. Oh Lord with sacred saintly form! I entreated You with love and called You. “From the earth surrounded by sea with waves, please do come. This is the way to enter Kailas! Look”—so tell me and bestow grace.

(32)

உலகத்து மக்களுக்கு முன்று ஆசைகள் உண்டு; பெண் ஆசை மன் ஆசை, பொன் ஆசை, இவற்றுள் பெண் ஆசை பொல்

லாதது; பெருந் திமைகளை விளைவிப்பது; பெண் ஆசையால் இராவணன் மடிந்த கைத் தலை அறியும். நற்காமம் என்பது வேறு; தீய காமம் என்பது வேறு. தீய காமம் தான் சண்டகன்ட பெண் களிடத்து உறவு கொள்ளத் தூண்டும். அத்தீய உறவினால் ஏற்படும் கொடுமைகள்தாம் எத்தனை! பொருட்கேடு, மானக்கேடு, அச்சம், பகை, இன்னும் எத்தனையோ பல நேரிடுமே. இம் மட்டோ! உடம்பும் கெடும்; நோயும் உண்டாகும்; தீராப்பழியும் வருமே. ஆகவே அத்தகைய பொருட் பெண்டிர் முயக்கம் நீங்கி, இறைவனிடத்தும், மற்ற உயிர்கள் இடத்தும் ஆசையும் அன்பும் காட்டினால் எவ்வளவோ நன்றாக்கள் கிடைக்கும். உலகீர் இதனை அறிவீராகுக.

திருச்சிற்றம்பலம்

உற்றுரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்	Utraarai yaan vēṇndēn ur vēṇndēn pērvēṇndēn
கற்றுரை யான் வேண்டேன் கற்பணவும் இனி அமையும்	Katrarai yaan vēṇndēn karppanavum ini amaiyum
குற்றுலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன்	Kutralaaaththu amarnthu urraiyum kūththaa un
	குரைகழற்கே kuraikazharrkē
கற்றுவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே.	Katraavin manam polak kasinduruga vēṇnduvanē.

திருச்சிற்றம்பலம்

என்னைவந்து அடைந்தவர்களை விரும்பமாட்டேன்; ஊரில் உள்ள மற்றவர்களையும் விரும்பமாட்டேன்; புகழையும் விரும்ப மாட்டேன்; படித்தவர்களையும் யான் விரும்ப மாட்டேன்; இது காறும் படித்த படிப்பும் போதும்.

திருக்குற்றுலம் எனும் தலத்தில் விரும்பி வசிக்கும்படியான கூத்தாடும் பெருமானே! ஓலிசெய்யும் குழல்களை உடைய உன் திரு வடிகள் இடத்துக் கண்றைக் கண்டு உருகும் பகவைப்போல், நான் கசிந்து உருக விரும்புகிறேன்.

I like not kith and kin; nor the inhabitants of my town.
I aspire not for fame; I like not men of letters;

What I have learnt is enough indeed!
 Oh Dancer having abode at Tirukkutraalam!
 I long to melt with love towards Thee just like the milch
 cow towards its calf.

(33)

மக்கள் உடம்பு எலும்பு தோல் இறைச்சி நாம்பு இரத்தம்
 அதனிய நாறுக்களால் ஆனது; வாதம் பித்தம் சிலேத்துமம்
 ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுவது; தாகம் பசி ஆகியவற்றை
 கடையது. இவற்றுள் எது மிகினும் குறையினும் நோய்வரும்.
 நோய் வராதவாறு உடம்பினைப் பேணுதல் ஒவ்வொருவருடைய
 நடைமை ஆகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
 நோயற்றார் தமக்கும் சுகம் இல்லை. பிறருக்கும் தொல்லை தருவர்
 அவர்கள் வீட்டுக்குத் தொல்லை தருபவராகவே கருதப்படுவர்.
 அவர்கள் தம் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச்
 செய்யமுடியாதவர் ஆகின்றனர்; இதனால் நாட்டுக்கும் பயன்
 அற்றவர் ஆகிறார்கள். ஆகவே நோய் அனுகாத உடம்பினராக
 இருக்க நற்பண்புகளைப் பேணிப் பழகவேண்டும்.

திருச்சிந்றம்பலம்

அம்மையே	அப்பா	ஒப்பிலா	மணியே
Ammaiye	appaa	oppilaa	manniyē
அன்பினில்	விளைந்த	ஆரமுதே	
anbinil	villaindha	aaramudhe	
பொய்ம்மையே	பெருக்கிப்	பொழுதினைச்	சுருக்கும்
Poymmaiye	perukkip	pozhudhinaich	churukkum
புழுத்தலைப்	புலையனேன்	தனக்குச்	
puzhuththalaip	pulaiyanēn	thanakkuch	
செம்மையே	ஆய	சிவபதம்	அளித்த
Semmaiye	aaya	Sivapadham	alliththa
செல்வமே	சிவபெருமானே		
selvame	Sivaperumaanē		
இம்மையே	உன்னைச்	சிக்கெனைப்	பிடித்தேன்
Immaiye	unnaich	chikkenap	pidiththen
எங்கு	எழுந்து	அருளுவது	இனியே.
enggu	ezhundhu	arulluvadhu	iniyē.

எல்லா உயிர்களுக்கும் தாயாக உள்ளவனே! தகப்பஞக உள்ள வனே! ஓப்புஜில்லாத மணியே! அங்பு (என்னும் கடவில்) விளைந்த அருமையான அழுதமே! பொய்யானது உலக வாழ்க்கை; இதைப் பெருக்குகிறேன். மெய்யான வாழ்க்கைக்கு உரிய பொழுதினைச் சுருக்குகிறேன். பரிசுத்தம் இல்லாதவனுகிய எனக்குச் செம்மையாகிய சிவபத்தைக் கொடுத்து அருளிய செல்வமே! சிவபெருமானே! இப்பிறவியிலையே உன்னை உறுதியாகப் பிடித்தேன்; நீ என்னை விட்டு இனி எங்கே போவாய்?

Oh Heavenly Mother! O Heavenly Father! Oh Matchless gem! Oh Ambrosia that arose out of love for You! I devote more time for the illusive worldly life. But I waste away the time allotted for elevating the soul. Lo! I am an impure low person! To me, you bestowed esteemed Siva Bliss. Oh Wealthy (of grace)! Oh Lord Siva! In this birth I seized you. Where would you go?

பால்	நினைந்து	ஊட்டும்	தாயினும்	சாலப்
Paal	ninaindhu	uttum	thaayinum	saalap
பரிந்து	நீ	பாவியேன்	உடைய	
parindhu	nee	paaviyēn	udaiya	
ஊனினை	உருக்கி	உள்ளொளி	பெருக்கி	
Uninai	urukki	ullollī	perukki	
உலப்பிலா		ஆனந்தம்	ஆய	
ulappilaa		aanandham	aaya	
தெனினைச்		சௌரிந்து	புறம்புறம்	திரிந்த
Thēninaich		chorindhu	purrampurram	thirindha
செல்வமே		சிவபெருமானே		
Selvame		Sivaperumaanē		
யானுநைத்	தொடர்ந்து	சிக்கெனப்	பிடித்தேன்	
Yaanunaith	thodarndhu	sikkenap	pidiththēn	
எங்கெழுந்து		அருளுவது	இனியே,	
enggezhundhu		arulluvadhu	iniye.	

திருச்சிற்றம்பலம்

சிறு குழந்தைக்குத் தாய் அதன் பசியை அறிந்து பால் கொடுப்பாள். அத்தாயைக் காட்டிலும் அங்பு கொண்டு, நீ பாவி ஆகிய என் னுடைய ஊனை உருக்கினுய்; என் உள்ளே ஒளிபெருக்

வினாய்; அழிவு இல்லாத ஆனந்தம் ஆகிய தேனைச் சொறிந்தாய் வெளியிழையும் இங்ஙனமே (தன்மைகள் செய்தாய்). அருள் ஆகிய செல்வத்தைத் தருபவனே! சிவபெருமானே! நான் உன்னைத் தொடர்ந்து உறுதியாகப் பிடித்தேன். என்னை விட்டு நீஇனி எங்கே போவாய்?

The Mother would feed the child with milk (perceiving its hunger). More than the mother you pitied me. You purified the flesh; You increased the inward light; You caused to flow the honey of imperishable bliss. In this way You transformed my outward body. Oh wealth (of grace)! Oh lord Siva! I followed, and seized you. Where would you go?

(34)

மனைவி மக்கள் உறவினர் ஆகியவர் இடத்தில் காட்டும் ஆசையை அன்பு என்பார்கள். தொடர்பு இல்லாத பிறர் இடத்தும் பிறவுயிர்கள் இடத்தும் காட்டும் பரிவை அருள் என்பார்கள் நம்மிடம் நெருங்கியவர் இடத்துக் காட்டும் அன்பைக் காட்டிலும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுவதுதான் மக்கட் பண்பு என்பார்கள். இத்தகைய மக்கட்பண்பு உடையவர்களே உலகத் திலே எல்லாராலும் போற்றப்படுவர். அவர்கள்தான் இவ் வுலகத்தில் தெய்வமாகக் கருதப்படுவர். அவர் மனத்தில், காமாகவே வந்து அன்பாகிய சிவம் குடிகொண்டிருப்பார்!

திருச்சிற்றம்பலம்

நானேயோ தவம் செய்தேன் சிவாயநம்	வெனப் பெற்றேன்
Naanēyō thavam seydhēn Sivayaanama venap petrēn	
தெனைய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்	
Thēnaay innamudhamumaayth thiththikkum Sivaperumaan	
தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு	
Thaanē vandu enadhu ullillam pugundhu adiyērrku	
	அருள் செய்தான்
	arull seydhāan.
மான் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே.	
Unaarum uyir vaazhkai orruththu anrrē verruththidavēl	

திருச்சிற்றம்பலம்

நான் தவம் செய்தேனே? சிவாயநம் சிவாயநம் என்று இடையருது கூறும் பாக்கியத்தை அடைந்து இருக்கிறேன்

சிவபெருமான் தேன்போன்று தித்திக்கிருன். தேவாமிர்தம் போன்று இனிக்கிருன்; அவன் என்னிடம் தானுகவே வந்தான்; என் மனத்தில் புகுந்தான்; அடியவனுகிய எனக்கு அருள் புரிந்தான்; ஆகையால் ஊன்பொருந்திய உடம்பில் உயிர்வாழும் வாழ்க்கையை வெறுத்து, உடம்பைத் துன்புறுத்துவது (இனி வேண்டியது இல்லை.)

Did I perform penance?

I am indeed fortunate to chant (the mystic five letters)
SiVaYaNaMa.

Siva Perumaan is sweet like honey and ambrosia.

He came of his own accord, entered my mind and bestowed grace on me - the bondslave;

Then unnecessary it is to hate living in this fleshy body and do penance.

(35)

நம்மவர் முன்பிறவி என்றும் மறுபிறவி என்றும் பிறவிகளைப் பற்றிப் பேசுவர். இது இந்து சமயத்தவருடைய கொள்கைகளுள் ஒன்று. ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறவிகளிலேயும் சென்று பயன் அளிக்கும் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். ஒரு பிறவியில் ஒவ்வொருவரும் முற் பிறவிகளில் செய்த விளையளின் பயணை நுகா வேண்டும். இப் பிறவியில் செய்தனவற்றின் பயணையும் நுகர வேண்டும். ஒருவன் தீவிளைகளைச் செய்துவிட்டு அதற்குக் கழுவா யாக நல்விளையைச் செய்தால் தீவிளையின் பயன்-பாவம் நீங்கும் என்று நினைக்கக் கூடாது. நல்விளைப் பயணையும் நுகர்ந்து தீவிளைப் பயணையும் நுகரவேண்டும். இவ்வாறு நல்விளை தீவிளை ஆகிய இவ்விரு விளைகளின் பயணை முற்றும் நுகர்ந்து முடிந்தால்தான் பிறவி நீங்கும். எந்த விளையின் பயணையும் நுகராமல் எஞ்சியிருந் தால் பிறவி நிச்சயம். ஆகவே மானுடப்பிறவி எடுத்தவர் தீவிளைகள் செய்து அல்லற்படாது இருக்கவேண்டும். இதுவே நன்னெறியும் ஆகும்.

திருச்சிற்றம்பலம்

பின்கு	இலாத	பெருந்துறைப் பெரு
Pinnakku	ilaadha	Perundhurraip peru
மான்	உன்	ஞமங்கள்
māan	un	naamangall
		பேசுவார்க்கு

இணக்கு இலாத்தோர் இன்பமே வரும்

Innakku ilaadhadhōr inbamē varum

துன்பமே துடைத்து எம்பிரான்

thunbamē thudaiththu embiraan

உணக்கு இலாத்தோர் வித்து மேல்வினை

Unnakku ilaadhadhōr viththu mēlvillai

யாமல் என்வினை யொத்தபின்

yaamal envinai yoththapin

கணக்கி லாத்திருக் கோல நீவந்து

Kannakki laaththiruk kola neevandhu

காட்டி னய்கழுக் குன்றிளே.

kaatti naaykazhuk kundrile

திருச்சிற்றம்பலம்

தடுமாற்றம் இலாதவர் (உன் அடியார்கள்); திருப்பெருந்துறை யில் உள்ள பெருமானே! உன் திருப்பிபயரைக் கூறுபவருக்குக் குறையாத இன்பம் வந்து சேரும்; துன்பம் நீங்கும். எம்பெருமானே! உலர்தல் இல்லாதது—விதை போன்றது—முன் பிறவிகளில் செய்த வினை; அவ்வினைகள் இன்னும் வளராதவாறு இருவினை ஒப்பு ஏற்பட்டது; இந்த நிலை வந்ததும் உனது அழகிய வடிவத்தை நீ திருக்கழுக்குன்றத்தில் காட்டினுய்!

(The devotees) are unperturbed; Oh Lord of Perunthurai! To those who chant Your name, ecstatic joy befalls; all sorrows be removed. My deeds—not dried up—like a seed—will no longer be effective; for they have become balanced. Then You appeared and exhibited Your countless forms at Thirukkalukkunram.

(36)

பிறவி ஒரு பெருங்கடல்; அதில் இந்த உடம்பு ஒரு தோணி போன்றது; இந்தத் தோணியில் களவு பொய் கடம் கோப முதலாய பல சரக்குகள் ஏற்றியிருக்கிறது; வாழ்க்கை என்ற ஆடுப்பினால் இத் தோணி மெல்லச் செல்கிறது; வழியில் காமம் என்ற சுருவின் வாயில் சிக்கித் திணருகிறது. அப்பொழுது அடியார்கள் (நல்லவர்கள்) கூட்டுறவு இருந்தால், திருவைந் தெழுத்து என்ற புஜையைப் பிடித்துக் கொண்டு இறைவனது திருவடியாகிய கரையேறலாம். ஆகவே நல்ல அன்பர்களுடைய மேநசம் மிகவும் தேவை என்று உணர்வது அறிவுடைமை ஆகும்.

திருச்சிற்றம்பலம்

செழுக்கமலத் திரளன நின் சேவடி சேர்ந்து அமைந்த
 Sezhukkamalath thirallana nin sevadi serndhu amaindha
 பழுத்த மனத்து அடியருடன் போயினர் யான் பாவியேன்
 Pazhuththa manaththu adiyarudan pooyinar yaan paaviyen
 புழுக்கண் உடைப் புஞ்சுரம்பை பொல்லாக் கல்வி
 Puzhukkann udaip punkurambai pollaak kalvi

ஞானம் இலா
gnanam ilaa

அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன் அடைக்கலமே.
 Azhukku manaththu adiyen udaiyaay un adikkalamē.

திருச்சிற்றம்பலம்

வளமான தாமரை மலர்களின் கூட்டம் போன்றது உன்
 செப்பையான திருவடி; அத்தகைய திருவடியைச் சேர்ந்து
 இருக்கிற செம்பையான மனம் உடைய அடியார் (ஒருவர் மற்
 றேருவருக்குத் துணையாக) உடன் சென்றுவிட்டனர்; ஆனால்
 யானே பாவியேன்; புழுக்கள் நெளியும்படியான இழிவான
 உடம்பையுடையேன்; பொல்லாதவன்; கல்வி யறிவு இல்லாதவன்;
 தூய்மையில்லாத மனம் உடையேன்; என்னை ஆளாக உடைய
 வனே! நான் உன் அடைக்கலம்.

Your roseate feet are like the cluster of fertile lotus flowers. The devotees of mature mind that have joined such feet have left and gone. But, I am a sinner; I possess a foul body full of germs; I do not possess education and wisdom; I possess impure mind; Oh lord who have taken me into Your fold! I have taken refuge in You.

(37)

அச்சமே ஒவ்வொருவரிட த்திலும் குடிசொண்டிருக்கிறது; பகைவரிடத்து அச்சம்; கள்வரிடத்து அச்சம்; வீஷஜந்துக்களிடம் அச்சம்; கொடுங்கோலரிடம் அச்சம்; பிணிவரின் அச்சம்; நெருப்புக்கு அச்சம்; பெருவெள்ளம் என்றால் அச்சப்; இடரினும் தளரினும் அச்சம்; பிறப்பு இறப்பு எல்லாவற்றிற்கும் அச்சம்; உச்சி மீது வானிடிந்துவீழினும் ‘அச்சம் இல்லை அச்சமில்லை’ என்றான் பாரதி! திருநாவுக்கரசர் வானந்துளங்கிலென் மண்கம்பம் ஆகிலென்! என்பார், இந்தத் தைரியம் யாருக்குக் கிடைக்கும்?

எப்பொழுது கிடைக்கும்? இறைவனது திருவடியை மனத்தில் கொண்டவருக்கே இந்த அஞ்சாமை கிடைக்கும். ஆகவே உடலுளின் திருநாமத்தை மனத்தில் பதித்தல் சாலச்சிறந்தது.

திருச்சிற்றம்பலம்

புற்றில்	வாளரவும்	அஞ்சேன்
Putril	vaallaravum	agnjen
பொய்யர்தம்	மெய்யும்	அஞ்சேன்
poyyartham	meyyum	agnjera
கற்றைவார்	சடையெம்	அண்ணல்
Katrraivaar	sadaiyem	annnal
கண்ணுதல்	பாதம்	நண்ணி
kannnnudhal	paadham	nannnni
மற்றுமோர்	தெய்வம்	தன்னை
Matrrumōr	dheyvam	thannai
உண்டென	நினைந்து	எம்பெம்மாற்
unndena	ninaindhu	empemmaarr
கற்றிலா	தவரைக்	கண்டால்
Katrrilaa	dhavaraik	kanndaal
அம்ம	நாம்	அஞ்சமாறே.
amma	naam	agnjumaare.

திருச்சிற்றம்பலம்

புற்றில் வாழும் பாம்புக்குப் பயப்படமாட்டேன்; பொய்யே பேசுபவர் மெய்யே பேசினாலும் அதற்கும் பயப்பட மாட்டேன் நீண்ட சடைத் தொகுதியை உடைய தலைவன்—நெற்றியில் கண் உடையவன்—அவனுடைய திருவடிகளை அடைந்தும்—வேறு ஒரு தெய்வம் உண்டு என்று நினைத்து, எம்பெருமானைப் பற்றி அறியாத வரைக் கண்டால், நாம் அவரைப் பார்த்துப் பயப்படுகிறோம்; அந்தோ!

I fear not the snake that dwells in the ant hill; I fear not the truth of the untrue. He is my Lord with matted locks with an eye in his forehead. His Feet I approach. If one should sustain the existence of another God, Oh! I fear them who have not learnt of my Lord.

(38)

இறைவனுக்கு ஒரு உருவம் கொடுக்கிறோம். அவருக்கும் இரண்டு கால்கள் கொடுத்து இருக்கிறோம். இறைவனுடைய திருவடியாவது ஞானம். ஞானம் பெற்றால்தான் அவனை அடைய முடியும். அவன் திருவடியே பிறவியாகிய பெரிய கடலீக் கடப்ப தற்குத் தோணியாக உதவுகிறது. அதனைப் பற்றி ஞானம் அடைந்து இறைவன் திருவருள் பெறுவோமாக.

திருச்சிற்றம்பலம்

இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே
 Innai aar Thiruvadi en thalaimel vaiththalumē
 துணை ஆன சுற்றங்கள் அத்தணையும் துறந்து ஒழிந்தேன்
 Thunnai aana sutrangall aththanaiyum thurrandhu ozhindhēn
 அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
 Annai aar punal Thillai ambalaththē aadugindra
 புணை ஆளன் சீர் பாடிப் பூ அல்லி கொய்யாமோ!
 Punnai aallan seer paadip pū alli koyyaamō!

உன் இரண்டு திருவடிகளையும் என் தலைமேல் வைத்தாய் அப்பொழுது எனக்கு உதவியாக இருக்கிற எல்லாவற்றையும் விட்டு விட்டேன். அணை பொருந்திய வெள்ளம் குழந்த தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்றவன்—எனக்குப் புணை ஆக இருக்கின்றவன்—அந்த இறைவனுடைய பெருமைகளைப் பாடுவோம்! அல்லிப்பூக்களைப் பறிப்போமாக!

You placed your two feet over my head. At once I abandoned everthing that seemed to be of help to me. You dance in the Hall at Thillai (Chidambaram) surrounded by waters. He is the boat (to cross the ocean of birth). His fame I sing and pluck the Alli flowers.

அத்தி உரித்து அது போர்த்து அருளும் பெருந்துறையான்
 Aththi uriththu adhu pōrththu arullum Perundhurraiyaan
 பித்த வடிவ கொண்டு இவ்வுலகில் பிள்ளையும் ஆம்
 Piththa vadivu konndu ivvulagil pilllaiyum aam
 முத்தி முழுமுதல் உத்தரகோசமங்கை வள்ளல்
 Muththi muzhumudhal Uththarkkosamangai vallil
 புத்தி புகுந்தவா பூ அல்லி கொய்யாமோ!
 Puththi pugundhavaa pū alli koyyaamō!

திருச்சிற்றம்பலம்

யானைத் தோலை உரித்து அதனைப் போர்த்திக் கொண்டான்;
அவன் திருப்பெருந்துறையில் இருக்கும் சிவன் ஆவான். அவன்
ஷிந்தன் போன்ற வடிவைக் கொண்டவன். இந்த உலகத்தில்
குழந்தையாகவும் இருப்பான். அவனே முத்தி தருவதற்குத்
தலைவன். உத்தரகோச மங்கை என்ற தலத்தில் வள்ளல் ஆக
விளங்குபவன். அவன் என் சித்தத்தில் புகுந்தான். அவன்
புகுந்த விதத்தைப் பாடிக் கொண்டே அல்லிப்பூக்களைப் பறிப்போ
மாக!

He peeled the skin of an elephant and covered Himself. He is the Lord at Tirupperunthurai. He takes the form of a mad man. He will also become a child in this world. He is the Lord who bless us with supreme bliss. He is the benefactor residing at Uttarakōsamangai. He entered my mind. We shall sing the mode of entry and pluck the Alli flower.

அருணகிரிநாதர் திருப்புகழ்

ARUNAGIRINAATHAR THIRUPPUGAZH

(39)

பழனி ஆண்டவனே!

கருவில் உருவாகினேன்; பிறந்தேன்; வளர்ந்தேன்; பல
கலைகளைக் கற்றேன்; உலக வாழ்விலேயே மூழ்கினேன்;
ஆனால் உன்னை நினைக்காமல் இருக்கிறேனே!
சமய அறிவு பெருமல் இருக்கிறேனே!
ஹர ஹர சிவாய என்று கூறுமல் இருக்கிறேனே!
என்னைக் காப்பாற்றுவாயாக!

பெருவாழ்வு பெறக்கெய்க்

கருவின்	உருவாகி	வந்து	வயதளவிலே	வளர்ந்து
Karuvin	uruvaagi	vandhu	vayadhallavile	vallarndhu
கலைகள்	பலவே	தெரிந்தும்	அதனுலே	
kalaigall	palave	therindhum	adhanaalē	
கரிய	குழல்	மாதர்	தங்கள்	அடிசுவடு
kariya	kuzhal	maadhar	thangall	மார்புதைதந்து
கவலை	பெரிது	ஆகி	நொந்து	மிக வாடி
kavalai	peridhu	aagi	nondhu	miga vaadi
அரகர	சிவாயவென்று	தினமும்	நினையாமல்	நின்று
Arakara	Sivaayavendrru	thinamum	ninaiyaamal	nindrru
அறசமய	நீதி	ஓன்றும்	அறியாமல்	
arrusamaya	needhi	ondrum	arriyaamal	
அசனம்	இடுவார்கள்	தங்கள்	மனைகள்	தலைவாசல் நின்று
asanam	iduvaargall	thangall	manaigall	thalaivaasal nindrru
அனுதினமு(ம்)	நாணம்	இன்றி	அழிவேஞே?	
anudhinamum	naannam	indrri	azhivēñō?	
உரக படமேல்	வளர்ந்த	பெரிய	பெருமாள்	அரங்கர்
uraga padamel	vallarndha	periya	perumaall	Arangar
உலகளவு	மால்	மகிழ்ந்த	மருகோனே!	
ulagallavu	Maal	magizhndha	marugōē!	
உபயகுல	தீப	துங்க	விருது	கவிராச சிங்க
ubhayakula	dheepa	thunga	virudhu	kaviraasa singa
உறை	புகலியூரில்	அன்று	வருவோனே!	
urrai	Pugaliyūril	andrru	varuvōē!	

பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற
 Paravai manaimeedhill andru oru pozhudhu thindhu sendra
 பரமன் அருளால் வளர்ந்த குமரேசா;
 Paraman arulaal vallarndha Kumarasaa!
 பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று
 pagai asurar senai kondru amarar sirrai meela vendru
 பழனிமலை மீதில் நின்ற பெருமாளே!
 Pazhanimalai meedhil nindrra perumaalle!

கருவில் விழுந்து, உருவெடுத்துப் பிறந்து, ஒவ்வொரு வயதாக
 வளர்ந்தேன்;

கலைகள் பலவற்றையும் கற்று அறிந்தேன்;

கரிய கூந்தலையடைய பெண்களின் (காதல் மயக்கத்தால்
 அவர்களுடைய கால் சுவடுகளை என் மார்பில் புதைத்துக் கொண்டேன்;

கவலைகள் அதிகம் ஆயின; அதனால் வருந்தினேன்; மிகவும்
 வாடினேன்.

ாரகர, சிவாய என்று நாள்தோறும் நினைக்கவில்லை;

ஆறு வகையான சமயங்கள் கூறும் கோட்பாடுகளை ஒன்றும்
 அறிந்து கொள்ளவில்லை.

உணவு இடுபவர்கள் வீட்டின் வாசலில் நாள்தோறும்
 நிற்பேன—

இங்ஙனம் நான் வெட்கம் இல்லாமல் அழியலாமோ?

படம் உடைய பாம்பின் மேல் படுத்து இருப்பவர்—

பெரிய பெருமான் ஆகிய திருவரங்கர்—

உலகத்தை அளந்தவர் ஆகிய திருமாலின் மருமகனே!

தாய்தந்தை ஆகிய இருவர் மரபுகளிலும் விளக்கைப்
 போன்றவனே!

உயர்ந்தவனே!

கொடிகட்டிய கவியரசர்களில் சிங்கம் போன்றவனே!

சீர்காழியில் அன்று (சம்பந்தராக) வந்தவனே!

சுந்தரருக்காகப் பரவையாரின் வீட்டுக்கு ஒருநாள் தூதாகச்
 சென்றார் சிவபெருமான்—

அஶ்சிவபெருமானின் அருளால் வளர்ந்த குமரேசனே!

பகைவர்கள் ஆகிய அரக்கர் சேனையைக் கொன்று தேவர்
 களைச் சிறையினின்று மீட்டவனே!

பழநி மலையின் மேல் இருக்கும் இறைவனே!

Bless me with flourishing life

Conceived in the womb, taking form and being born, growing year by year, I learnt all arts and sciences. (Enamoured of) the black tresses of damsels, I got impressed on my chest their foot prints.

My responsibilities increased; I suffered and pined away;
I never chanted “*Hara Hara*” and “*Sivaaya*”;
I never learnt the fundamental tenets of the six religious systems;

I stood always at the door way of those who offer food as alms.

Shall I still remain so shameless and be destroyed?

Periaperumal resting on the hooded snake at Sri Rangam—
It was He who scaled the world—

He is Tirumaal and You are his nephew.

Oh light of the houses of both father and mother!

Oh Lord of high status!

Oh lion among the king of poets who raised the banner of learning!

Oh Lord who was born at Sirkazhi (as Gnaanasambandar!)

For the sake of Sundarar, to appease the wrath of Paraivaiyaar,
Lord Siva went as an envoy to her house once;

Oh Kumresa who grew up by the grace of such Lord!

Oh Lord who set free from prison the celestials after destroying
the army of the inimical giants!

Oh Lord residing on the Pazhani Hills!

(40)

சுவாமி மலையில் இருக்கும் முருகனே!

உன் திருவடியை அஸர நியிஷம்சூட வணங்காமல் இருக்கிறேன்!

நான் தனியன் ஆக இருக்கிறேன்;

பாவங்கள் செய்ததால் பிறவி எடுத்து இருக்கிறேன்;

எனக்குக் கருணை செய்க!

நான் பெருவாழ்வு வாழ அருள் செய்க.

சிவஞானத்தை அருள் புரிக.

சகல சௌக்கியங்களும் தருவாயாக!

தமிழின் தெய்வீக ஆற்றல்

ஏரா	கமலாலயத்தை	. அரை	நிமிஷ நேர(ம்)	மட்டில்
Saranna	kamalaalayaththai	arai	nimisha	neram
தவ	முறைத்	தியானம்	வைக்க	அறியாத
thava	murraith	thiyaanam	vaikka	arriyaadha
சட(ன்)	கசட(ன்)	மூட(ன்)	மட்டி	பவ வினையிலே சனித்த
sadan	kasadan	mūdan	matti	bava
தமியன்	மிடியால்	மயக்கம்	உறுவேஞே?	
thamiyan	midiyaal	mayakkam	urruvēnō?	
கருணை	புரியாதிருப்பது	என்னகுறை?	இவ்வேளை	செப்பு!
karunnai	puriyaadhiruppadhu	ennakurrai?	ivvēllai	seppu!
கயிலை	மலை	நாதர்	பெற்ற	குமரோனே!
Kayilaimalai	naadhar	pettra	Kumarōnē!	
கடக	புயமீது	ரத்ன மணி	அணி பொன் மாலை	செச்சைச
kadaga	puyameedhu	rathna manni	anni	ponmaalai
கமழும்	மணமார்	கடப்பம்	அணிவோனே!	
kamazhum	mannamaar	kadappam	annivōnē!	
தருணம்	இது ஜயா!	மிகுத்த கனமது	நீள் சவுக்ய	
tharunnam	idhu Aiyya!	miguththa	kanamadhu	neel savukya
சகல	செல்வ	யோகம்	மிக்க	பெருவாழ்வு
sakala	selva	yōgam	mikka	peruvaazhvū
தகையை	சிவஞானம்	முத்திப்	பரகதியும்	நீ
thagaimai	Sivagnaanam	muththip	paragadhiyum	nee
				கொடுத்து
				koduththu
உதவிபுரிய	வேஞும்	நெய்த்த	வடிவேலா!	
udavipuriya	vēnnum	neiththa	vadivelaa?	
அருணதள	பாத	பத்மம்	அது	நிதமுமே
arunnaadhalla	paadha	pathmam	adhu	nidhamumē
அரிய	தமிழ்	தான்	அளித்த	தீதிக்க
ariya	Thamiz	thaan	alliththa	mayilveeraa!
அறிசயம்	அநேகம்	உற்ற பழநி	மலை	மீது உதித்த
adhisayam	anēgam	uttra	Pazhani	malai meedhu udhiththa
அழக!	திருவேரகத்தின்	முருகோனே!		
Azhaga!	Thiruvēragaththin	Murugōnē		

உன் திருவடிகள் ஆகிய கோயிலை அரை நிமிஷ நேரமும் தவம் செய்யும் முறையில் தியானம் செய்யத் தெரியாமல் இருக்கிறேன்.

நான் உயிர் இல்லாத பொருள்; அறிவு இல்லாதவன்;
மூடன்; மந்த புத்தி உடையவன்;
தீவினை செய்து பிறந்தவன்; தனியே இருப்பவன்;
ஏழை—இவற்றால் நான் கலக்கம் அடைவேனு?

எனக்கு நீ கருணை புரியாமல் இருக்கிறோய்! என்ன குறை என்னிடம் இருக்கிறது? இப்பொழுது சொல்.

கயிலை மலையில் உள்ள தலைவர் ஆகிய சிவபெருமான் பெற்ற குழந்தை!

கடகம் அணிந்த புயங்கள்; ரத்தினம் பதித்த பொன்மாலை;
வெட்சிமாலை—நறுமணம் வீசும் கடப்பமலர் மாலை—இவற்றை அணிந்திருப்பவனே!

ஐயா! எனக்கு (அருள் செய்ய) இது நல்ல சமயம்!

அதிகமான பெருமை, நிலையான சுகம், எல்லாச் செல்வங்கள், யோகம், மிகச்சிறந்த வாழ்வு, சிறப்பு, சிவஞானம், முத்தியாகிய பரகதி—ஆகிய இவற்றைக் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.

நெய் பூசிய வடித்த வேலை உடையவனே!

ஓளி பொருந்திய தாமரை மலர் போன்ற உன் திருவடிகளை நான் தோறும் து திக்க அருமையான தமிழை நீ எனக்கு அளித்தாய்.

மயில் மேல் உள்ள வீரனே!

அதிசயம் பல உடையது பழநிமலை—

அப்பழநி மலையின் மேல் உள்ள அழகனே!

திருவேரகம் எனும் சுவாமி மலையில் இருக்கும் முருகப் பெருமானே!

Divine power of Tamil

Your lotus like Feet is a temple!

I don't spend even half a minute in penance and I am incapable to concentrate on it.

I am inanimate; ignoramus; an idiot and a dullard;

I was born singly on account of evil deeds;

Because of poverty, may I remain confused?

Why have you not bestowed grace?

What drawback do I have? please tell it now.
 Oh Kumara, born of the Lord of Mt. Kailas!
 Oh Lord, decked with shoulder knots, gems of gold chains and
 wearer of garland of *Vetchi* and fragrant *Kadamba* flowers!
 This is the opportune moment, Oh Lord!
 Abundant wealth—everlasting comfort—all kinds of riches—
 luck—prosperous life—high status—Siva gnaana—salvation
 and beatitude—these please do grant and help me.
 Oh Lord with greasy spear!
 To worship your pinkish petalled lotus Feet daily,
 You granted me remarkably good TAMIL.
 Oh Hero mounted on a peacock!
 You were born, oh! beauteous One in Palani Hill which contains
 many miracles.
 Oh Muruga, residing at Tiru Earagam (Swamimalai.)

(41)

எம் பெருமானே!

நான் பிறந்தேன்; இறப்பேன்;

நான் உன்னை அழைப்பேன்; உன்னைத் துதிப்பேன்;

நான் மகிழ்ச்சி மக்களோடு சுகிக்கிறேன்!

—இவை எல்லாம் என் செயல் அல்ல!

எல்லாம் உன்னுடைய திருவருளே!

ஆண்டவனே! அருள் செய்க!

என்னுல் ஆவது எதுவும் இல்லை

என்னுல்	பிறக்கவும்	என்னுல்	இறக்கவும்
Ennaal	pirrakkavum	ennaal	irrakkavum
என்னுல்	துதிக்கவும்	கண்களாலே	
ennaal	thuthikkavum	kannallal	
என்னுல்	அழைக்கவும்	என்னுல்	நடக்கவும்
ennaal	azhaikkavum	ennaal	nadakkavum
என்னுல்	இருக்கவும்	பெண்டிர்	வீடு
ennaal	irukkavum	penndir	veedu
என்னுல்	சுகிக்கவும்	என்னுல்	முகிக்கவும்
ennaal	sugikkavum	ennaal	mugikkavum

என்னுல்	சலிக்கவும்	தொந்தநோயை
ennaal	salikkavum	thondhanøyai
என்னுல்	எரிக்கவும்	என்னுல் நினைக்கவும்
ennaal	errikkavum	ennaal uinaikkvum
என்னுல்	தரிக்கவும்	இங்கு நானூர்?
ennaal	tharikkavum	ingu naanaar?
கன்னூர்	உரித்த என் மன்னு?	எனக்கு நல்
kannaar	uriththa en mannaa!	enakku nal
கர்ணாமிர்தப்	பதம் தந்த	கோவே!
karnnaamirdhap	padham thandha	kōve!
கல்லார்	மனத்துடன் இல்லா மனத்தவு!	manaththava!
kallaar	manaththudan illaa	
கண்ணூடி	யிற்றடங் கண்ட வேலா!	Vēlaa!
kannnaadi	yitrradangkannda	
மன்னுனை	தக்கணை முன்னுள் முடித்தலை	mudiththalai
mannaana	Thakkani munnaall	
வன்வாளியிற்	கொளும் தங்கருபன்	
vanvaalliyirr	kollum thangaruupan	
மன்னு!	குறத்தியின் மன்னு!	வயற்பதி
mannaas!	kur Raththiyin mannaa!	vayarrpathi
மன்னு!	மூவர்க்கொரு தம்பிரானே!	
mannaas!	முவர்க்கொரு thambiraanē!	

(நான் விரும்பியவாறு) பிறக்கவும், சாகவும் (முடியாது);

துதிக்கவும், கண்களால் (உன்னைக் காணவும் முடியாது);

(உன்னை) அழைக்கவும், (கால்களால்) நடக்கவும் (முடியாது);

(விரும்பிய இடத்தில்) இருக்கவும் (முடியாது);

பெண்களோடு மனைவாழ்க்கையை இன்பமாக நடத்தவும்,

அதில் சலிப்புக் கொள்ளவும் (முடியாது);

இடையீடு இல்லாமல் வருகிற விளை ஆகிய நோயை எரித்து

அழிக்கவும், அவ்வாறு செய்ய நினைக்கவும், அவ்விளை

களைத் தாங்கவும் (முடியாது);

—இவற்றை எல்லாம் செய்ய நான் யார்?

கல்லில் இருந்து நாரை உரித்த அரசனே!

காதில் (கேட்பதற்கு) அழுதம்போன்று இருக்கும் (உன் திருப் பெயர் ஆகிய) மந்திரத்தை அருளிய அரசனே!

உன் பெருமையை அறியாதவர் மனத்தில் இருக்காதவனே!
எண்ணுடி போன்ற பக்கங்களை உடைய வேலை ஏந்தியவனே!
முன் நெறா காலத்தில் தக்கன் என்னும் அரசனது கிரீடம்
பொருந்திய தலையை வலிமை பொருந்திய அம்பால்
அறுத்த தங்கவடிவம் ஆனவனே!
அரசனே! குறமகள் ஆகிய வள்ளியின் கணவனே!
வயலூர் அரசனே! மூவர்க்கும் தலைவனே!

Nothing can I do of my own accord

(To my liking I cannot) take birth or die; worship you or
(see you) by my eyes; (nor can I) call you or walk or sit (as I
like); (I cannot) enjoy life with damsels or live in a house (as I
like), (nor can I) detest anything; (I cannot) burn the perpetual
paasas, (nor even think of doing so); (Lo! I cannot) withstand
them— (To confront these) who am I?

Oh Lord who peeled the stone!

Oh King who gave me the mantra which is ambrosia to the
ear!

Oh Lord who does not dwell in the hearts of the unlearned,
Oh holder of a spear having mirror like sides!

You have once beheaded Thaksha by your strong arrow;

Oh Lord of golden Form!

Oh King of Valli born of kurava clan!

Oh King of Vayalur!

Oh Lord of the Trio, Brahma Vishnu & Rudra!

(42)

யாராலும் காண முடியாத கடவுளே!

தவம் செய்வதற்கு அருள் செய்வாய்!

உன்னை நினைத்து ஜூபம் செய்யவும் அருள்வாயாக!

என் மனம் கணியுமாறு அருள்க!

உன் திருவடியை வணங்குகிறேன்!

தவம் ஜபம் வேண்டும்

அவசியம்	முன்	வேண்டிப்	பலகாலும்	
Avasiyam	mun	vēṇndip	palakaalum	
அறிவின்	உணர்ந்து	ஆண்டுக்கு(கு)	ஒரு	நாளில்
arrivin	unnarndu	aanndukku	oru	naallil
தவ	ஜெபமும்	தீண்டிக்	கனிவாகிச்	
thava	jepamum	theenndik	kanivaagich	
சரணமதும்	பூண்டற்கு	அருள்வாயே		
charannamadhum	poonndarrku	arullvaayē!		
சவதமொடும்	தாண்டித்	தகர்	ஊர்வாய்!	
savathamodum	thaanndith	thagar	oorvaay!	
சுடு	சமயம்	காண்டற்கு	அரியானே!	
sadu	samayam	kaanndarrkku	ariyaanē!	
சிவ	குமரன்	பீண்டிற்	பெயரானே!	
Siva	Kumaran	peenndir	peyaraanē!	
திரு	முருகன்	பூண்டிப்	பெருமானே!	
Thiru	Murugan	poonndip	perumaallē!	

அவசியம் என்று முன்னே கேட்டுக் கொண்டேன்; பல தடவையும் கேட்டுக் கொண்டேன்; அறிவால் உணர்ந்தேன்; (எதை எனில்) ஆண்டுக்கு ஒரு நாளேனும் தவம் பூண்டு ஜபம் செய்ய வேண்டும்; மனம் கனிந்து உன் திருவடிகளை என் தலையில் சூடிக்கொள்ள வேண்டும்--இவற்றை அருள் செய்வாயாக.

‘இதை அடக்குவேன்’ என்று சபதம் செய்து, குதித்துச் செல்லும் ஆட்டுக்கிடாயை (அடக்கி) ஊர்பவனே! ஆறு சமயங்களும் காண்பதற்கு அரியவனே! சிவனுக்கு மகனே! திருமுருகன் பூண்டியில் இருக்கும் சிவபெருமானே!

Penance and Meditation a necessity

It is necessary; I requested even before, many a time; I perceived. ‘Atleast once a year bless me with penance and meditation’- (this I asked) I should melt; please bless me to hold Your Feet!

You vowed and jumping, you (controlled) a goat and rode on it. Oh lord who cannot be seen even by the six religions! Oh son of Siva! Oh lord residing at Tirumurugan pūnndi!

(43)

பழநி ஆண்டவனே!

உன்னை விடாமல் புகழ்ந்து பாட வேணும்

உன்னை மறக்காமல் இருக்க வேணும்

உன் மந்திரம் ஆகிய சரவணபவ என்பதை

எப்பொழுதும் ஜபம் செய்யவேணும்

தகிலவனே! இம்மை மறுமைகளில் சௌபாக்யம்

நீ எங்களுக்கு அருள் செய்வாயாக,

ஆறையுத்து மந்திரப் பெருமை

வசனம்	மிக	ஏற்றி	மறவாதே
-------	-----	-------	--------

Vachanam	miga	ētri	marravaadhe
----------	------	------	-------------

மனது	துயர்	ஆற்றில்	உழலாதே
------	-------	---------	--------

manadhu	thuyar	aattril	uzhalaadhe
---------	--------	---------	------------

இசை	பயில்	சடாக்ஷரம்	அதாலே
-----	-------	-----------	-------

isai	payil	Sadaaksharam	adhaale
------	-------	--------------	---------

இக	பர	சௌபாக்கியம்	அருள்வாயே!
----	----	-------------	------------

iga	para	sowbhaagym	arullvaayē!
-----	------	------------	-------------

பசு	பதி	சி(வ)	வாக்யம் உணர்வோனே!
-----	-----	-------	-------------------

Pasu	pathi	Siva	vaakyam unnarvonē!
------	-------	------	--------------------

பழநி	மலை	வீற்று	அருளும் வேலா!
------	-----	--------	---------------

Pazhani	malai	veetrru	arullum Vēlaa
---------	-------	---------	---------------

அசுரர்	கிளை	வாட்டி	மிக வாழ
--------	------	--------	---------

asurar	killai	vaatti	miga vaazha
--------	--------	--------	-------------

அமரர்	சிறைமீட்ட		பெருமாலே!
-------	-----------	--	-----------

amarar	sirraimeetta		Perumaalē!
--------	--------------	--	------------

புகழ் மொழிகளால் உன்னை உயர்த்திப் புகழ்ந்து மறவாதிருக்க வேண்டும்;

என் மனம் துயரம் ஆகிய ஆற்றில் விழாது இருக்க வேண்டும்;

இசையோடு பொருந்திய ‘ஆறையுத்து’ மந்திரத்தாலே எனக்கு இம்மை மறுமைகளில் எல்லா நலன்களும் அருள்வாயாக!

பசுபதி எனப்படும் சிவமந்திரத்தை அறிந்தவனே!

பழநி மலையில் இருந்து அருள் செய்யும் வேலவனே!

அசுரர் சுற்றுத்தை அழித்து, தேவர்கள் வாழ்வு பெறச் சிறை யிலிருந்து மீட்ட இறைவனே!

The greatness of the Six Lettered Mantra

By appropriate words of praise, I worship You; and I should not forget You;

My mind should not be immersed in the river of sorrow;
I should chant in music the mystic six Lettered Mantra :
SaRaVaNaBhaVa.

And by that please do bless me with (all sorts of) comforts.

Oh Lord, the perceiver of the meaning of the word of Siva, viz Pasupathi!

O Velan who bestows grace seated on the Pazhani Hill!
You have destroyed the giants with their kith and kin;
O Lord who released the celestials from prison!

(44)

இறைவன் எல்லாமாய் இருக்கிறுன் என்றால் எல்லா உயிர்களிடத்தும் இருக்கிறுன் என்பது பொருள். திருவையாற்றில் திருநாவுக்கரசர் களிலும் பிடியும் வருவதைக்கண்டார்; சிவனும் உமையும் வருவதாகவே கொண்டார்; எல்லா உயிர் இனங்களையும் சிவமாகவும் சக்தியாகவும் கண்டார், அதனால்தான் உயிர்வகைகளையும் இறைவனேஞ்சு தொடர்பு படுத்தினார்கள் நம் முன்னோர், எருது சிவபெருமானுடைய வாகனம்; ஆடு முருகப்பெருமானுக்கு உரியது; கருடன் திருமாலுக்கு; தாமரையில் இலக்குமி வீற்றிருக்கிறுள்; இப்படித் தெய்வத்தோடு தொடர்பு படுத்தாத உயிரினம் இல்லை. ஆகவேதான் எல்லா உயிர் இனங்களும் இறைவன் படைப்பு என்று அவற்றை நேசிக்கவேண்டும்.

விழிக்குத்துணை திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மைகுன்று Vizhikkuththunnai thirumen malarppaadanggall meymmikunrraa மொழிக்குத்துணை முருகா எனும் நாமங்கள் முன்புசெய்த Mozhikkuththunnai Murugaa enum naamangall munbuseydhā பழிக்குத்துணை அவன் பன்னிருதோனும் பயந்ததனி Pazhikkuththunnai avan panniruthollum bayandhathani வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மழுரமுமே. Vazhikkuththunnai Vadivelum Sengkodan mayuoramumē

சண்களுக்குத்துணியாக இருப்பவை, அவனுடைய அழகிய மென்மையான திருவடிகள்.

உண்மைத் தன்மை குறையாத பேச்சுக்குத் துணைக்கு இருப்பது, முருகா என்று சொல்லும் திருப்பெயரே ஆகும்.

முன் பிறவிகளில் நாம் செய்த விளைகள் தாக்காமல் இருப்பதற்குத் துணியாக இருப்பவை, அவனுடைய பன்னிரண்டு புயங்களும் ஆகும்.

பயந்து செல்லும் தனி வழியிலே துணியாக இருப்பவை, திருச்செங்கோட்டில் உள்ள முருகனாது வடித்த வேலும் மயிலும் ஆகும்.

The helpmate to our eyes are His soft flower like Feet.

For speech full of truth, the helpmate is His name "Muruga".

To be free from the sins done in previous births, the helpmates are His twelve shoulders.

When going in the way fearing, the javelin and the peacock of the Lord at Thiruchchengōdu are the helpmates.

(45)

அன்பு என்னும் பண்பு எல்லாரிடத்திலும் அமையவேண்டும். இயற்கையாகத் தாயினிடத்தில் அன்புகாட்டுவோம்; தும்பி தங்கை களிடத்து அன்புகாட்டுவோம்; பிறகு மனைவியினிடத்தில் அன்பு; பின்னர் அவள் பெற்றெடுக்கும் குழந்தைகளிடத்தில்; இப்படி அன்பு காட்டுவது ஒருவர் இத்திலிருந்து பிறர் ஒருவரிடத்தில் மாறிச் செல்லும்பொழுது அந்த அன்பின் நிலையும் தரமும் மாறிக் கொண்டே போகிறது. ஆனால் மாருதவாறு, ஒருபடித்தாக இன்னும் சொல்லப்போனால் அதிகரித்துக்கொண்டே இருக்கும் அன்பு உண்டு. அது எல்லையில்லாத கருணை நல்கும் இறைவன் இடத்துக்காட்டும் அன்பே ஆகும். அவ்வண்பு வற்றுத் தூற்றுப் போன்றது. அன்பு காட்டக் காட்ட முருகிவளர்வது; எல்லையில்லாதது; அழியாத இன்பத்துக்கு வித்து ஆவது. ஆகவே இறைவனிடத்தே அன்பு செலுத்துவது அவசியம் ஆகும்.

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும்சுடரே Deayvath thirumalaich Chengottil vaazhum sezhumsudar கைவைவத்த வேற்படை வானவனே மறவேன் உளைநான் Vaivaiththa vērrpadai vaanavanē marraven unainaan

ஐவர்க்கு இடம்பெறக் கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
Aivarkku idamperrak kaal iranndu otti adhil iranndu
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.
Kaivaiththa veedu kulaiyumunre vandhu kaathiharulle.

திருச்செங்கோடு என்பது தெய்வத்தன்மை பொருந்திய மலை
ஆகும். அப்பலையில் கோயில்கொண்டு இருக்கும்சுடர் போன்ற
வனே! கூர்மையான வேற்படையுடையவனே! வானவர்
உலகத்து இருட்பவனே! நான் உன்னை மறக்கமாட்டேன்.

மெய் வாய் கண் மூக்குச் செவி என்ற ஐம்பொறிகளுக்கும்
இடம் தந்தது—இரண்டு கால்களை உடையது—இரண்டு கைகளை
உடையது—இந்த உடம்பு; இந்த உடம்பாகிய வீடு அழிவதற்கு
முன்பு நீ வந்து காத்தருள்வாயாக.

Oh effulgent light residing at the celestial hill Thirucchen-godu!

Oh Lord residing in the heavens having sharp weapon, the javelin! Never will I forget Thee.

The abode of the five elements is the body. It has two legs and two hands.

Before this house viz the body becomes dwindled, oh Lord!
please do come and protect me.

(46)

இருவர்க்கு மனம் ஒன்று நினைக்கும்; வாய் ஒன்று சொல்லும்;
கை ஒன்று செய்யும்; சன் கே ரெண்றை நோக்கும். ஒன்று
செய்வதை மற்றென்று பின்பற்றுமல் மாறுபட்டு இருக்கும்.
இதைத்தான் மனம்போன போக்கு என்பர். இப்படி மனம்
அலையக்கூடாது. மனம் ஒருவழிப்பட்டிருக்கவேண்டும். அப்போது
தான் பிற அங்கங்களும் செவ்வனே இயங்கும். ஆகவே மனத்தை
அலையவிடாமல் ஒருவழிப்படுத்துவதற்குச் சிறந்த முறை தியானம்
ஆகும். அங்ஙனம் சித்தத்தை ஒருவழிப்படுத்திச் சிவன்பாலே
வைத்தால் அளவற்ற பயன் கிடைக்கும்.

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
Sendanaik Kandhanai Senggottu verrpanai segnchudarvel
வேந்தனைச் செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
Vendanai senthamizhnuul viriththonai villanggu Valli

காந்தைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
Kaanthanaik Kandhak kadambanaik kaarmayil vaagananai
சாந்துகணப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
Saandhunnaippōdhum marravaadhadhavarkku oru thaazhvillaiyē

அவன் சேந்தன்; அவன்தான் கந்தன்; அவன் திருச் செங்கோடு என்ற மலையில் வாழ்பவன்; சிவந்த ஒளி பொருந்திய வேலை ஏந்திய வேந்தன்; செந்தமிழ் நூல்களை விரிவு படுத்தியவன்; சிறந்த வள்ளியம்மையார்க்குக் கணவன்; கந்தக் கடம்பன்; மயிலை வாகனமாக உடையவன்; (இத்தகைய முருகனை) சாகின்ற காலத்திலேயாவது மறக்காமல் இருந்தால் அவர் களுக்கு எந்தத் தீங்கும் இல்லை.

He is Sēndhan; He is Skanthan;
He resides at the Hill Thirucchengōdu;
He is the royal One having an effulgent javelin;
He expounded (the ecclesiastical) works in (classical and Literary) Tamil;
He is the husband of Valli, the great;
He is Skantha (wearing the garland of) Kadamba flower;
He is the rider of the Peacock;
—Him if one should (never forgetting) think of, at least at the time of death, to them, nothing untoward will happen.

(47)

ஆசை என்பது ஒரு குரங்கு. அதன் குறுப்புக்கு அளவு கிடையாது; ஒருவேளை உணவு இருப்பின் இரண்டு வேளைகளுக்கு வேண்டும் என்று தோன்றும்; இருவேளைக்குக் கிடைப்பின் காலை மாலை சிற்றுண்டிகளைக் கேட்கும்; வாய் உணவு திருப்தி அடைந்ததாக வைத்துக்கொள்வோம்; கண்களுக்குக் காட்சி உணர்வு வளரும். அதுவும் நிறைவூறுவதாக வைத்துக்கொள்வோம்; காதுக்கு இனிய இசையில் விருப்பம் செல்லும்; இப்படித் தேவைகள்தாம் அதிகம் ஆகுமே ஒழிய ஆசைக்கு அளவு கிடையாது. அதனால்தான் செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்றார் குமரகுருபர முனிவர். இருப்பதைக் கொண்டு மனநிறைவு உடையராக இருக்கப் பழகினால் போட்டியும் இல்லை; பொருமையும் இல்லை; எல்லாருடன் இன்ப மாகப் பழகவும் முடியும்; சகோதரத்துவம் ஒங்கும்; இன்பமே எந்நானும் துன்பம் இல்லை.

தோலால் சுவர்வைத்து நாலாறு காலில் சமத்தி இரு
T̄olaal suvarvaiththu naalaarru kaalil sumaththi iru
காலால் எழுப்பி வளைமுது கோட்டிக் கைந்நாற்றி நரம்
Kaalaal ezhuppi vallaimudhu kottik kainnaatri naram
பாலார்க்கை யிட்டுத் தசை கொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
Paalaarkkai yittuth thasai konndu meynda agampirindhaal
வேலால் கிரி துளைத்தோன் இருதாள் அன்றி வேறில்கையே.
Velaal Giri thullaiththōn iruthaall anri vērillaiyē.

இந்த உடம்பு ஆகிய வீடு தோலால் ஆகிய சுவர் வைக்கப் பட்டது; இதை இருபத்துநான்கு எலும்புகள் சுமக்கின்றன; இரண்டு கால்கள் எழுப்பியிருக்கிறது; வளைந்த முதுகு உடையது; இரண்டு கைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன; நரம்பு களால் பின்னி இருக்கிறது; தசையால் மூடப்பட்டிருக்கிறது; இத்தகைய வீடு இது. இந்த வீட்டைவீட்டு (உயிர்) பிரிந்தால் வேலால் (கிரெனஞ்சு) மலையைத் துளைத்த முருகப்பெருமானுடைய இரண்டு திருவடிகளைத் தவிர்த்து வேறு அடைக்கலம் இல்லை.

The body is built of skin-walls;

It rests on twenty four bones;

Two legs are erected;

It has a curved back;

Two hands are swinging;

It has been spinned by the nerves;

If the soul should leave such a fleshy body, we have no other refuge than the Feet of the Lord who pierced the Krauncha Hill by His javelin.

(48)

தனிமரம் தோப்பு ஆகாது. ஒரேமாதிரியான பல மரங்கள் இருந்தால் அது ஒருவகைத் தோப்பு; பலவிதமான மரங்கள் ஒருங்கு இருந்தால் அது இன்னொருவகைத் தோப்பு; இது பலவகையான் அமைந்த தோப்பு. ஒரு நிறம் பொருந்திய ஆடை உண்டு பல நிறங்கள் கலந்த ஆடையுண்டு; இவ்விருவகை ஆடைகளும் அழுகு உடையனவே. இங்ஙனமே இருக்கிறது. உலகமும்· ஒருமொழிபேசும் மக்கள்; பலமொழி பேசும் மக்கள்; இவர்களில் பாவரும் பலமாங்கள் உடைய தோப்புக்கு ஒப்பு. உலகம் இத்

தகையதே. உலகம் பல நிறங்களையுடைய ஆடைபோன்றதாகவும் உள்ளது. ஆகவே பல வேறுபாடுகளில் ஒருமைப்பாடு காண்பதே அறிவுடைமை ஆகும். ஆகவே நிறம் மொழி இனம் முதலிய வற்றுல் வேறுபாடு கற்பிக்காமல், ஒருங்கு வாழ முயற்சிப்பதே மேலானது.

ாவிக்கமலக் கழுதுடன் சேர்த்து எனைக் காத்தருள்வாய்
 Kaavikkamalak kazhaludan sērththu enaik kaaththarullvaay
 தாவிக்குலமயில் வாகனனே துணையேதும் இன்றித்
 Thuuvikkulamayil vaagananē thunnaiyēdhum inrrith
 தாவிப்படரக் கொழுகொம்பிலாத் தனிக் கொடிபோல்
 Thaavippadarak kozhukombilaath thanik kodipōl
 பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பக்கதக்கின்றதே.
 Paavith thanimanam thallllaadi vaadip padhaikkinradhe

சிவந்த தாமரை மலர் போன்றது, வீரக்கழல் அணிந்துள்ளது, உன் திருவடி. அதில் என்னைச் சேர்த்துக்கொண்டு காப்பாற்றுவாயாக! அழகிய இறகுகளுடைய மயிலை வாகனமாக உடையவனே! துணைஇல்லாதது—தாவிப் படருவதற்குக் கொழுகொம்பு இல்லாத தனிக் கொடிபோன்றது—பாவம்பொருந்தியது—தனிப்பட்டது—இத்தகைய என் மனம் தள்ளாடுகிறது; வாடுகிறது; பக்கதக்கின்றது.

Your anklet Feet is like red lotus;
 Please absorb me in Your Feet and protect me.
 Oh rider of peacock with beautiful feathers!

Having none as companion—like a forlorn creeper which has nothing to hold to and creep—having sinned—a forsaken one—such a mind of mine is wavering, withering and trembling.

தாயுமான சுவாமிகள் பாடல்
THAAAYUMAANA SWAMIGAL PAADAL

(49)

பொருளீச் சம்பாதிப்பது நல்லது; நம்மைச் சார்ந்து இருப்ப வரை வாழவைக்கவே பொருளீ ஈட்டுகிறோம்; திரைகடல் ஒடியும் திரவியம் தேடுகிறோம். ஈடிய பொருளில் ஒருசிறிது சேமிக்கச் சிலரால்தான் முடிகிறது. சிலர் ஈடியதை எல்லாம் செலவு செய்துவிட்டுக்கிடப்பர்; சிலர் வரவுக்குமேல் செலவு செய்து கடன்படுவர்; கடன் கொடுத்தவணீக் கண்டபோது மறைவர்; அகப்பட்டுக்கொண்டால் பொய் பேசுவர்; இன்னெருவரிடம் கடன்வாங்கிக் கொடுப்பர்; பிறர் பொருளீ வாங்கி அடகுவைப்பர்; வட்டிகொடுக்க முடியாமல் திணைருவர்; ஆகவே வரவுக்கு ஏற்பச் செலவு செய்து செட்டாகக் குடித்தனம் செய்யப் பழகுக. அதுவே மனமகிழ்ச்சி தரும்.

ஆசைக்கோர்	அளவில்லை	அகிலமெல்லாம்	கட்டி
Assaikkor	allavillai	agilamellaam	katti
ஆளினும் கடல் மீதிலே			
aallinum kadal meedhilē			
ஆணைசெலவே நினைவர்	அளகேசன் திகராக		
Aannaiselavē ninaivar allagēsan nigaraaga			
அம்பொன் மிக வைத்த பேரும்			
ampon miga vaithath pērum			
நேசித்து ரசவாத வித்தைக்கு	அலைந்திடுவர்		
Nesiththu rasavaadha viththaikku alaindhiduvar			
நெடுநாள் இருந்த பேரும்			
nedunaall iruntha pērum			
நிலையாகவே இன்னும் காயகற்பந்தேடி			
Nilalyaagavē innum kaayakarrpanthēdi			
நெஞ்சு புண்ணைவர் எல்லாம்			
negnchu punnnaavar ellaam			
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்			
Yōsikkum vellaiyil pasitheera unnbadhum			
உறங்குவது மாக முடியும்			
urranguvadhu maaga mudiyum			

உள்ளதே	போதும்	நான் நான்	எனக்குளரியே
Ulliladē	pōdhum	naan naan	enakkullarriye
ஓன்றை	விட்டு	ஓன்று	பற்றிப்
onrrai	vittu	onrru	patrip
பாசக்கடற்குளே	வீழாமல்	மனதற்ற	
Pasakkadarrkulle	veezhaamal	manadhatra	
பரிசுத்த	நிலையை	அருள்வாய்	
parisuththa	nilaiyai	arullvaay	
பார்க்கும்	இடம்	எங்கும்	நிறைகின்ற
Paarkkum	idam	enggum	nirraiginra
பரிபூர்	ஞனந்தமே.		"
paripūra	nnaananthame		

ஆசைக்கு ஓர் அளவே கிடையாது; உலகமுழுவதும் ஒரு சேர ஆட்சிசெய்தாலும் கடல்மீதும் தன்னுடைய ஆணையைச் செலுத்தவேண்டும் என்று நினைப்பார்கள்.

அளகாபுரிக்குத் தலைவன் ஆகிய குபேரனுக்குச் சமமான பொன் நிறைய வைத்து இருப்பவர்கள் உண்டு; அவர்களும் இன்னும் பணம்வேண்டும் என்று வீரும்பி ரசவாதவித்தை* செய்ய அலைந்து திரிவார்கள்.

பல வருஷங்கள் உயிர் வாழ்ந்தவர்களும் நிலையாக வாழ வேண்டும் என்று நினைத்து அதற்காகக் காயகற்பம்** தேடி அலைந்து மனம் புண் ஆவர்.

இவற்றை எல்லாம் யோசித்துப்பார்த்தால் பசி அடங்குமாறு உண்பதும், பின் உறங்குவதும் ஆகவே முடிகிறது.

நமக்கு உள்ளதே போதுமானது.

எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டுக்கொண்டு வாய்குழி, மனம் ஆனது ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப் பாசம் (பற்று) என்னும் கடவிலே வீழாதவாறு எனக்குப் பரிசுத்தமான நிலையைக் கொடுப்பாயாக.

பார்க்கும் இடங்களில் எல்லாம் சிறிதுகூட நீங்காமல் எங்கும் நிறைந்து இருக்கிற முழுத்தன்மையுடைய மகிழ்ச்சி வடிவம் பொருந்தியவனே!

*உலோகங்களை மாற்றும்படி செய்யும் வித்தை,

**காபகலபம்; உடம்பு நீடித்து இருப்பதற்கு உண்கிற மருந்து.

There is no limit for desires.

Although one should reign over the whole world, he would like to extend his sway over the seas.

Even though one is in possession of tons of gold like Kubera of Alagaapuri. he would like to amass wealth by alchemy* and wander about.

Though one has out lived, hoping to live eternally, he would wander about to obtain Kaayakalpa** and undergo suffering.

If one should ponder over these, there is nothing, more than eating to suppress hunger and sleeping after that.

One should feel satisfaction with what he has.

Longing for any thing and everything, leaving one and catching another, I should not fall into the sea of desire. But I should attain the state of purity. Please grant this.

Wherever I see, You are present in fullness! Oh complete jubilant One!

(50)

நமக்கு அறிவு இயற்கையாக அமைந்திருக்கிறது; அதைக் கல்வி கேள்விகளால் வளர்த்துக்கொள்கிறோம். அந்த அறிவை மக்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவன் பெரிய விஞ்ஞானி எனப் படுவான். ஆனால் அதை அழிவு வேலைகளுக்குப் பயன்படுத்தினால் அவன் பெற்ற அறிவை என்ன வென்று கூறுவது? ஆகவே விஞ்ஞான அறிவை மக்களின் ஆக்கவேலைகட்காகப் பயன்படுத்த வேண்டும். இந்த உலகம் ஜவகைப் பூதங்களால் ஆயது. ஜம் பூதங்களையும் மனிதன் தன் அறிவால் ஆக்கவேலைகட்குப் பயன் படுத்தலாம். அவ்வாறு ஆக்கவேலைகளுக்குப் பயன்படுத்துதலே உண்மையான அறிவுடைமை ஆகும்.

ஜவகையனும்
Aivagaiyenum

பூதமாதியை
būthamaadhiyai

வகுத்து
vaguththu

அதனுள்
adhanull

அசாசர
asarasara

பேதமான
bedhamaana

* The art of transmuting the baser metals into gold.

** Medicine for strengthening the body and prolonging life.

யாகவையும்	வகுத்து	நல்அறிகவையும்	வகுத்து	மறை
Yaavaiyum	vaguththu	nalarriyaiyum	vaguththu marrai	
		யாதி	நாலையும்	வகுத்துச்
		yaadhi	nālaiyum	vaguththuch
சைவமுதலா	அளவில்	சமயமும்	வகுத்துமேற்	
Saivamudalaa	allavil	samayamum	vaguththumēr	
		சமயங்	கடந்த	மோன
		samayang	kadantha	mōna
சமரசம்	வகுத்தநீ	உன்னைநான்	அனுகவும்	
Samarasam	vaguththanee	unnainaan	annugavum	
		தண்ணைருள்	வகுக்க	இலையோ
		thannnnarull	vagukka	ilaiyō
பொய்வளரு	நெஞ்சினர்கள்	காணுத	காட்சியே	
Poyvallaru	negnchinargall	kaannaadha	kaatchiyē	
	பொய்யிலா	மெய்யர்	அறிவில்	
	poyyilaa	meyyar	arrivil	
போத	பரிபூரண	அகண்டிதா	காரமாய்ப்	
Bōdha	paripūranna	aganndithaa	kaaramaaayp	
	போக்கு	வரவு	அற்றபொருளே	
	pōkku	varavu	atraporulle	
தெய்வ மறை	முடிவான	பிரணவ	ஸ்வருபியே	
Theyva marrai	mudivaana	pirannava	svaruupiyē	
	சித்தாந்த	முத்தி	முதலே	
	sidhthaantha	muththi	mudhalē	
சிரகிரி	விளங்க	வரு	தச்சினை	முர்த்தியே
Siragiri	villangga	yaru	thatchinna	muurthiyē
	சின்மயானந்த	குருவே.		
	sinmayaanandha	gurusvē.		

இறைவனே நீ நிலம் நீர் தீ காற்று ஆசிய ஜம் பூதங்களையும் படைத்தாய்; அவற்றுள் அசையும் பொருள் அசையாப் பொருள்களை அமைத்தாய்; நல்ல அறிகவையும் அளித்தாய்; வேதங்கள் முதலிய நூல்களையும் அருளினுய்; சைவம் முதலாய கணக்கில்லாச் சமய நெறிகளையும் அமைத்தாய்; சமயத்தையும் கடந்த மௌன சமரசம் வகுத்தாய்.

இவ்வாறு செய்த நீ, நான் உன்னை அனுகுவதற்கு உரிய கருணையை ஏற்படுத்த வீல்லையோ?

பொய்யே வளரும் நெஞ்சை உடையவர்கள் காண முடியாத வனே!

பொய்யே இல்லாத மெய்யே உடையவர்களின் அறிவில் நிறைந்த அறிவாகவும், நீக்கம் அற நிற்கும் உருவத்துடனும் இருப்பவனே!

பிறத்தலும் இறத்தலும் இல்லாதவனே!

தெய்வத்தன்மை பொருந்திய வேதங்களின் முடிவாகிய, ஒம் எனும் பிரஸ்வ மந்திரத்தின் உருவமாக விளங்குபவனே!

சித்தாந்த முத்திக்கு முதலாக இருப்பவனே!

சிராப்பள்ளியில் விளங்கும் படியான தகைஞை மூர்த்திக் கடவுளே!

அறிவு மயமான ஆனந்த மயமான குருவே!

You created the elements the earth, air, water, fire and sky;
In them You created the movables and the immovable objects.

You gave wisdom;

You awarded the Vedas and the other scriptures;

You were pleased to create many or countless religious ways.

You have created above all *Mauna-Samarasa* (silence and equanimity).

Though all these are Your deeds, You had not created a way to make me approach Thee.

Oh Lord who cannot be perceived by those whose hearts are filled with untruth;

Oh Lord who stand as wisdom in the hearts of those filled with truth!

You also stand in them in a permanent Form;

You are devoid of birth & death!

Oh Lord having the form OM, the Pranava mantra which is godly and is the end of the Vedas!

Oh Lord the root of Bliss attained through Siddhantai

Oh south faced Lord residing in Siragiri!

Oh preceptor with wisdom and blissfulness!

(51)

கணக்கற்ற உயிர்கள் உண்டு; அவற்றுள் மானுடப் பிறவி யெடுத்த உயிர்கள் சிறந்தகைவ; இத்தகைய சிறந்த பிறவி எடுத்து இருப்பினும் கூன் குருடு செவிடு முதலிய குறைகள் இன்றிப் பிறப்பது அரிது. அப்படிப் பிறந்தாலும் கல்வி அறிவு பெறுவது அரிது. நல்ல கல்வி யறிவு பெற்றாலும், உலகியல் கல்வியாகவே முடியாமல் ஞானம்தரும் கல்வி நல்லது. அத்தகைய ஞானம் பெற்றாலும் அதை அழிப்பதற்குப் பல இயற்கைப் பகுகள் உண்டு. அவற்றுள் ஒன்று சினம்—கோபம். சினம் யாரிடம் இருக்கிறதோ அவர்களை அது அழிப்பது உறுதி. இம்மட்டோ? அவரை மட்டும் இன்றி அவரைச் சேர்ந்த எல்லோரையும் அழிக்கும் ஆகவே சினம் தமிடம் வராமல் காப்பது அறிவு உடையோர் செயல் ஆகும்.

எண்ணரிய	பிறவிதனில்	மானிடப்	பிறவிதான்
Ennariya	pirravidhanil	maanidap	pirravithaan
யாதினும்	அரிது	அரிது	காண்
yaadhinum	aridhu	aridhu	kaann
இப்பிறவி	தப்பினால்	எப்பிறவி	வாய்க்குமோ
Ippirravi	thappinaal	eppirravi	vaaykkumō
ஏது	வருமோ	அறிகிலேன்	
ēdhu	varumō	arrigile	
கண்ணகல்	நிலத்து	நான்	உள்ள பொழுதே அருட்
Kannnagal	nilaththu	naan	ulllla pozhuthē arut
ககன	வட்டத்தில்	நின்று	
gagana	vattaththil	ninru	
காலுன்றி	நின்று	பொழி	முகிலோடு
Kaalunri	ninru	pozhi	aanantha mugilodu
கலந்து	மதி	அவசமுறவே	
kalandu	mathi	avasamurravē	
பண்ணுவது	நன்மை;	இந்நிலை	பதியு மட்டுமே
Pannnnuvadhu	nanmai;	innilai	pathiyu mattumē
பதியா	யிருந்த	தேகப்	
pathiyaay	iruntha	thegap	
பரிவு	குலையாமலே	கெளரி	குண்டலி யாயி
Parivu	kulaiyaamalē	gauri	kunndali yaayi
பண்ணவிதன்		அருளினுலே	
Pnannnavidhan		arullinalē	

விண்ணிலவு மதியமுதம் ஒழியாது பொழியவே
 Vinnnilavu mathiyamudham ozhiyaadhu pozhiyavē

வேண்டுவேன் உமதடிமை நான்
 vēnduvēn umadhadimai naan

வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலைபெற்ற
 Vēdhaantha siddhaantha samarasa nannilaipettra

வித்தகச் சித்தர் கணமே!
 viththagach chithtar gannamē

கணக்கு இல்லாத பிறவிகளில் மனிதப் பிறவி தான் எல்லா வற்றினும் கிடைப்பதற்கு அரிது ஆகும். இந்தப் பிறவி நீங்கினால் எந்தப் பிறவி வந்து சேருமோ? ஏது வருமோ நான் அறிய முடியாது.

இடம் அகன்ற இத்த உலகத்தில் நான் உயிரோடு இருக்கும் பொழுதே, அருள் பொருந்திய ஆகாயத்தில் காலை ஜன்றி நின்று ஆனந்தம் என்னும் மழை பொழியும்படியான மேகத்தோடு கலந்து என் அறிவு அலையாமல் இருக்குமாறு செய்வது நல்லது.

இத்தகைய நிலை பொருந்துகிறவரையில், தலைகம பொருந்தி யிருந்த இந்த உடலின்மேல் இருக்கின்ற ஆசை நீங்காமல், கௌரி குண்டலி - ஆயி - பண்ணவி - ஆகிய இறைவியின் அருளினால், ஆகாயத்தில் பொருந்தியுள்ள சந்திரன் அமுதம் இடைவிடாது பொழியவேண்டும் என்று வேண்டுவேன்.

நான் உம்முடைய அடிமை.

வேதாந்தமும் சித்தாந்தமும் சமரசப்படுத்தி நன்னிலை அடைந்திருக்கிற அளவு பொருந்திய சித்தர்கணமே.

We have taken births countless and human birth is rare and rare indeed. If this birth should slip or fail, what kind of births may occur or what will come - I cannot perceive. While I am in this broad world, I should set my foot in the sky of Grace, mingle with clouds that shower Bliss of eternal joy, and possess unshaken wisdom—this is good indeed.

Till this state is impressed or attained, the body was the master. The Love for the body not decreasing, by the grace goddess Gawri-Kundali - Aayi - Pannavi-the Moon unceasingly should stream ambrosia—This I request.

I am your bond-slave.

Oh! wise assemblage of Siddhas who have firmly equalised the Vedanta and the siddhanta philosophies.

(52)

ஒருவன் எத்தகையவன் என்று அறியவேண்டும் என்றால் அவன் நண்பன் யார்? அவன் யாரோடு பழகுகிறுன்? என்று அறிந்தால் தெரிந்துகொள்ளலாம். ஆகவே நல்லவர்களோடே இணங்குவது-பழகுவது நல்லது; நல்லவர்களைக் காண்பது நல்லது; நல்லவர்களுடைய பேச்சைக் கேட்பது நல்லது, அவர்கள் சொன்ன படி நடப்பது நல்லது. நல்லவர்கள் எல்லாருக்கும் நன்மை பயப்பனவற்றையே சொல்வர்; நன்மை பயப்பனவற்றையே செய்வர்; அவர்களுடைய சொல்லும் செயலும் நல்லன ஆகையாலே அவர்களை எல்லாரும் போற்றுவர். அவர்களோடு சேர்ந்த நமக்கும் சிறப்புவரும். நாமும் புகழப்படுவோம். ஆகவே நல்லவர் இணக்கம் சாலச்சிறந்தது ஆகும்.

அரும்பொனே	மணியே	என்	அன்பே	பென்	அன்பான்
Arumponē	manniyē	en	anbē	en	anbaana
அனந்த	வென்னமே	என்றென்று	அறிவே	என்	அறிவில் ஊறும்
Aanandha	velliñnamē	endrendru	arrive	en	arrivil
விரும்பியே	கூவினேன்	உலறினேன்	ஆடினேன்	ஆடி	நாடி
Virumbiyē	kūvinēn	ularrinēn	aadinēn	aadi	naadi
விண்மாரி	யென	என்இருகண்	மெய்	சிலிர்த்து	இருகை கூப்பி
Vin̄maari	yena	enirukann	mey	silirththu	irukai
இரும்புநேர்	வேசற்று	மாரிபெய்யவே	வேசற்று	அயந்தேன்	யான்
Irumbunēr	negnchagak	maaripeyyavē	vesatru	ayarnthēn	yaan
	உனை	அனந்தது	உனை	நின்றது	உன்டோ
	unai	unndō	idaivittu	nindradhu	unddō

என்றுந் Endrunee	அன்று andru	நான் naan	உன்னடிமை unadimai	யல்லவோ yallav
			யாதேனும் yaadenum	அறியாவெறும் arriyaaverrum
துரும்பனேன் Thurumbanēn		எனினும் eninum	கைவிடுதல் kaividudhal	நீதியோ neethiyō
		தொண்டரோடு thonndarodu	கூட்டு kuttu	கண்டாய் kanndaay
சுத்தநிர்க் Suththanirk		குணமான gunnamaaṇa	பரதெய்வமே paratheyvame	பரஞ் paragn
				ஜோதியே jodhiyē
				சுகவாரியே sugavaariyē

கிடைப்பதற்கு அரிய பொன் போன்றவனே! மணி
போன்றவனே!

என்னுடைய அன்போ எனக்கு அன்பாக இருக்கும் அறிவு
மயம் ஆனவனே!

என் அறிவிலிருந்து ஊற்று எடுக்கும் ஆனந்த வெள்ளமே!

—என்று இவ்வகை (இறைவா!) உன் ஜீனப் பாடினேன்; (பாடி)
ஆடினேன்; ஆடி (நீ எங்கு இருக்கிறுய் என்று) தேடினேன். பிறகு
விருப்பத்தோடு கூவினேன்; நா வற்றினேன்; கதறினேன்; மெய்
சிலிர்த்தது; இரண்டு கைகளையும் கூப்பினேன்; வானத்தில் இருந்து
மழை பெய்வதுபோல என் இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர்
பொழிந்தது; விரும்பிச் சோர்வு அடைந்தேன்.

நான் இரும்பு போன்ற மனம் உடைய திருடன்; ஆயினும்
உணை விட்டு இருந்தது உண்டோ? (இல்லையே!)

நீ எப்பொழுது முதல் இருக்கிறுய்; அந்நாள் முதல் நான்
இருக்கிறேன்; நான் உன் அடிமை அல்லவா? நான் ஒரு சிறிதும்
அறியாத துரும்பு போன்றவன் ஆயினும், என்னைக் கைவிடுதல்
உனக்குத் தருமாம் ஆகுமோ?

நீ என்னைத் தொண்டர்களோடு சேர்ப்பாய்!

தூய்மையும், குணம் இன்மையும் ஆன மேலான தெய்வமே!
சிறந்த ஒளியே, இன்பமயமான கடலே!

Gold rare! Gem like One!

Oh my Love! Oh my love of wisdom!

O flood of ecstatic joy that springs in my knowledge!

Thus I sang; danced; dancing I searched; with affection I called You; I became withered; I roared; I became horripilated; I folded my hands; my eyes shed tears just like the rain from the clouds. With desire, I became weary.

I am an iron hearted robber; did I ever stand aloof?

When doth thou, so am I! Am I not your slave?

I am after all a small refuse who knows not anything;

I sit virtuous on your part to forsake me?

Please club me with Your devotees.

O Pure one, devoid of qualities, the Supreme God, Light Divine, and the Ocean of Bliss!

(53)

உலகத்தில் நாம் எத்தனை பொருள்களைக் காண்கிறோம். நிலம் நீர் தீ காற்று ஆகாயம் இவற்றையும் காண்கிறோம். இவையெல்லாம் நமக்கே பயன்படுகின்றன. இவையில்லாமற் போன்ற நாம் வாழ முடியாது. நிலத்தில் எவ்வளவு அசுத்தம் செய்கிறோம். அந்த நிலமே நாம் செய்யும் அசுத்தங்களைப் பொறுத்துக்கொண்டு, அவற்றையெல்லாம் மீண்டும் மண்ணைக்கவே மாற்றி நமக்குப் பயன்படுகிறது. இங்ஙனமே காற்றும். காற்று இல்லாமற்போன்ற ஒரு நொடியிருக்க முடியுமா? அந்தக் காற்றும் சுத்தமாக இல்லாவிடல் ஆபத்து எவ்வளவு? தண்ணீர்தான் என்ன? தண்ணீர் இல்லாமல் நொடிப் பொழுது வாழ முடியுமா? ஆகவே அவற்றையெல்லாம் சுத்தமாக கைவத்துக்கொண்டால் நம் வாழ்க்கை செம்மையாதும் இயற்கைப் பொருள்களை அழித்தலோ கெடுப்பதோ கூடாது.

தந்தை தாய் தமர்தாரம் மகவுன்னும் இவையெல்லாம் Thanthai thaay thamarthaaram magavuennum ivaiyellaam

சந்தையில்	கூட்டம்	இதிலோ
sandaiyil	kūttam	ithilō

சந்தைகம்	இல்லை	மணிமாட	மாளிகை	மேடை
Santhegam	illai	mannimaada	maalligai	medai
		சதுரங்க	சேனையுடனே	
		saduranga	senaiyudanē	

வந்ததோர்	வாழ்வும்	ஓர்	இந்தரசாலக்	கோலம்
Vandhadhor	vaazhvum	or	Inthrajaalak	kolam
		வஞ்சனை	பொருமை	லோபம்
		vangnchanai	porramai	lobam
வைத்த	மனமாம்	கிருமி	சேர்ந்தமல	பாண்டமோ
Vaiththa	manamaam	kirumi	sērnthamala	paanndamō
			வாஞ்சனையிலாத	கனவே
			vaangnchanaiyillaatha	kanavē
எந்த	நாளும்	சரியெனத்	தேர்ந்து	தேர்ந்துமே
Endha	naallum	sariyenath	therndhu	therndhumē
		இரவு	பகல்	இல்லா
		Iravu	pagal	illaa
ஏகமாய்	நின்றநின்	அருள்வெள்ள	மீதிலே	இடத்து
Eagamaay	nindranin	arullvelllla	meedhilē	idaththu
		யான்என்பது	அற	முழ்கியும்
		yaanenbadhu	arra	mūzhgiyum
சிந்தத்தான்	தெளியாது	சுழலும்வகை	யென்காலோ	
Sindaithaan	thelliyaadhu	suzhalumvagai	yenkalo	
		தேடரிய	சத்தாகியென்	
		thēdariya	saththagiyen	
சித்தமிகை	குடிகொண்ட	அறிவான	தெய்வமே	
Siththamisai	kudikonnda	arrivaana	theyvamē	
		தேசோ	மயானந்தமே.	
		theso	mayaananthamē.	

தந்தை, தாய், உறவினர், மனைவி, குழந்தை என்று கூறுகிறோம். இவையெல்லாம் சந்தையில் ஒன்று சேர்ந்து சொல்லாமலே பிரியும் கூட்டம் போன்று இருப்பவை ஆகும். இதில் சந்தேகம் இல்லை.

மணிகள் பதித்த மாடம், மாளிகை, மேடை, நால்வகைப் படை ஆகியவற்றுடன் பொருந்திய வாழ்வும் ஒரு மாயவித்தையே.

வஞ்சகம், பொருமை, சிக்கனம் ஆகியவற்றைக் கொண்டது மனம். இம்மனத்துடன் புழு சேர்ந்திருக்கின்ற மல பாண்டம் ஆகிய இந்த உடம்பு விருப்பம் இல்லாதது; கனவு போன்றது.

எந்த நாள் ஆயினும் சரி என்று உறுதி கொண்டு, இரவு பகல் இல்லாத இடத்தில், நீ ஒருவனே ஆசி, இருக்கிற அருள்

விவர்ணத்தில், யான் என்பது நீங்க மூழ்கி இருந்தபோதிலும் சிந்தத தெளியாமல் இருக்கிறது சமூல்கிறது; இதற்குக் காரணம் என்ன?

ஓடுவதற்கு அரிய உண்மைப் பொருள் ஆகி, என் மனத்தில் குடிகொண்டிருக்கிற அறிவுமயமான தெய்வமே; ஒளிமயமான ஆனந்தப் பொருளே!

Father, mother, relatives, wife, child,—what are these? These are but the crowd that we meet in a market. There is no doubt in this.

The palace set with jewels, the stairs, the hall, the four-fold army—one gets such a pompous life. This is after all Indrajala (jugglery).

Deceit, jealousy, thrift are placed in the mind; with this, is the body made of excrements and worms. This is an undesired one and is like a dream.

Let it be on any day; you had better take to yourself; in a place where there is neither the day nor the night, You stand as the ONE; in that deluge of grace, devoid of the ego “I”, I am immersed. Even in such a state, my mind seem to be not clear: it whirls; why is it so?

You are not easy to search for; You are the Truth; You are stational in my mind; You are wisdom: Oh God of effulgence and full of Bliss!

(54)

மக்கள் தமக்குத் தெரியாமல் சிறு சிறு தவறுகள் செய்வர்; அதில் ஒன்று பொய் பேசுதல். பொய் பேசுவதே குறிக்கோளாகக் கொண்ட கச்டர்களைப்பற்றி நாம் இங்கு எண்ண வேண்டியதில்லை. அவர்கள் சமூக விரோதிகள் ஆவர். நமக்குத் தெரியாமலேயே பொய் பேசுவது குறித்தே நாம் சிந்திக்கவேண்டும். அங்குணம் நமச்குத் தெரியாமல் தாமாகவே வரும் பொய்யும் தவறுதான். அதனால் விளையும் கெடுதிகளுக்கு அளவு இல்லை. ஆனால் தெரிந்து பொய் பேசுவதையும் ஏற்றுக்கொள்வார் திருவள்ளுவர். நாம் கூறும் பொய் பிறர்க்கு நன்மை பயப்பதாயின் ஒரோவழி பொய் பேசலாம் என்பதே. இருப்பினும் பொய் பேசாமை ஆகிய விரதம் ஒரு பெரிய அறமாகவே வள்ளுவர் கருதுவார். ஆகவே பொய் பேசாமை நல்ல ஒழுக்கங்களுள் ஒன்று என்று அறியவேண்டும்.

பண்ணேன் Pannnen	உனக்கு unakku	ஆன aana	பூசை pusai	ஒருவடிவிலே oruvadivilē
பார்க்கின்ற Paarkkindraa	மலருடு malarudu	நீயே neeyē	யிருத்தி; அப் yiruththi; ap	அங்கே aangge
நண்ணேன்; Nannnen;	அலாமல் alaamal	பனிமலர் panimalar	எடுக்க edukka	மனமும் manamum
நான் Naan	கும்பிடும்போது kumbidumpodhu	இருக்கைதான் irukaithaan		குவிக்களனில் kuvikkaenil
விண்ணே! Vinnne!	நான் naan	நானும் nannum	என் en	உள்ளிற்றிநீ; ullanitrine;
மேதக்க Mēthakka	விண்ணதியாம் vinnaadhiyaam	அரைக்கும்பிடு araikkumbidu	உருக்கும் araikkum	ஆதலால் aadhalaal
கண்ணே! Kannnen	வெதமே! vedhamē!	பூசை pusai	செய்யல் seyyal	முறையோ murraiyō
கருதரிய Karuthariya	கருத்தே! karuththē!	வித்தே! viththē!	பூதமே! būdhamē!	நாதமே! naadhamē!
	கருத்தே! karuththē!	கேள்வியே! kēllviyē!	வெதமே! vedhamē!	வெதாந்தமே! vedhaanthamē!
	கருத்தே! karuththē!	வெதமே! vedhamē!	கேள்வியாம் kēllviyaam	பூமிக்குள் pūmikkull
	கருத்தே! karuththē!	வெதமே! vedhamē!	அவ்வித்தின் avviththin	முளையே! mullaiyē
	கருத்தே! karuththē!	கருத்தே! karuththē!	என்எண்ணே! enennnen	எழுத்தே! ezhuththē!
	கருத்தே! karuththē!	கதிக்கான kathikkaana	மோன mōna	வடவே! vadive!
	கருத்தே! karuththē!	சிற்சபையில் sirrsabaiyil	ஒன்நந்தநர்த்தமிடு aanandhanarththamidu	கடவுளே! kadavulla!

ஒரு வடிவத்தை அமைத்து உனக்குச் செய்ய வேண்டிய பூசையைச் செய்யமாட்டேன். உன்னை மனத்திலே தியானித்து வணங்குகிறேன். நான் பார்க்கும் மலரில் நீ இருக்கிறோய் (என்பதை அறிகிறேன்; அதனால்) அந்தக் குளிர்ச்சி பொருந்திய மலரையும் எடுப்பதற்கு மனம் செல்லாது.

இதுமட்டும் அன்றி இரண்டு கைகள் குவித்து வணங்கலாம் என்றால் என் மனம் வெட்கம் அடைகின்றது; ஏன் எனில் என் உள்ளத்தில் நீ நிற்கிறோய். ஆகவே நான் கை கூப்பும் பொழுது அது பாதிக் கும்பிடாக முடிவதால், நான் டீசை செய்வது முறைமை ஆகுமோ!

ஆகாசமாக இருப்பவனே!

ஆகாசம் முதலாக ஓம்பூதங்களாக விளங்குபவனே!

ஒளிமயமாக இருப்பவனே!

வேத வடிவத்தை யுடையவனே!

வேதமுடிபாக இருப்பவனே!

மேன்கை பொருந்திய சொல்வடிவு ஆனவனே;

அச்சொற் பிரபஞ்சத்தில் விதையாக உள்ளவனே!

கண்போன்று விளங்குபவனே!

கருத்தாக உள்ளவனே!

எண்ணமாகவும் எழுத்தாகவும் இருப்பவனே!

மோக்ஷகதி அடைவிக்க மேன வடிவில் உள்ளவனே!

மனத்தாலும் கருதுவதற்கு முடியாத சிற்சபையில் ஆனந்த நடனம் ஆடும் கருணைக்கடல் ஆகிய சிவபெருமானே

I do not perform worship by having a particular form of Yours.

I adore You by meditation in my mind. (while doing so) I see You seated in the flower that I look at.

Hence my mind is not inclined to pluck those cool flowers.

Apart from this, my hands, even to worship joined and raised, feel bashful; for You abide in my heart.

So when I worship with hands joined and raised, it is but half worship.

Hence is it proper on my part to perform worship?

Oh Heaven!

Oh The five natural clements beginning with the Sky!

Oh Sound!

Oh Vedas!

Oh the end of the Vedas!

Oh word of high order!

Oh the seed in the word of words!

Oh (my) eye!

Oh (my) desire!

Oh my imagination!

Oh (my) learning!

Oh the silent form to bestow final beatitude!

Oh Lord, the Ocean of Grace, that dances with ecstatic joy
in the Hall of wisdom of rare imagination!

பட்டினத்தார்
PATTINATHTHAR

(55)

மனைவி மக்கள் சுற்றம் என்ற பந்தம் இருக்கிறது அல்லவா? இவை எல்லாம் எது வரையில்? பணம், நிலம், முதலிய செல்வ வளம் இனவயெல்லாம் நாம் இறந்த பிறகு உடன் வருகின்றனவா? இல்லையே, ஆகவே உள்ளவரையில்ரல்லவன், நற்பண்புடையவன், நல்ல அறிவாளி என்று பிறர் கூறுமாறு வாழுவேண்டும்; இவ்வுலக; வாழ்வை நீத்த பிறகும் புழும் ஒங்கி வளர்ந்திருக்க வேண்டும். அத்தகைய முறையில் வாழ்க்கையை அழைத்துக்கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்க்கை ஆகும்.

கட்டி	அணைத்திடும்	பெண்டிரும்	மக்களும்
Katti	Annaiththidum	penndirum	makkallum
வெட்டி	முறிக்கும்	மரம்போல்	காலத்தச்சன்
Vetti	murrikkum	marampol	Kaalaththachchan
கொட்டி	முழுக்கி அழுவார்	மயானம்	சரீரத்தை
Kotti	muzhakki azhuvaar	mayaanam	sareeraththai
எட்டி	அடிவைப்பாரோ	இறைவா	வீழ்த்திவிட்டால்
Etti	adivaippaaro	irraiavaa	Veezhthivittaal
			குறுகி அப்பால்
			காஞ்சிபுரத்தில் திரு.
			ஏகப்பத்தில் எழுந்தருளியுள்ள இறைவனே!

(உயிர் வாழும்போது) மனைவியும் மக்களும் நம்மைச் சார்ந்து அணைத்துக் கொண்டு இருப்பார்; தச்சன் மரத்தை வெட்டி வீழ்த்துவது போல, இயமன் உடம்பை வீழ்த்துவான்; அப்பொழுது (பெண்டிரும் மக்களும்) பறை அடிக்கச் செய்து, இறைச்சவிட்டு அழுவார்கள்; மயானம் வரையில் வருவார்கள். அதற்குப் பிறகு வருவார்களோ? (வரமாட்டார்கள்) காஞ்சிபுரத்தில் திரு. ஏகப்பத்தில் எழுந்தருளியுள்ள இறைவனே!

(While alive) wife and children do come and embrace us
The carpenter will cut and knock down the tree; Likewise, the God of Death will fell the body. Then they will come drums to beat and make hell of noise by crying; then approach the burial ground on the burning ghat and then they will not place even a foot farther.

Oh Lord residing in the temple called Ekambam at Kanchipuram!

(56)

ஓவ்வொருவரும் காலைமுதல் மறுநாட்ட காலைவரை நாடோறும் செய்யும் செய்கைகளை எண்ணிப் பாருங்கள்; விடாமல் இப்படித் தானே செய்கிறோம்; உண்கிறோம்; குடிக்கிறோம்; தூங்குகிறோம்; விழித்து எழுகிறோம்; இதற்குச் சிறிதும் பின்வாங்குவதில்லை. உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறவி. பிறந்தவர் இறப்பர்; இறந்தவர் -பிறப்பர்; எத்தனை பிறவிகள் எடுப்பது? எத்தனை தடவை சாவது? இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் பிறவிக்குக் காரணம் யாது என்பதை அறிய வேண்டும்; அக்காரணத்தை நீக்கினால் பிறவி நீங்கும்.

அன்னை	எத்தனை	எத்தனை	அன்னையோ?
Annai	eththanai	eththanai	annaiyō
அப்பன்	எத்தனை	எத்தனை	அப்பனே
Appan	eththanai	eththanai	appar
பின்னை	எத்தனை	எத்தனை	பெண்டிரோ
Pinnai	eththanai	eththanai	penndir
பிள்ளை	எத்தனை	எத்தனை	பிள்ளையோ
Pillllai	eththanai	eththanai	pillllaiyō
முன்னை	எத்தனை	எத்தனை	சன்மமோ
Munnai	eththanai	eththanai	sanmam
முடினைய்	அடியேனும்	அறிந்திலேன்	
Mūdinaay	adiyenum	arrinthilen	
இன்னும்	எத்தனை	எத்தனை	சென்மமோ
Innum	eththanai	eththanai	senmam
என்செய்வேன்	கச்சி	ஏகம்பநாதனே.	
Enseyvēn	kachchi	ēgambanaadhanē.	

என்னை ஓவ்வொரு பிறவியிலும் பெற்ற தாய்கள் எத்தனை? (கணக்கு இல்லை). என்னை ஈந்த தந்தையர்கள் எத்தனைப் பேர் (அதற்கும் கணக்கு இல்லை). (ஓவ்வொரு பிறவியிலும்) மனைவியாக வாய்த்தவர் எத்தனை பேரோ? (தெரியாது). பிறந்த குழந்தைகள் எத்தனையோ? இந்தப் பிறவிக்குமுன் எத்தனை பிறவி எடுத்து இருக்கிறோம்? மறைத்து வைத்திருக்கிறோம்! அடியேனும் அதை

அறிய முடியவில்லை. இனிமேல் எத்தனை எத்தனை பிறவிகள் உண்டோ? நான் என்ன செய்வேன்! காஞ்சிபுரத்தில் கோயில்; கொண்டிருக்கிற ஏகம்பப் பெருமானே!

Mothers how many; how many are mothers?

Fathers how many; how many are fathers?

Then how many and how many are wives?

Children how many; how many are children?

Previously how many; how many are the births?

You shut me not; I bondsman is ignorant of; still how many; how many the births be? What shall I do? Oh Lord residing in Ekambam-a t Kanchipuram.

(57)

பிறப்பதும் இறப்பதும் உடலில் உள்ள உயிரின் குணம் ஆகும் பிறவி நீங்க ஒரு வழி உண்டு; நல்வினைகள் செய்தால் அதற்குரிய பலன் ஆகிய நன்மைகளை நுகர வேண்டும்; தீவினை செய்தால் அதற்குரிய தீமைகளை அடைபவிக்க வேண்டும்; இரு வினைகளின் பயனும் நீங்கினுல்தான், இறைவனின் சக்தி பதியும்; இறைவனின் சக்தி பதிவதற்கு இறைவனைத் தியானிப்பதுதான் சிறந்த வழி. தியானம் இருக்கிறதே அது பிறவியைப் போக்கும் மருந்து; தியானம் இறைவனுடைய திருவடியில் சேர்ப்பிக்கும்; இறை நிலையை அடைவிக்கும்; இறைவனேடு கலந்துபேரின்பம் பெறசெய்யும். தியானமே பிறவி போக்குவதற்குரிய சாதனம் ஆகும்.

முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும்
Mudisaarntha Mannarum matrum ullllorum

முடிவில் ஒரு
mudivil oru

பிடிசாம்பராய்	வெந்து	மண்ணுவதும்	கண்டு
Pidisaambaraay	vendhu	mannnaavaadhum	kanndu
		பின்னும்	இந்தப்
		pinnum	indhap

படிசார்ந்த	வாழ்வை	நினைப்பதல்லால்	பொன்னின்
Padisaarntha	vaazhvai	ninaippathallaal	ponnin
அடிசார்ந்து	தாம்	உய்யவேண்டும் என்றே	அம்பலவன்
Adisaarnthu	thaam	uyyavēnndum endre	ambelavan அறிவாரில்லையே arrivaarillaiye

கிரිடம் தரித்து இருக்கிற அரசர்களும் மற்றும் இருக்கிற எல்லா மக்களும், இறுதியில் சுடப்பட்டு, ஒருபிடி சாம்பல் ஆகி, மண் ஆகிருர்கள்.

இதை ஒவ்வொருவரும் காண்கிறார்கள்: கண்டாலும் இந்த உலகத்தைச் சார்ந்து இருக்கிற வாழ்க்கையை விரும்புகிறார்கள்; அதை விட்டுப் பொன் அம்பலத்தில் (நடம் ஆடும் இறைவனின்) திருவடியைச் சார்ந்து நற்கதி அடையவேண்டும் என்று அறிபவர் ஒருவரும் இல்லையே (என் செய்வது?)

The crowned kings and the rest, in the end burnt and reduced to handful of ash become earth indeed.

We see this!

Even then we always think of living in this earth!

But alas! there are none to get themselves redeemed by approaching the feet of the Lord at the Golden Hall.

(58)

உடம்பு வேறு—உயிர் வேறு; உடம்பில் உயிர் இருக்கிறது என்பதை மூச்சு விடும் தன்மையால் அறிகிறோம். அதனால் மூச்சத்தான் உயிர் என்று நினைக்கக்கூடாது. இந்த உடம்பில் உயிர் இருக்கிறவதையிலும் உடம்பு சிறந்ததாகவே கருதப்படும். உடம்பினின்று உயிர் நீங்கினால் உடம்பைப் பிணம் என்பர். உடம்புக்கும் உயிருக்கும் எப்பொழுதும் நட்பு இல்லை. ஒரு முட்டை இருக்கிறது. அதில் குஞ்சு இருக்கிறது. அந்த முட்டையிலிருந்து குஞ்சு பறந்து போகும். அதுபோலவே உரிய காலம் வந்ததும் உயிரும் உடம்பைவிட்டுப் போய்விடும். ஆகவே உடம்பைச் சிறந்த ஒரு பொருளாகக் கருதுதல் வேண்டா. ஆனால் உடம்பில் உயிர் செய்யும் தவம் காரணமாக இறைவன் இந்த உடம்பையே கோயிலாகக் கொள்வான்; ஆகையால்தான் இந்த உடம்பை நன்கு பாதுகாக்க வேண்டும்.

அத்தமும் வாழ்வும் அத்துமட்டே விழி அம்பொழுக
 Aththamum vaazhvum agaththumattē vizhi ampozhuga
 மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி யிரு
 Meththiya maadharum veedhimattē vimmi vimmi iru
 கைத்தலை மேல் கைத்து அழும் மைந்தரும்
 Kaiththalai mel vaiththu azhum maintharum
 சுடுகாடுமட்டே
 sudugaadumattē¹
 பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.
 Patrrith thodarum iruvinaip puunnniya pavavamum.

செல்வமும், சிறந்த வாழ்க்கையும் வீடு வரையில்தான்; கண்களில் கண்ணீர் பெருக வருந்தும் மனைவியும் தெருவரையில்தான்; பெருமுச்சு விட்டுக் கையைத் தலைமேல் கைத்து அழுகிற பிள்ளைகளும் சுடுகாடு வரையில் வருவர்; ஆனால் உயிரைப் பற்றித் தொடர்பவை, இருவினைகளும் அவற்றின் பயன் ஆகிய புண்ணியமும் பாவமும் ஆம்.

Varied wealth and famous life do but stop at the residence.

The wife with her eyes filled with tears will proceed only up to the street.

Sobbing and placing both hands on the head, the sons weep but they go only up to the burning ghat.

But the two deeds-good and evil and their results (punyam and papam) alone follow.

(59)

எல்லா நற்பண்புகளும் படைத்தவராக இருப்பது அரிதினும் அரிது. அதற்காகத்தான் சிறுசிறு நற்செயல்களையேனும் செய்ய மாறு ஆன்றேர் நம்மைத் தூண்டுகின்றனர். அறம் செய விரும்பு என்பர்; ஈவது விலக்கேல் என்பர்; இயல்வது கரவேல் என்பர்; ஜயம் இட்டு உண் என்பர்; கொடுத்துப் பழகுதற்கு இத்தனை கூறிய வரே ஏற்பது இகழ்ச்சி என்றார். ஆகையால் ஈவது நல்லது ஏற்பது இகழ்ச்சி என்றதன் கருத்தை அறிய வேண்டும். கொடுத்துக்கொண்டே இருந்தால், சோம்பித் திரிந்து ஏற்பவர் கூட்டம் பெருகும். ஆகவே ‘கொடு’ என்றவரே ‘ஏற்காடே’ என்றார். எனவே சோம்பித் திரியாது, முயற்சியால்—ஷடல் உழைப்பால் பொருளீட்டி வாழ்வதே நற்செய்கை என உணர்ந்து செயல்படுவதே சாலச் சிறந்தது.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்று
 Aiyiranndu Thinggallaay anggamellaam nondhu petru
 பையலென்ற போதே பரிந்தெடுத்து -செய்ய இரு
 Paiyalendra pōdhē parindheduththuch-seyya iru
 கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
 Kaippurraththil ēnthik kanagamulai thanthaallai
 எப்பிறப்பில் காண்பேன் இனி.
 Eppirrappil kaannpēn ini.

பத்துமாதம் சுமந்தாள்; உடம்பெலாம் நொந்தது; குழந்தை பிறந்தது; ஆண் குழந்தை என்றனர்; அப்படிச் சொன்னதும் அன்போடு எடுத்துக் கொண்டாள். இரண்டு கைகளையும் குழந்தை முதுகில் சேர்த்து ஏந்தினாள்; குழந்தைக்குப் பால் கொடுத்தாள்; இத்தகைய தாயை (இழந்தேன்) (அவளை) இனி எந்தப் பிறவியில் காண்பேன்?

She carried me for ten months. With pain in all parts of the body she begot a child. Hearing that it was a male child she took it up with love, forced both her hands beneath the child, took it up fed it with her breast milk (Alas! such a mother, I lost.) In which birth can I meet her again?

(60)

இந்த உடம்பு புலால் நாறுவது; புழுக்கூடு; உயிர் விட்டுப் போனதும் இதை ஒருவரும் விரும்பார்; உடனே அகற்றி விடவே நினைப்பர்; சிலர் சுடுவர்; புதைப்பர்; கழுகுகளுக்கு இடுவர்; பெருவெள்ளத்தில் விட்டிடுவர்; நாட்டுக்கு நடாடு இதில் வேறுபாடு. சுட்டால் என்ன? புதைத்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். உடம்பு நிலையாதது என்று மட்டும் உண்மையாக—அழுத்தமாக— உணர வேண்டும். உணர்ந்தால்—சினம் இல்லை—வேறுபாடு இல்லை—உயர்வுதாழ்வு இல்லை—வலியார் எளியார் என்பது இல்லை— குற்றங்கள் நீங்கும்; குணங்கள் பெருகும்; நன்மை பெருகும்; தீமைகள் நீங்கும்; அச்சம் போகும்; அன்பு பெருகும்; உண்மை ஒங்கும்; எல்லோரும் இன்புறுக என்ற எண்ணம் தோன்றும்; வளரும்; சுகோதரத்துவம் நிலைபெறும்.

முன்னையிட்ட	தீ	முப்புரத்திலே
Munnaiyitta	Thee	Muppuraththi!ē
பின்னையிட்ட	தீ	தென் இலங்கையில்
Pinnaiyitta	Thee	Then Ilanggaiyii
அன்னையிட்ட	தீ	அடிவயிற்றிலே
Annaiyitta	Thee	Adivayitri!ē
யானும் இட்ட	தீ	மூன்க மூன்கவே
Yaanum Itta	Thee	Mūllga Mūllgavē

முன் ஒருகால் சிவபெருமான் கோபப்பட்டார்; கோபத்தில் தீப்பிறந்தது; அத்தீ திரிபுரங்களை அழித்தது. பின்னர் ஒரு சமயம் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றுள்ள; அனுமனைக் கொல்வதற்காக அவன் வாலில் தீப்பற்றச் செய்தனர்; அத்தீ இலங்கையை அழித்தது. என்தாய் இறந்தாள்; அதனால் என் அடிவயிற்றில் துன்பம் காரணமாகத் தீப்பற்றி எரிகிறது. அவன் இறந்ததால் அவனைத் தகணம் செய்பத் தீ இடுவிரீன்; அந்தத் தீயானது முன்னுடைய வளர்கள்!

Long long ago the fire (the wrath of the Lord)
burnt the Three Cities.

Later on, the Southern Ceylon was in flames.

Now my mother is no more and she placed fire in my abdomen.
Let the fire placed by me (on her corpse) being kindled burn
her.

(61)

உலகம் நிலையாகம, யாக்கை நிலையாகம, செல்வம் நிலையாகம, இளமை நிலைபாகம இவற்றைக் கண்கூடாகக் கண்டும், பெரியோர் சொலக் கேட்டும், நூல்களில் படித்தும், அறிந்த போதிலும் மனத்தில் நிலைத்து இருப்பதில்லை. ‘சற்றே ஏங்கி இளையாதிரு மனமே!’ என்று கூறி மனத்தில் இவற்றைக் கொண்டால் துன்பம் நீங்கும்; இன்பம் சேரும். நற்றவம் செய்ய எண்ணம் வரும். தவம் செய்வது தன் நலம் ஆகத் தோன்றும். ஒருவேளை அது உண்மைதான்! தவம் செய்பவர் தம்மை நோக்கியவர்; மற்றவர்களோ உணவு உடை செல்வம் ஆகியவற்றைத் தேடுவதற்காகப் பிறருக்குத் துன்பம் செய்கிறார்களோ! தவம் செய்பவர் அப்படியல்ல; தம்மைத் துன்புறுத்திக் கொள்வர்; பிறர்க்கு நன்மையே செய்வர்; பிறரால் தொழுப்படும் தன்மை அடைவர். ஆகவே தவம் செய்ய முயற்சி எடுத்துக் கொள்வது நல்லது.

வீற்றிருந்தாள்	அன்னை	வீதிதன்னில்	இருந்தாள்
Veetrirunthal	Annai	Veethi Thannil	Irunthaall
நெற்றிருந்தாள்	இன்று	வெந்து நீருளே	—பால்தெளிக்க
Nētrriunthaall	Indru	Vendhu Neerranaall	—Paalthellikka
எல்லீரும்	வாருங்கள்	ஏதென்று	இரங்காமல்
Elleerum	Vaarungall	ēthendru	iranggaamal
எல்லாம்	சிவமயமே	யாம்	
Ellaam	Sivamayamē	Yaam	

தாய் (நேற்று) வீட்டில் இருந்தாள்; இன்று (இறந்து போன தால்) தெருவில் கொண்டுவந்து போடப் பிணமாக இருந்தாள். நேற்று உயிருடன் இருந்தவள் இன்று அவள் பிணம் சுடப்பட்டுச் சாம்பல் ஆனார். பால் தெளிப்பதற்கு நீங்கள் யாவரும்வாருங்கள். நடந்து போனதற்கு வருந்தாதீர்கள். எல்லாம் சிவன் அருளே என்று அறிவீராகுக.

Yesterday she was sitting in the house.

Then (she died and) her corpse has been placed in the street.

She, that was alive yesterday, was burnt to ashes today.

The ceremony; of sprinkling milk is to be performed, all of you, please do come.

Don't feel sorry; everything happens as ordained by the grace of Lord Siva.

திருஅருட்பா

TIRUARUTPA

(62)

எங்கும் இருள் என்றால் அதை வெறுக்கிறோம். அதைப் போக்க ஒளி வேண்டும். ஒளியைத் தருபவன் யார்? சூரியன் என்று உடனே பதில் சொல்வோம். சூரியன் இல்லாத காலத் தில் மின்னெளி ஒளி தருகிறது என்போம். இவ்வொளிகள் எல்லாம் எங்கு இருந்து வந்தன? யார் உண்டாக்கியவை. சூரியவொளி சூரியனுடையது. மற்ற ஒளிகள் செயற்கை. நம் அறிவால் ஆனவை என்போம். சூரியனுக்கு ஒளி தந்ததும் இறைவனே! செயற்கை ஒளிகளை உண்டாக்கும் அறிவு தந்தவனும் இறைவன்தான். அவன் அறிவு மயம் ஆனவன்! அவனே ஒளி மயம் ஆனவன். அவன் அருள் பெறுவோம், ஒளி, பெறுவோம்.

அருள்சோதித்	தெய்வம்	என்னெணை	ஆண்டுகொண்ட	தெய்வம்
Aruljothith	dheivamenai	aanndukonnda	dheivam	
அம்பலத்தே	ஆடுகிள்ற	ஆனந்தத்	தெய்வம்	
Ambalaththē	aadugindra	aananthath	dheivam	
பொருள்சாரும்	மஸ்ரகன்எல்லாம்	போற்றுகிள்ற	தெய்வம்	
Porull saarum	maraigall ellaam	potruukindra	dheivam	
போதாந்தத்	தெய்வம்ஹயர்	நாதாந்தத்	தெய்வம்	
Pothantha	dheivamuyar	naadhantha	dheivam	
இருள்பாடு	நீக்கிஒளி	ஈந்து அருளும்	தெய்வம்	
Irullpaadu	neeki olli	eendharullum	dheivam	
எண்ணியநான்	எண்ணி பவாறு	எனக்கருளும்	தெய்வம்	
Enniyanaan	enniyavaarru	enakarullum	dheivam	
தெருள்பாடல்	உவந்துஎனையும்	சிவமாக்கும்	தெய்வம்	
Therullpaadal	uvandhu enaiyum	Sivamaakkum	dheivam	
சிற்சபையில்	விளங்குகிள்ற	தெய்வம்அதே	தெய்வம்	
Sirrsabaaiyil	villangukindra	dheivam athē	dheivam.	

அவன் அருள் ஆகிய விளக்கு அளிக்கும் ஒளி
அவன் என்னை ஏற்றுக்கொண்ட கடவுள்.

அவன் (தில்லைகில்) அம்பலத்தில் ஆடுகிறவன்;
அவன் ஆனந்தம் தரும் கடவுள் ஆவான்;

அவன் சிறப்புப் பொருந்திய வேதங்கள் துதிக்கின்ற கடவுள்
அவன் அறிவின் எல்லையில் உள்ள கடவுள்;

அவன் ஒளியின் (நாதத்தின்) எல்லையில் இருக்கும் கடவுள் ;
அவன் அறியாமையை நீக்கி அறிவு ஆகிய ஒளியைத் தருகிற
கடவுள் ;

நான் எதை நினைக்கிறேனோ அதை நினைத்தபடி எனக்குக்
கொடுக்கிற கடவுள்

என் இனிய பாடலைக் கேட்டு மகிழும் கடவுள் ;

அதனால் என்னைச் சீவம் ஆகவே ஆக்குகிற கடவுள் ;

அக்கடவுளே சிற்றம்பலத்தில் விளங்குகிற கடவுள் ஆவார் ;

The Lord the Lamp of Grace,
The Lord who admitted me into His Fold,
The Lord rapturous dancing at the Hall,
The Lord adored by Scriptures esteemed high,
The Lord, the goal of knowledge and sound exalted,
The Lord, remover of ignorance and bestower of splendour,
The Lord, bestower of objects as desired by me,
The Lord, rejoicing at my lucid poetry makes me Siva
Himself, -It is the very same Lord renowned at the
Hall of Wisdom.

(63)

தம்முடைய மனம் ஒருமைப்பாடு அடைய வேண்டும் ஆனால்
ஒரே வழிபண்டு. அதாவது இறைவனை விடாமல் தியானிப்பது
ஆகும். தியானம் செய்யச் சிலரால் முடியாது. அதற்கு இன்னும்
ஒரு வழி இருக்கிறது. அதாவது இறைவனுடைய திருநாமத்தை
இடையருது கூறுவது. அதுதான் ஜபம் எனப்படும். கடவுளின்
எந்தத் திருப்பெயரையும் ஜபம் செய்யலாம். அந்தப் பெயர்கள்
எல்லாவற்றிலும் சிறந்தது திருவைந்தெழுத்து. அதாவது ஸ்ரீ
பஞ்சாட்சரம். அதாவது நமசிவய என்பது. இம்மந்திரத்தை
எல்லாரும் ஜபம் செய்வோமாக. ஒம் நமசிவய சிவாய நம ஒம்;
சொல்லுங்கள் ஒம் நவசிவாய சிவாய நமாம்.

பெற்ற தாய்தனை—PETRA THAAITHANAI
(நல்தவத்தர் நன்னார் நெஞ்சகம்)

பெற்ற	தாய்தனை	மகமறந்	தாலும்
Petra	thaaitthanai	magamarandh	dhaalum
பிளையைப்	பெறும்தாய்	மறந்தாலும்	
Pillaiyaip	perrumthai	marandhdhaalum	

உற்ற	தேகத்தை	உயிர்	மறந்தாலும்
utra	dhehaththai	uyir	marandhdhaalum
உயிரை	மேவிய	உடல்	மறந்தாலும்
uyirai	mēviya	udal	marandhdhaalum
கற்ற	நெஞ்சகம்	கலை	மறந்தாலும்
Katra	nenjagam	Kalai	marandhdhaalum
கண்கள்	நின்று	இகமப்பது	மறந்தாலும்
Kangall	nindru	imaippadu	marandhdhaalum
நல்தவத்தவர்	உள்ளிருந்து	ஒங்கும்	
Nalthavaththavar	ulliruudhu	ooggum	
நமச்சி	வாயத்தை	நான்	மறவேனே
Namachchi	vaayaththai	naan	marravēnē.

பெற்று வளர்த்த தாயைக் குழந்தை மறந்தாலும்—

பெற்ற பின்னொயை தாய் மறந்தாலும்—

புகுந்த இந்த உடய்பை (அதில் உள்ள) உயிர் மறந்தாலும்—

உயிரை அது பொருந்தி இருக்கிற உடம்பு மறந்தாலும்—

படித்திருக்கிற (அறிவு பொருந்திய) மனம் தான் கற்ற கலைகளை மறந்து போனாலும்—

கண்கள் தாம் இகமக்கும் தொழிலை மறந்து போனாலும்—

நல்ல தவம் செய்யும் தவசிகளின் மனத்தில் ஓங்கி இருக்கிற

“நமசிவாய” என்னும் (திருநாம) மந்திரத்தை நான் மறக்கமாட்டேன்.

Even if the child should forget the mother that begot,

Even if the mother should forget her child,

Even if the soul should forget the body abiding,

Even if the body should forget the soul manifest,

Even if the mind erudite should forget its learning ,

Even if the eyes should forget to wink (or glitter).

NAMASIVAYA which the ascetics virtuous intone—

I forgot not.

இன்னும்	பற்பல	நாள்	இருந்	தாலும்
Innum	parrpala	naall	irundh	dhaalum
இக்க	ணம்தனி	லேஇறந்	தாலும்	
Ikka	nnamthani	leirrandh		dhallum

சோந்து	மாநர	கத்துழன்	ரூலும்
Sōrndhu	maanara	gaththuuzhan	draalum
என்ன	மேலும்	இங்கு	தாலும்
Enna	mēlum	ingu	dhaalum
எப்பிரான்	எனக்கு	யாதுசெய்	தாலும்
Embiraan	enaakkku	yaadhusei	dhaalum
நன்னர்	நெஞ்சகம்	நாடி	ஒங்கும்
Nannar	nenjagam	naadi	ongum
நமச்சி	வாயத்தை	நான்மற	வேனே
Namachchi	vaayaththai	naanmarrā	vēnē

இன்னும் பல நாட்கள் நான் பிழைத்து இருந்தாலும்—
இந்த நொடியிலே செத்துப் போன்றும்—
நான் போகும்படியான மேலான முத்தியை அடைந்த
போதிலும்

சோவு அடைந்து பெரிய நரகத்தில் புகுந்து கஷ்டப்
பட்டாலும்—

எப்படிப்பட்ட துன்பங்கள் இங்கு எனக்கு வந்த போதிலும்—
எனது இறைவன் எனக்கு என்ன செய்த போதிலும்
நல்ல என்னுடைய மனம் தேடித்திரிகிற “நமசிவாய”
என்னும் (திருநாம) மந்திரத்தை நான் மறக்கமாட்டேன்.

Even if I should live further for days numerous,
Even if I should meet death instantaneous,
Even if I should enter beatitude final,
Even if I should droop and fall into hell,
Even if anything more should befall,
Even if my Lord should do anything whatever,
NAMASIVAYA which the mind virtuous pursue and intone
—I forget not.

(64)

கல்வீ கண் போன்றது; கல்விச் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் மேலான செல்வம். பொருட்செல்வம் அழியக்கூடியது, கல்விசெல்வம் அழியாதது, கல்விசெல்வம் அறிவு தருவது; இறைவனைக் காட்டுவது; கற்றதனால் ஆய பயன் இறைவனைத் தொழுவதே ஆகும். கல்வியே நல்லவன் ஆக ஆக்குவது; கல்வியே எல்லா நலன்களையும் கொடுப்பது, கல்வியே மதிப்புக் கொடுப்பது. அக்கல்வி பல்லார்க்குக் களிப்பு அருளுவது நடராஜப் பெருமானே ஆவர்.

கல்லார்க்கும் – KALLAARKUM

கல்லார்க்கும்	கற்றவர்க்கும்	களிப்பு	அருளும்	களிப்பே
Kallaarkkum	Katravarkkum	Kallippu	arullum	Kallippe
கானார்க்கும்	கண்டவர்க்கும்	கண்ணுளிக்கும்	கண்ணே	
Kaannaarkkum	Kanndavarkkum	Kannallikkum	Kannnnē	
வல்லார்க்கும்	மாட்டார்க்கும்	வரம்	அளிக்கும்	வரமே
Vallaarkkum	maattaarkkum	varam	allikkum	varamē
மதியார்க்கும்	மதிப்பவர்க்கும்	மதிகொடுக்கும்	மதியே	
Madiyaarkkum	madippavarkkum	madhikodukkum	madhiyē	
நல்லார்க்கும்	பொல்லார்க்கும்	நடுநின்ற	நடுவே	
Nallaarkkum	pollaarkkum	nadunindra	naduvē	
நர்களுக்கும்	சுர்களுக்கும்	நலம்	கொடுக்கும்	நலமே
Narargallukkum	Surargallukkum	nalam	codukkum	nalamē
எல்லார்க்கும்	பொதுவில்நடம்	இடுகின்ற	சிவமே	
Ellarkkum	podhuvilnadam	idugindra	Sivamē	
என் அரசே	யான்புகலும்	இசையும்	அணிந்து	அருளே
Enarasē	yaanpugalum	isaiyum	annindhу	arulle

படிக்காதவர்களுக்கும்படி.த்தவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியைத் தரும் மகிழ்ச்சியாகியவனே!

பார்க்க முடியாதவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும்கண்ணையும் அருளையும், அளிக்கும் கண் ஆனவனே!

வலிமை உடையவர்களுக்கும், வலிமை அற்றவர்களுக்கும் வரங்களை அளிக்கும் வரமே!

உன்னை மதியாதவர்களுக்கும், மதிப்பவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும் அறிவு மயம் ஆனவனே!

நல்லவர்களுக்கும், பொல்லாதவர்களுக்கும் நடுவு நிதிமை யுடன் இருக்கும் நடு ஆனவனே!

மக்களுக்கும், தேவர்களுக்கும் நன்மைகளைக் கொடுக்கும் நன்மையே உருவானவனே!

எல்லாருக்கும் பொதுவில் நடனம் ஆடுகிற சிவமே!
என்னுடைய அரசே!

நான் பாடுகிற இசைப்பாடல்களை அணிகலன்களாக அணிந்து கொண்டு அருள் செய்வாயாக!

O Ecstatic Joy that bestows rapture to the learned and the illiterate;

O Grace (Eye) that gives sight to those having sight and to the blind;
O Bloom that blesses the clever and the incapable;
O Revered One that imparts Knowledge to those who regard you and regard not;
O Immanent One that stands impartial to the Good and the wicked;
O Virtuous One that bestows good to mortals and celestials;
O SIVAM that Dances in the Public Hall for the sake of all;
O Pre-eminent One (O my king!)
Please do adorn yourself with the songs sung by me!

(65)

அவன் அன்றி ஓரளுவம் அசையாது என்பது பெரியோர் கூறும் பழமொழி. உலகம் சுற்றுகிறது. மக்கள் இயங்குகிறார்கள். எல்லாமும் அசைகின்றது. இந்த அசைவு— இயக்கம் இதற்கு எல்லாம் காரணம் என்ன? அனுவைப் பின்து ஆராய்ச்சி செய்த வர்கள் அனுவச்சு உள்ளேயே ஏதோ ஒரு அசைவு இருக்கிறது என்று கூறுகிறார்கள். அங்குமோ இந்த இயற்கையான பெரிய அண்டத்துக்கு உள்ளே இருந்து இறைவன் அசைகிறான் - அசைக்கிறான். இதுவே நடராசப் பெருமானின் கூத்து. பெருமான்— பரமன்—ஆடுகிறான்; எல்லாம் அசைகின்றன. இயங்குகின்றன. ஆகவே நம்மை இயங்க வைக்கும் நடராசப் பெருமானை வணங்கு வோம். வாழ்த்துவோம்.

பார்த்தாலும்—PAARTHAALUM

பார்த்தாலும்	நினைத்தாலும்	படித்தாலும்	படிக்கப்
Paarththaalum	ninaiththaalum	padiththaalum	padikkap
பக்கம் நின்று	கேட்டாலும்	பரிந்துஉள்	உணர்ந்தாலும்
Pakkam nindru	kettaalum	parindhull	unnarndhdaalum
ஈர்த்தாலும்	பிடித்தாலும்	கட்டி	அணைத்தாலும்
Eerththaalum	pidiththaalum	katti	annaiththaalum
இத்தனைக்கும்	தித்திக்கும்	இனித்தசைவக்	கரும்பே
Iththanaikkum	thiththikkum	iniththaasuvaik	karumbē
வேர்த்துஆவி	மயங்காது	கனிந்தநறும்	கனியே
Vērthuaavi	mayangaadhu	Kanindhanarrum	Kaniyē

மெய்ம்மை அறிவு ஆனந்தம் வினச்சும் அருள் அழுதே
 Meimmai arrivu aanandham villakkumarull amudhe
 தீர்த்தாவென்று அன்பர் எலாம் தொழப் பொதுவில்
 Theerththaavendru anbar elaam thozhap podhuvil
 நடிக்கும்
 nadikkum

தெய்வநடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே!
 Dheivanadaththu arase yen sirrumozhi etru arulle!

பார்த்த பொழுதிலும் — நினைத்த பொழுதிலும் — படித்த பொழுதிலும்—ஒருவர் (இறைவன் புகழைப்) படித்த பொழுது பக்கத்தில் நின்று கேட்ட பொழுதிலும்—விரும்பி மனத்தில் கொண்டு உணர்ந்த பொழுதிலும்—இமுத்தபொழுதிலும்—பிடித்துக் கொண்ட பொழுதிலும்—கட்டி அனைத்துக்கொண்ட பொழுதிலும்— இவற்றுக்கு எல்லாம் தித்திக்கும் இனிமையான கரும்பு போன்றவனே.

என் உடல் வேர்க்கை கொள்ளவில்லை
 என் உயிர் மயங்கவில்லை
 நன்றாக பழுத்த சுகைபொருந்திய பழமே!

உண்மை அறிவு ஆனந்தம் ஆகியவற்றை விளக்கும்படியான கருணை பொருந்திய அமிர்தம் போன்றவனே!

“பரிசுத்தம் ஆணவனே” என்று அடியார்கள் எல்லாம் தொழச் சிற்றம்பலத்தில் தெய்வநடனம் ஆடும் அரசனே!

என்னுடைய சின்ன வேண்டுகோள் மொழிகளைக் கேட்டு எனக்கு அருள் செய்வாயாக!

Even if I should see, think or read,
 Even if I should stand nearby and listen,
 Even if I should discern with earnestness,
 Even if I should drag, catch and embrace For all thee,
 O Sugar cane which is delightful to the taste!
 (The body) perspires not;
 The soul bewilders not;
 O ripe sweet mellow Fruit!
 O Ambrosial Grace which expounds (the three attributes
 of the Lord viz.,) existence, Knowledge and bliss!
 O Holy One! so the devotees worship Thee;

O Pre-eminent One of Divine Dance at the Public Hall!
Please entertain my utterances trivial, and bestow grace.

(66)

இறைவன் அன்பு வடிவானவன்; அருள் வடிவு ஆனவன்;
இன்ப வடிவானவன்; நினைத்தாலே தித்திக்கும் தன்மை
உடையவன்; உருவம் உடையவன்; யார் எப்படி நினைக்கிறார்களே
அந்த உருவில் தோன்றுவான்; அவன் காட்சி கண்கொள்ளாக்
காட்சி. அவன் பேரில் அருளாள்கள் நல்ல தோத்திரப் பாடல்
களைப் பாடியுள்ளார்கள். அவற்றைக் கேளுங்கள். அவை
சிந்தையில் தித்திக்கும்; வரயால் பாடினால் வாய் தித்திக்கும்;
கேட்டால் செவியில் தித்திக்கும், இறைவனைப் பாடும் பாடல்களே
பாடல்கள்; அவற்றை அன்போடு பாடலாம். இறைவன் அருளைப்
பெறலாம்.

அருள் விளக்கே—ARULL VILLAKKE

அருள்விளக்கே	அருள்சுடரே	அருள் ஜோதிச்சிவமே
Arullvilakkē	arullsudar̒	arulljōdhichsivamē
அருள் அமுதே	அருள் நிறைவே	அருள் வடிவப்பொருளே
Arullamuthē	arullniraivē	arullvadivapporullē
இருள்கடிந்துளன்	உளம்முழுதும்	இடம்கொண்டபதியே
Jrulkadindhuen	ullammuzhuthum	idamkonndapathiē
என்அறிவே	என் உயிரே	எனக்கு இனிய உறவே
Enarrive	en uyirē	enakku iniya urravē
மருள்கடிந்த	மாமணியே	மாற்றுஅறியாப் பொன்னே
Marullkadindha	maamanniye	maartruarriyaap ponā
மன்றில் நடம்	புரிகின்ற	மணவாளா எனக்கே
Mandril nadam	pūrigindra	mannaavaallaā enakkē
தெருள்அளித்த	திருவாளா	ஞானங்ரு வாளா
Therullalliththa	thiruvaallaā	gnaanaauru vaallaā
தெய்வநடத்து அரசே	நான்	செய்மொழி ஏற்று அருளே
Deivanadaththu	arasē naan	seymozhie etru arulle

அருள் ஆகிய விளக்கே! விளக்கினுள் தோன்றும் சுடரே!.

அச்சுடரில் தோன்றும் ஒளியே!

அருள் ஆகிய அயிர்தமே! நிறைவான அருளே!

அருள் வடிவில் இருக்கும் பொருளே!

அறியாகமயைப் போக்கி என் மனம் முழுவதும் இடம் ஆக்க
கொண்ட தலைவனே!

என்னுடைய அறிவே! என்னுடைய உயிரே! எனக்கு
இனிமையான உறவே!

மயக்கத்தைப் போக்கிய பெரிய மணியே!

மாற்று அறிய முடியாத பொன்னே!

(தில்லையில்) சிற்றம்பலத்தில் நடனம் ஆடுகிற தலைவனே!

எனக்குத் தெளிவான அறிவு தந்த செல்வமே!

ஞானமே உருவாக இருப்பவனே!

தெய்வத்தன்மை பொருந்திய நடனம் ஆடுகிற தலைவனே!

நான் பாடும் பாடல்களை ஏற்றுக் கொண்டு அருள்புரிவாயாக!

O Light of Grace! lustre (of light) of grace! and ray (of
light) of grace!

O SIVAM! O Ambrosial Grace!

O Grace fullness! O Grace Form Objective!

O Lord who pervades my mind entire, dispelling ignorance!

O my knowledge! O my Soul!

O delightful Kinded!

O Precious Gem that effaces illusion!
Intelligence (Tamil Lexicon)

O Gold of the finest quality!

O Lord dancing in the Hall!

O Lord who blessed me with intelligence!

O Embodiment of spiritual, knowledge!

O Pre-eminent One of Divine Dance at the Public Hall!

Please accept my poetry and bestow grace.

(67)

அருளார் அமுதே—ARULLAAR AMUTHĒ

அருளார்	அமுதே	சரணம்	சரணம்
Arullaar	amudhe	sarannam	sarannam
அழகா	அமலா	சரணம்	சரணம்
Azhagaa	amalaa	sarannam	sarannam
பொருளா	எனை	ஆள் புனிதா	சரணம் சரணம்
Porullaar	enai	aall punithaa	sarannam sarannam
பொன்னே	மணியே	சரணம்	சரணம்
Ponned	manniyē	sarannam	sarannam

முடியா	முதலே	ஸரணம்	ஸரணம்
Mudiyaa	muthale	sarannam	sarannam
முருகா	குமரா	ஸரணம்	ஸரணம்
Murugaa	Kumaraa	sarannam	sarannam
வடிவேல்	அரசே	ஸரணம்	ஸரணம்
Vadivel	arasē	sarannam	sarannam
மயிலூர்	மணியே	ஸரணம்	ஸரணம்
Mayillūr	manniyē	sarannam	sarannam
அடியார்க்கு	எலியாய்	ஸரணம்	ஸரணம்
Adiyaarkku	elliyaay	sarannam	sarannam
அரியாய்	பெரியாய்	ஸரணம்	ஸரணம்
Ariyaay	periyaay	sarannam	sarannam
கடியாக்	கதியே	ஸரணம்	ஸரணம்
Kadiyaak	kathiye	sarannam	sarannam
கந்தா	ஸரணம்	ஸரணம்	ஸரணம்
Kanthaa	sarannam	sarannam	sarannam

Saranam means refuge; it may be translated into “I take refuge unto Thee”; but for the sake of brevity and clarity, ‘Hail’ has been given)

O rare Ambrosical Grace! Hail Hail!

O handsome One! O Immaculate! Hail Hail!

Thinking me as befitting you accepted me; O Pure One!
Hail!

Gold! O Gem! Hail Hail!

O the Beginning that has no end! Hail Hail!

O Muruga! O Kumara! Hail Hail!

O Lord with sharp lance! Hail Hail!

O Gem riding a Peacock! Hail Hail!

O One easy to be approached by devotees! Hail Hail!

O Rare and Great! Hail Hail!

O Beatitude that cannot be rejected! Hail Hail,

O Skanda! Hail! I take refuge (Unto Thy Feet!)

(68)

அன்பர்களே திருஞான சம்பந்தரைப் போற்றுவீராகுக! உம் வாரப்படை கொண்டு தொண்டு செய்த திருநாவுக்கரசரைப் போற்றுவீராக! பித்தா எனத் தொடங்கி இறைவேணப் பாடிய சுந்தரர் திருத்தைண வணங்குவீராக! என்பையும் ஒருக்கும் திரு வாசகம் அளித்த வாதலூராவிய மாணிக்க வாசகரை ஏனங்கு வீராகுக. ஒட்டின் இடத்திலும் பற்று இல்லாத பட்டினத்தடிகளின் திருவடிகளைப் போற்றுவீராகுக. திருமந்திரம் எனும் ஞானசாத் திரத்தை அருளிய திருஞல்லரை வணங்குவீராகுக. கந்தர் அனுஷ்஠ி சொன்ன அருணகிரிநாதரைப் பாடுவீராகுக. சிவஞானம் பெறு வீராகுக! உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுபவன்—நடநாசப் பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தி வணங்குவீர் ஆக. ஓம் நமச்சிவாய, ஓம் சிவாயநம சிவசிவ சிவசிவ சிவ.

திருச்சிற்றம் பலம்

முத்திநெறி	அறியாத	மூர்க்கரோடு	முயல்வேணப்
Muththinerri	arriyaadha	murukkarodu	muyalvēṇap
பத்திநெறி	அறிவித்தும்	பழவினைகள்	பாறும் வண்ணம்
Paththinerri	arriviththum	pazhavinaigall	paarrum vannnnam
சித்தமலம்	அறுவித்துச்	சிவமாக்கி	எனை ஆண்ட
Siththamalam	arruviththuch	chivamaakkki	enajaannda
அத்தன்	எனக்கு	அருளியவாறு	ஆர்பெறுவார் அச்சோவே
Aththan	enakku	arulliyavaarru	aarperruvar achchōv.

முத்தி வழியை அறியாத மூர்க்கரோடு பயிற்சி செய்கிறேன்; அத்தகைய எனக்குச் சிவபெருமான் பக்தி வழியை அறிவித்தான்; பழவினைகள் கெட்டு ஒழியுமாறு செய்தான்; ஆணவ மலத்தையும் நீக்கினுன். சிவத்தன்மை அடையுமாறு செய்தான்; என்னை ஆட்கொண்டான், அத்தலைவன் எனக்கு அருளிய முறையை வேறு யார் பெறுவார்கள்?

I toiled with the ignorant who know not the way of salvation; He taught me the way of pious devotion; He released me of the ‘old deeds’; He also put an end to the primal impurity; He transformed me into Siva; He took me into His

fold; He is my Lord; Who else can get this way of blessing bestowed on me?

திருச்சிற்றம்பலம்

தெறியல்லா	நெறிதன்னை	நெறியாக	நினைவே ணைச்	
Nerriyallaa	nerrithannai	nerriyaaga	ninaivēnaich	
சிறுநெறிகள்	சேராமே	திருவருளே	சேரும் வண்ணம்	
Sirunerrigall	sēraamē	thiruvarullē	sērum vannnnam	
குறியொன்றும்	இல்லாத	கூத்தன்தன்	கூத்தை	எனக்கு
Kurriyondrum	illaadha	kūththanthan	kūththai	enakku
அறியும் வண்ணம்	அருளியவாறு	ஆர்பெறுவார்	அச்சோவே.	
Arriyum vannam	arulliyavaarru	aarperruvaar	achchōvē.	

பொய் எல்லாம் மெய் என்று புணர் முலையார் போகத்தே
poy ellaam mey endru punnar mulaiyaar pogaththē
மையல் உறக் கடவேணை மாளாமே காத்து அருளித்
Maiyal urrak kadavēnai maallaame kaaththu arullith
தையல் இடம் கொண்ட பிரான் தன்கழலே சேரும் வண்ணம்
Thaiyal idam konnda pirraan thankazhalē sērum vannnnam
ஐயன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே.
Aiyan enakku arulliyavaarru aar perruvaar achchōvē.

மண்ணதனில் பிறந்து எய்த்து மாண்டு விழக் கடவேணை
Mannnadhanil pirrandhu eyththu maanndu vizhak kadavēnai
எண்ணம் இலா அன்புஅருளி எனை ஆண்டிட்டு என்னையும் தன்
Ennnnam ilaa anbuarulli enai aanndittu ennaiyum than
எண்ண வெண்ணீறு அணிவித்துத் தூய்நெறியே சேரும்
Sunnnna vennneerru anniviththuth thūynerriyē sērum
வண்ணம்
vannnnam

அண்ணல் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே.
Annnnal enakku arulliyavaarru aar perruvaar achchōvē.

பஞ்சாய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு
Pagnjaaya adi madavaar kadaik kannnnaal idarppattu
நெஞ்சாய துயர்க்கற நிற்பேன் உன்அருள் பெற்றேன்
Negnjaaya thuyarkūra nirppēn unarull petrrēn

உய்ஞ்சேன் நான் உடையானே அடியெனை வருக என்று
Uygnjen naan udiyaanē adiyēnai varuga endru
அஞ்சேல் என்று அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே.
Agnjēl endrru arulliyavaarru aar perruvaar achchōvē.

வெந்து விழும் உடற்பிறவி மெய்ஸன்று வினைபெருக்கிக்
Vendhu vizhum udarrpirravi meyendrru vinaiperukkik
கொந்து குழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
Kondhu kuzhal kolvallaiyaar kuvimulaimēl veezhvēnaip
பந்தம் அறுத்து எனையாண்டு பரிசுறை என் துரிசும்
Pandham arruththu enaiyanndu parisuarra en thurisum
அறுத்து
arruththu

அந்தம் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே.
Andham enakku arulliyavaarru aar perruvaar achchōvē.

தையலார் மையவிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
Thaiyalalar maiyalile thaazhndhuvizhak kadavēnaip
பையவே கொடுபோந்து பாசம் எனும் தாழ்ச்சுவி
Paiyave kokupōndhu paasam enum thaazhuruvi
உய்யுநெறி காட்டு வித்திட்டு ஒங்காரத்து உட்பெருளை
Yyyunerrī kaattu viththittu ṥongkaaraththu utporullai
ஐயன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே.
Aiyan enakku arulliyavaaru aar perruvaar achchōvē.

சாதல் பிறப்பு என்னும் தடஞ்சுழியில் தடுமாறிக்
Saadhal pirappu ennum thadagnchuzhiyil thadumaarik
காதலின் மிக்கு அணியிக்கூபார் கல்வியிலே விழுவேனை
Kaadhalin mikku anniyizhaiyaar kalaviyile vizhuvēnai
மாதொரு கூறு உடையபிரான் தன்கழுலே சேரும் வண்ணம்
Maathoru kūrru udaiyapiraan thankazhalē sērum vannanam
ஆதி எனக்கு அநுளிபவாறு ஆர் பெறுவார் அச்சோவே
aadhi enakku arulliyavaarru aar perruvaar achchōvē.

செம்மை நலம் அறியாத சித்தரோடும் திரிவேனை
Semmai nalam arriyaadha sidhadarodum thirivenai
மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன் தான்
Mummai malam arruviththu mudhalaaya mudhaivan thaan

நம்மையும்	ஓர் பொருளாக்கி	நாய்சிவிகை	ஏற்றுவித்த
Nammaiyum	or porullaakkki	naaysivigai	etrruviththa
அம்மை	எனக்கு	அருளியவாறு	அச்சோவே.
Ammai	enakku	arvliiyavaarru	achchovē.

திருச்சிற்றபலம்

திருவருள் நலத்தை அறியாத மூட்ரோடு நான் திரிந்து கொண்டு இருந்தேன்; ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களையும் நீக்கினுன், முதல்வனும் தலைமை உடையவனும் ஆகிய இறைவன். அவன் திருவத்யை வணங்கும் எம்மையும் ஒரு பொருள் ஆகக் கருதினுன்; நாயைச் சிவிகையில் ஏற்றுவிப்பது போல என்னையும் சிறப்புச் செய்தான்—இங்வனம் எனக்கு அருளிய இத்தன்மையை வேறு யார் பெறுவார்கள்.

I wander with the ignorant who know not the way of salvation. He saved me of the three fold impurities. He is the Beginning and the primal One. He made me, the worshipper of His Feet, a worthy one—like a dog placed into a palanquin. Thus He blessed. Who else can get this way of Blessing bestowed on me?

(69)

கண் போன்றது கல்வி. இவ்வுலக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது கல்வி. கல்வியால் பெறும் நற்பலன் நல்லறிவு பெறுதல். ஞான அறிவு பெறுதல். அதனால் இறைஞானம் உண்டாகும். எனவே நாம் வாழ நம்மிடம் உள்ள எல்லாப் பிழையும் நீங்க நல்லறிவு, ஞான அறிவுபெற ஆண்டவனை வழிபடுவோம்.

கல்லாப்	பிழையும்	கருதாப்	பிழையும்	கசிந்துஉருகி
Kallaap	pizhaiyum	Karuthap	pizhaiyum	Kasindhurugi
நில்லாப்	பிழையும்	நினையாப்	பிழையும்	நின்ஜந்தெழுத்தை
Nillap	pizhaiyum	Ninaiyaap	pizhaiyum	NinAindhezhuththai
சொல்லாப்	பிழையும்	துதியாப்	பிழையும்	தொழாப்பிழையும்
Sollaap	pizhaiyum	Thudhiyaap	pizhaiyum	Thozhaappizhaiyum
எல்லாப்	பிழையும்	பொறுத்தருள்வாய்	கச்சிரகம்பனே	
Ellap	pizhaiyum	Porruthharullvaay		Kachchi Eagambane

அறிவு நூல்களைக் கற்காத பிழை—இறைவனை நினைத்து மனம் உருகி நில்லாத பிழை—இறைவனது திருநாமம் ஆகிய

திருவைந்தெழுத்தைச் சொல்லாத பிழை—இயறவஞ்சிய
உன்னைத் துதிக்காமல் இருந்த பிழை—உன்னைத் தொழாத பிழை
—இவ் எல்லாப் பிழைகளையும் பொறுத்து எனக்குக் கருணை
செய்வாயாக! கச்சி ஏகம்பப் பெருமானே!

The fault of not having learnt the scriptures—

The fault of not thinking Him and the mind remaining unmelting—

The fault of not chanting the Mystic five Letters—praising you—not worshipping you—

—Excuse me for these faults, pardon me, and bestow grace on me.

O Lord residing in Ekambam at Kanchipuram!



அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!